

A. M. D. G.

SENTHAMIL KALANJIAM

COMPILED BY

A RELIGIOUS
OF
ST. JOSEPH'S.

S. S. SANMUGANATHAN & SONS,
PRINTERS & PUBLISHERS,

VANNARPONNAI,

1936.

JAFFNA.

mg

४



A. M. D. G.

அநாதிநம்.

செந்தமிழ்க் களஞ்சியம்.

மேற்றர வகுப்பு வாசக புத்தகம்

இஃது

ஆர்ச். சூக்ஷ்மப்பர் சபைச் சங்கியாசிகளுள் ஒருவரால்

தோகுக்கப்பட்டு,

யாழ்ப்பாணம்,

ஸ்ரீசண்முகநாதன் புத்தகசாலை அதிபரவர்களால்

பிரசரிக்கப்பெற்றது.

1936.

(All rights reserved.)

४

உரிமையுரை

—
விருத்தம்.

சிந்துசெங் கமலத் தேனேர் சேந்தமிழ்க் களஞ்சி யத்தை
தந்தவன் ஆறவு முண்டு தலைப்படக் கவர்ந்த காந்தம்
நந்திடாப் பெருமை வாய்ந்த நம் ‘பேரிய விறத் ர’ ன்னின்
அந்தமில் நன்றிக் கிளிதை அர்ப்பணங்கு செய்கின் ரேனே.

J M V.

FORE WORD.

By: J. V. Chelliah Esq., M. A., J. P.
Retired Vice-Principal,
Jaffna College.

I have seen an advanced copy of "Senthamil Kalanchiam," compiled by Rev. Bro. J. M. Vianney, S. S. J. The book is well got up and contains excellent selections of prose and poetry. As a member of the Tamil Text-book committee, I have had to go through many similar compilations, and my general impression is that a good number of them suffer from two faults. They contain among other good matter, stories and ideas unsuitable for our children at the present day. A second fault is that Indian publications especially contain words and expressions that are strange in Ceylon. I can testify to the fact that this compilation is free from these faults. I can heartily recommend this book for the use of pupils who prepare for the Preliminary Examination for vernacular Teachers.

J. V. Chelliah.

யாழ்ப்பாணக் கல்லூரி
 உப அதிபராயினுந்து இளைப்பாறியவரான
 முருமான் J. V. செல்லையா. M. A. J. P.
 அவர்கள் எழுதிய
முன் னுரை.

சங். வீறு. J. M. வியான்னி, S. S. J. அவர்கள் தொகுத்து
 “செந்தமிழ்க் களாஞ்சிய” த்தின் திருத்தமான முதற் பிரதி
 யொன்றைப் பார்வையிடலானேன். அது அருமையான செய்
 யிட்பகுதியையும், உரைக்கடப்பகுதியையும் உடையதாய் விளங்
 குகின்றது. தமிழ்ப்பாடதூற்சபையின் ஓர் அங்கத்தவனுகியயான்
 இவ்வகையான பல புத்தகங்களை ஆராயவேண்டியவனுமிருந்
 திருக்கிறேன். இவைகளிற் பல இருவித குற்றமுடையனவாய்ப்
 பொதுவில் என்மனதிற் பட்டன. அவை, பல நல்ல விஷயங்களு
 டன் பிள்ளைக்கட்டுத் தகுதியற்றதாய் சில கருத்துகளையும், கதை
 களையுங் கொண்டிருக்கும் குற்றம் ஒன்ற. இலங்கைக்கு அன்னிய
 மாகிய சொற்களையும் விளக்கங்களையுங் கொண்டிருக்கும் இந்திய
 பிரசுரங்களின் குற்றம் மற்றொன்று. இக்குற்றங்களின் றி
 இந்துஸ் தொகுக்கப்பட்டிருக்கிறதென்ற உண்மைக்குச் சாட்கி
 சொல்லக்கூடியவனுமிருக்கிறேன். தமிழ்ஆகிரிய மூலாதார பரீட்
 சைக்கு ஆயத்தஞ் செய்யும் மாணவர்களின் உபயோகத்திற்கு
 இந்துஸீல் என்மனப்பூர்வமாய்ச் சிபாவிசு செய்கிறேன்.

J. V. செல்லையா.

அறஞர்கள் அபிப்பிராயம்.

A selection is always a difficulty. A selection that will satisfy everybody is an impossibility. Between the difficult and the impossible, the erudite editor-compiler of *Sen-thamil-Kalanjam* (செந்தமிழ்க் கலாஞ்சியம்) has discovered a safe and pleasant middle course. Candidates for the Vernacular Senior School-leaving Certificate Examination would find this book very helpful. Their preparatory and preliminary knowledge of Tamil may enable them not to miss a glossary, vocabulary or even grammatical notes. The general reader, however, would find such aids a boon.

The work is well done. Its greatest merit is that the verse-passages chosen and the special prose contributions made to it, are calculated to stress the ethical as much as the purely intellectual side of literary studies. A wide range of reading appears to have been covered by the Editor-compiler, and covered with commendable discrimination.

The prose contributions, specially written for this book are all of a practical nature and would amply repay repeated perusal, close study, and absorption. Rev. Fr. GnanaPrakasar's article propounding a theory that is now being tested by scholars aptly closes the book. It has a message for the reader, 'Read what the learned have written and at the same time, think original thoughts even revolutionary'.

It gives me great pleasure to commend this '*Kalanjam*' to students and to a wider circle of readers.

T. Issac Thambyah, D. D.; D. Phil.

கடவுள் துணை

சன்னகம்

பிராசின பாடசாலைத் தலைமைத் தமிழாசிரியர்
வித்துவான் சி. கணேசையரவர்கள் எழுதிய
மதிப்புரை.

சுந். விற. S. ஜோன்மேரி வியான்னி S. S. J.; அவர்களாற் தொகுக்கப்பட்ட “சேந்தமிழ்க் களத்சியம்” என்னும் நூலைப் பார்த்தேன். அது செய்யுட் பகுதியும், உரைநடைப் பகுதியுமென இருபகுதியுடையதாக விளங்குகின்றது. செய்யுட்பகுதி சிறந்த அரிய செய்யுட்களையுடையதாக வரும்; உரைப்பகுதியுஞ் சிறந்த கட்டுரைகளை உடையதாகவும் காணப்படுகின்றன, புத்தகம் தெளிவான அச்சிலும், நல்ல காகிதத்திலும் அச்சிடப்பட்டுக் கண்டோர் விரும்புற விளங்குகின்றது. பிழைகள் பெரிதும் வராவண்ணம் போற்றிச் செய்யப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பு மாணவர் படித்தற்கு இல்லை ஒரு சிறந்த நூலாகுமென எண்ணுகின்றேன்.

வித்துவான் சி. கணேசையர்

கோப்பாய்

அரசினர் ஆசிரிய கல்லூரி விரிவுரையாளர்
ஸ்ரீமத். பண்டித வ. கு. இராஜ ஜயநாரவர்கள்
உவந்தலித்த அணிந்துரை.

“சேந்தமிழ்க் களத்சியம்” என்னும் இந்தால் கம் சமுவள காட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிவிடுகை வகுப்புப் புத்தகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பல இனமான செய்யுட் பாடங்களும்; திருத்தமான உரைநடைப் பாடங்களும் இதிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. செய்யுட் பாடங்கள், எண்வகை மெய்ப்பாடுகளும், தெளிவும், இனினம் யுடையனவாய்த் திகழ்கின்றன. உரைநடைப் பாடங்கள் தற்கால முறைக்கேற்ப, நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழிலுள்ள செய்யுள், உரை என்றிவற்றைப் பயிலத் தொடங்கும் மொழிப் பயிற்சி மாணவருக்கு, இந்தாற் படிப்புத் துணையாய் நிற்கும். விடுகை

வகுப்புக்கு (S. S. C.) இது பாட புத்தகமாய் சிற்கும் தகை
மை வாய்ந்தது.

ஆதலால் இந்நாலைத் தொகுத்த உழைப்பில் முனைப்புக்
கொண்ட ஆசிரியரையாம் பாராட்டுகின்றோம்.

அ.சினர் ஆசிரியர் கல்லூரி } பண்டித வ. சு. இராஜ ஜியன்.
கோப்பாய், 8-7-36. } விரிவுரையாளர்



அநாதிநம்
நூன்முகம்

எங்கும் நிறைந்து, எவர்க்குஞ் தோன்றுது எப்பொருட்கும் இறையாய் நிற்கும் கருணையங் கடலாகிய எம்பிரான் சிருட்டித்த எச்சிருட்டிகளிலும் உச்சித சிருட்டியாகிய மனி தனை விசேஷப்பது மனமென்பதும்; அம்மனத்தினாற் காரியாகிகளைப் பிழையுற நுரித்து நிதானிக்குஞ் திறமையும், அத்திறமையைச் சொற் பிரயோகங்களில் நன்கமைக்கும் வன்மையும் அதன் சிறந்த இலட்சஸங்கள் என்பதும்; அவ்விலட்ச ணத்தைப் பிறப்பிப்பது இலக்கிய நூற் பயிற்சியே யென்பதும்; ஆன்றவிந்த சான்தீர் கொள்கை. எனவே இலக்கிய நூற்பயிற்சி அனைவரின் சன்மானத்திற்கும் உரியதேயாம்.

ஆகவே; தமிழ்க்கலை பயிலும் மாணவர்க்குத் தமிழிற்குவையுங், தாய்மொழிப் பற்றும், தமிழ்க்கலையிலார்வழும், அத்தைப் படித்ததற்கண் ஊக்கமும், இலக்கிய நூற் பயிற்சியும் உண்டாக்கவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பெற்ற யாம் “சேந்தமிழ்க் களஞ்சியம்” என்னும் நாமங் தாங்கிய இந்தாலினைத் தொகுத்தாம்.

இலங்கை வித்தியா பகுதியாரின் புதிய பாட சிபந்தனைக்கட் கேற்க இந்தாலின் செய்யுட் பகுதியில் பல்வேறு காலத்திய புலவர்களால் இயற்றப்பட்டனவும், இங்கை ததும்பியனவும், மாணவர்க் கேற்றனவுமான பாடல்கள் ஆறு பெரும் பிரிவுகளாய் வகுத்தமைக்கப்பட்டிருக்கின்றன. வேண்டியான்கு நூல்வரலாறு, நூலாசிரியர் வரலாறு, சரித்திரத் தொடர்பு முதலியன எழுதப்பட்டுள்ளன. உரைப் பகுதியில், மாணவரின் மொழிப்பயிற்சிக்கும், அன்னுரின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் மேற்கப் பயன்படக் கூடியனவும், தமிழ்மொழி வல்லுகரால் இந்தாலுக்கெனப் பிரத்தியேகமாய் வரையப்பட்டனவுமான அழகிய பண்ணிரு கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன

“சேந்தமிழ்க் களஞ்சிய” மென்னு மிந்தால் சிரோஷ்ட பாட சாலைத் தராதர பத்திர வகுப்பு (S. S. C.), வண்டன் மற்றிக் வகுப்பு, (London Matric) ஆகிய உயர்தர வகுப்பு மாண

வர்க்குப் பாட புத்தகமாய் வைக்கப் போதிய தகுதியடைத் தென எண்ணுகின்றேம்.

மானிடருக்குத் திரிசரணங்களாற் குறைகள் நேருவது சகசம். அவ்வாறே இச்சிறு நூலினும் குற்றங் குறைகளுண்டாயிருக்கலாம். அவற்றை அறிஞர் பாராட்டாது,

“குற்றங் களைக்கு குணமழுங்கு கொள்ளுதல்
கற்றறிந்த மாந்தர் கடன்”

என்னும் பொய்யில் புலவர் வாக்கிற்கிணங்க அவற்றை மனப் பூர்வமாய் மன்னித்தருஞ்சமாறு வேண்டுகின்றேம்.

தமது விலையேறப் பெற்ற நேரத்தையும் காலத்தையும் பாராது எம் வேண்டுகோட் கிணங்கி அழகிய கட்டுரைகளை உதவி இந்துலீஸ் சிறப்பித்து, இப்பணியில் எம்மை ஊக்கப் படுத்திய பெருமக்கள் யாவர்க்கும், இந்துந்து வேண்டிய அணி கலன்களைப் பூட்டி, அச்சுவாகனத் தமர்த்தித் தமிழுலகின் கண் பவனிவரச் செய்த பூநீ சண்முகநாதன் புத்தகசாலை அதி பரவர்க்கட்கும், இது அச்சுவாகனத் திவரந்தகாலை ஒப்புகோக் குதல் முதலிய பணிபுரிந்துதவிய அன்புள்ள ஆசிரியர் திரு. எஸ். நீக்கிலாப்பிள்ளை அவர்க்கட்கும் எமது மனமார்ந்த, நெஞ்சு சிறைந்த வர்தனங்கள் உரித்தாம்.

தற்காலத்திற் தமிழ்க்கலை பயிலுஞ் சிறைள்ளத்தே இந்துல் உண்மையான தமிழ்மானத்தையும், தாய்மொழிப் பயிற்சியையும் வளர்க்க உதவுமாயின் அதுவே இந்துலை யான் தமிழுலகுக் குதவியதாற் பெற்ற பெரும் பேருக்க கொள்ளப் படும்.

வித்தியாபகுதியார், பாடநாற் சபையார், ஆசிரியர், மாணவராதியோர், இந்துலை அன்புடனேற்றுத் தங்கழுக்களிற் பாட புத்தகமாக வைத்து ஆதரித்து எம்மை மென்மேலும் இப்பணியில் ஊக்கித்து விடுவார்களென்பதே எமது தளராத நம்பிக்கை.

சந்தியாச ஆச்சிரமம்,
கொழும்புத்துறை, }
8-7-36. }

இங்ஙனம்,
அன்புள்ள,
J. M. VIANNEY, S. S. J.



A. M. D. G.

உள்ளநூற்று.

1. செய்யுடப்பகுதி.

I-வது:—கடவுள் வாழ்த்து.	...	1
II-வது:—கூட்டுறவியக்கம் (பாடதூல்கங்கியற்றல்)...		3
III-வது:—சீதிகள்	...	5
IV-வது:—இனிய பகுதிகள்	...	14
V-வது:—காலைகள்		
1. தேம்பாவணி (பாலமாட்சிப்படலம்)...		18
2. அரிச்சங்கிரபுராணம் (மயான காண்டம்)		29
3. இராமாயணம்-அயோத்தியாகாண்டம் (குகப்படலம்)	...	38
VI-வது ஆய்ந்த மலர்கள்	...	49

2. உரைநடைப்பகுதி.

1. கல்வியின்பம்	...	55
2. தற்காலிகரத்து மாணவன்	...	63
3. சொல்வன்மை	...	74
4. மரியினைய பாரி	...	79
5. கேள்வி	85
6. மார்க்கோபோலேஸ்	...	89
7. தமிழ்டித்துள்ள சுதாதாரபங்கமான பழக்க வழக்கங்கள்	...	95
8. “தீயுங்கொல்லாத் தீவினை யாட்டியேன்”		99
9. பண்ணடத் தமிழ் மக்கள் நாகரீகம்	...	108
10. ஒளவையார்	114
11. புதுவருட சேர்பனம் அல்லது மனப்பாக்கிய மர்மம்	...	123
12. தமிழ் அடிச்சொல் இயல்பு	...	128



A. M. D. G.

அநாதிம்.

செந்தமிழ்க் களஞ்சியம்.

I. செய்யுட்பகுதி

—வது கடவுள் வாழ்த்து

1. அரும்பொனே! மணியே! என்ன ஓடே! என்ன பானை
அறிவே! என்ன நிலி ஓரும்
ஆனந்த வெள்ளமே! என்றென்று பாடினேன்;
ஆடினேன்; நாடி நாடி
விரும்பியே குவினேன்; உலறினேன், அலறினேன்
மெய் சிலிர்த் திருகை கூப்பி
விண்மாரி யெனவிரு கண்மாரி பெய்யவே
வேசற்றயாக்கே ஸியான்;
இரும்பு நேர் கெஞ்சகக் கள்வனுனு முனை
இடைவிட்டு நின்றதுன்டோ?
என்றுநி அன்றான் உன்னடிமை யல்லவே
யாதேனு மறியா வெறுங்
அரும்பானே என்னினுங் கைவிடுதல் தீபோ
தொண்டரோடு கூட்டுகண்டாய்
சுத்த நிர்க்குணமான பரதய்வமே! பரஞ்
சோதியே! சுகவாரியே!!

—சாமுநாவர்,

2. இன்பக்கடலிற் புகுந்திடுவானிரவும் பகலும் நின்னடிக்கே
யன்றிற் கரைந்து கரைந்துருகி யண்ணுவரசே யெனக்குவிப்
பின்புற்றமுது சேயென விழிசீர் பெருக்கிப் பித்தாகி
துன்பக்கடல் விட்டகல்வேனே சொருபானந்த சுடர்க்கொ

[முந்தே

3. வணங்குவாய் ஜெக்சோதி யொருவனுகி
 மாநிலத்தை பொருநொடியில் வகுத்து மண்ணில்
 குணமான மனிதரையும் படைத்த இன்பு
 குவஸயத்திற் தாழுதித்துக் குருவாய்வந்து
 தனமான சமுசார மொன்றில்லாமற்
 சங்யாசி போலிருந்து தவத்தைக் காட்டி
 அன்பான சித்தர்களையிருத்திவிட்டு
 அகன்றதலஞ் சென்றவரை யண்டுவாயே.
 —அகத்தியர் ஞானம்.

பின்வரும் பாட்கேள் ஸ்ரீவேதநாயகம்பிள்ளை யவச்களாற் பாடப்பெற்றன. இவர் வேளாண்துளத்தூரிலே ஏறக்குறைய நாற் பகு ஆண்களின்மூன் இருந்தவர். கத்தோலிக்குக் கிறிஸ்தவர். கடவுட்பத்தி நிரட்பிய மகாத்மா. மஹா வித்தவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணுக்கர். பிரதாப முதலியார் சரித் திரம், பேண் கல்வி, பேண்மதிமாலை முதலியன இவர் எழுதிட பிற நால்களாம்.

1. விலகரும் அருளின் மிக்கர்
 விமலனை வாழ்த்த வேண்டின்
 அலகிற் கற்பங்களே நம்
 ஆயுளாய் மும்பைத்தாய
 உலகமோர் உடம்பா யந்த
 உடம்பெளாம் வாயாய் நித்தம்
 பலகவி மாலை சூட்டிடப்
 பரவினும் முடியுங் கொல்லோ?

2. கநிரவன் கிரணக் கையாற்
 கடவுளைத் தொழுவான்; புட்கள்
 சுதியொடும் ஆடிப் பாடித்
 துதிசெயும்; தருக்க ளெல்லாம்
 பொதி அவர் தூஷிப் போற்றும்
 சூகந் தந் தொழில் செய்மேதத்தும்
 அதிர் கடல் ஒலியால் வாழ்த்தும்
 அகமே சீ வாழ்த்தா தென்னே?

॥-வது, கூட்டுறவியக்கம்.

(பாடதூல்களியற்றல்.)

கோழும்பு; சகிராக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்
திரு. மு. நல்லதம்பி அவர்கள்

1. தண்டமிழ் புரக்குங் தகைமலி புலமையிர்!
பண்டைப் பனுவந் பயன்தெரி மாண்பினிர்!
இறையருள் தெரிக்கு நிறைமொழி அந்தனிர்!
தமிழ்ச்சுவை மாந்திய தவத் தினிர்! சிறந்த
2. கருத்தினை யுடையிர்! கலைத் துறை போயினிர்!
தாய்ந்தமி மாலுரை தொடுத் திடு வளத் தினிர்!
மறுபுலம் பெயர்க்குங் திறனனி படைத்தனிர்
நடுநிலை பிறழாது நாணம் வீடாது
தமிழன் யானெனத் தலையெடுத் தயராது
10. புதுப்பணி குயிற்றிடும் புகழ்சால் நெறியினிர்!
மதலையர்ப் பயிற்றி மண்ணிய மணியென
வலகுக் களிக்கு முயரொழுக் குடையிர்!
எண்ணிற் சிறந்தீர்! எழுத்தின் வல்லீர்!
பண்ணின் மிகுந்தீர்! பாட்டினி னல்லீர்!
15. உளத்திய ஒட்டலைய ஒரைக்கும் பெரியிர்!
சிலத்தியல் வானியல் நெறிப்பட வறிந்தீர்!
வரலாது பிறழாது வாய்மையி னுரைப்பீர்!
இயலா நியம்பு மெழிலீர்! நுங்கள்
அடியினை தொழுதனென்றைகுவன் கேள்வின்!
20. செவ்விய முனையிற் செழுநூ ஸளப்பில்
ஏவ்வெங் காட்டினு மெங்வெக் கலையினும்
எழுந்து திசம்தலை யாங் கண்டும்பே;
சமுத் திங்கா ஜெத்தனை புதுதால்
நல்லன வென்ன நயந்த வெழுந்தன?
25. பள்ளிச் சிறுர்கைப் படுதா வவற்றுள்
சமுத்து நெறிதழீ இயெழுந்தன வெத்தனை?

- யாமென்று மறியா இடர்ச்சொற் கோட்டி
அயனுட்டு நூல்க ளடிப்பன கண்டுகண்
பென்னே வாளா விருந்தன மியாங்கள்?
30. பன்னுட்டகத்தும் பயனறி வாராப்
பண்ணைப் பலுவல்கள் கிண்டிக் கிண்டிக்
யுலக துகந்திட வுதவினர் பலரால்,
துண்மதி கொஞ்சத்தி விண்ணின விவரெனப்
புசழ்செறி பலுவல்கள் புதுக்கினர் பலரால்,
35. எட்டாச் சேம்பையி னியாத்தன கண்டு
முட்டா மொழியிற் பெயர்த்தனர் பலரால்,
ஒருவ ஏறிந்தன ஒருவ ஏறியார்
ஒருவங்க்கு வாய்ப்பன ஒருவர்க்கு வாயா,
உலகிய விதுவே உண்மையு மிதுவே;
40. யாவரு மியைந்தன மிவையிலை யெமக்கெனக்
கைவரு நெறியி னெவைரு துறையினு
மிக்கனக் திரண்டி வீறுகொண் பெட்டுத்
கன் தூல் பலப்பல கரட்டுக வர்மின்!
துண்ணிய ராகி தூல்பல வெழுதித்
45. திண்ணிய சாமினார் மன்மிசைப் பலரால்,
‘நெடிசீர் மறவி மடிதுயி’ ஊடைனமயாற்
கற்றன பிறர்க்குக் காட்டா ராகி
வெற்றுடம் பழித்தவர் மிகமிகப் பலரால்;
கற்றன பாழ்படக் காலம் போக்கி
50. நற்றிறங் தொலைத்தல் கண்ணே விளம்புதிர்,
அழுக்காறு வேண்டா அடாப்பகை வேண்டா,
அன்பின் பிணிப்பால் அல்லல்கள் தீண்டா
கூட்டுற வான்மே னூட்டினர் செல்வ
மீட்டினர் புசழுடம் பிருத்தினர் விளங்கல்
55. கேட்டுக் கேட்டுக் கொர்ச்சி யின்றி
காட்டினில் வழிதே நாமயர்க் திருத்தல்
புசழுடம் பழிக்குமல்ல தான்று
60. மிகையுடை யார்க்கு நகையுங் தருமே.

III-வது நீதிகள்.

I. நாலடியார்.

கீழ்க் கணக்கி வெளான்றுன இது பல சமன முனிவர்களியற்றிய வெண்பாக்களி னின்னும் தேர்ந்தெடுத்த நாளூற்றின் தொகுதி. எனவே இது நாலடி நாளூறைந வழங்கும். திருக்குறள் போலவே இந்தாலும் தக்க சந்தர்ப்பங்களிற் பிரமாணமாக எடுத்துக் காட்டும் பெருமையுடைத்தென்பதை “ஆலும் வேலும் பல்லுக் குறுதி; நாலும் இரண்டுஞ் சொல்லுக் குறுதி” என்னும் பழமொழி நன்கு விளக்குகின்றது. இந்தாலில் நன்மொழி புனர்த்தி யிருப்பது “பழுது கழிழ்ச் சொல்லருமை நாலீரண்டில்” என்னும் ஒளவை வாக்காற் பெறப்படும்.

ஊக்கம்

1. உறுபுவி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேனை பற்றிபுக் தின்னும்—அறிவினால் காற்றெழுழி வென்று சுருதற்க சையினால் மேற்றெழுழிது மாக்கேமிகும்.
2. தீங்கரும் பேர்ந்த திரள்கால் உள்ளயலரி தேங்கமழு நாற்றம் இழந்தா அங்—கோங்கும் உயர்குழி உட்பிறப்பி னென்னும்? பெயர்பொறிக்கும் பேராண்மை மில்லாக் கடை.
3. ஊக்கத் தாங்கொண்ட விரதங்கள் உள்ளநடையத் தாங்கருங் துன்பங்கள் தாங்க்கலே, வந்தக்கால் சீக்கி நிறாலும் உரவோரே நல்லொழுக்கங் காக்குக் திருவுஷ்த தவர்.

ஈகையும், ஈயானமையும்.

4. எனதென தென்றிருக்கும் எழை பொருளோ எனதென தென்றிருப்பன் யானும்—தனதாயின் தானும் அதனை வழங்கான், பயன் துவ்வான் யானும் அதனை அது.

5. உடாஅதும் உண்ணுதும் தம்முடப்பு செற்றுங் கெடாஅத நல்லறமுஞ் செய்யார்—கொடாஅது வைத்தீட்டினார் இழப்பர் வான்றேய் மலைநாடு! உய்த் தீட்டுஞ் தேனீக் கரி.

மேலோருங், கிழோரும்.

6. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம் வீழ்ந்த துண்ணு திறக்கும்—இடமுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான மழுங்க வரின்.
7. சக்கரச் செல்வம் பெற்றினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச் சொல்—எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனு யெண்ணி விடும்.
8. கூர்த்துநாய் கெளவிக்கொளக் கண்டுஞ் தம் வாயாற் பேர்த்துநாய் கெளவினு ரிங்கில்லை—கீர்த்தன்றிக் கீழ்மக்கள் கிழாய் சொல்லியக்காற் சொல்லரோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு.
9. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைதாறுறு சான்றேர் பொறுப்பர், கயவர்க் கெழுநாறு நன்றிசெய் தொன்று தீதாயின் எழுநாறுங் தீதாய் விடும்.

நட்பு.

10. உனர வணரும் உணர்வுடையாரைப் புணரப் புணருமா மின்பம்—புணரின் தெரியத் தெரியுங் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய்.
11. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோ பொட்டார்—பலநாளும் நீத்தரெனக் கை விடலுண்டோ? தன்னெஞ்சுத் தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

12. கோட்டுப் பூப்போல மலர்ந்துமிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி—தோட்ட சயப் பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை நயப்பாரும் நட்பாருமில்.
13. காதலார் சொல்லுங் கடிஞ்சொல் உவந்துரைக்கும் எதிலார் இன்சொலிற் தீதாமோ?—போதெலாம் மாதர் வண்டார்க்கு மலிகடற்றண் சேர்ப்பு! ஆவ தறிவார்ப் பெறின்.

மகன்

14. செங்கிளா லாய செழுமூனை மற்றுமச் செங்கிலே யாகி வினைதலால்—அங்கெல் வயனிரையக் காய்க்கும் வளவயலூர்! மகனறிவு தங்கை யறிவு.
15. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்ற; யாங்குக் குதலைமை தங்கைக்கண் தோன்றின் தான்பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்.

2. நான்மனீக் கடிகை.

இங்நால், விளம்பி நாகனுரால் இயற்றப்பட்டது. நான்கு மணிகளை இட்டினூழுத்த அணிகலம்போல் அரிய போரூள்கள் நன்னூன்கு அடங்கிய பாக்களை யுடையது என்பது நாற்பெயரின் போரூள்.

1. கள்ளிவயிற்றின் அகில் பிறக்கும்; மரன் வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும்;—பெருங் கடலுள் பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார் நல்லாள் பிறக்குங் குடி.
2. மொய் சிதைக்கும் ஒற்றுமை யின்மை; ஒருவளைப் பெரம் சிதைக்கும் பொன்போலும் மேரியை—பெய்த கலஞ் சிதைக்கும் பாலின் சுவையை; குலஞ் சிதைக்கும் கூடார்கண் கூடி விடின்.

3. சொல்லான் அறிப ஒருவனை; மெஸ்லென் ரந்தோன் அறிப மடுவினை; யார்கண்ணும் ஒப்புரவினான்றிய சான்றுண்மை; பெய்க்கண் மகிழான் அறிப கரு,
4. நற்றம் உரைக்கும் மலைண்மை கூறிய மாற்றம் உரைக்கும் விளைநலம்; தூக்கின் அகம் பெரதிந்த தீவை மனமுரைக்கும்; முன்னம் முகம்போல முன் நூரைப்ப தில்.
5. மசனுரைக்குஞ் தங்கை நலத்தை; ஒருவன் முகனுரைக்கும் உண்ணின்ற வேட்கை—அகணீர்ப் புலத்தியல்பு புக்கா ஆரைக்கும், நிலத்தியல்பு வான முரைத்து விடும்,

3. சிறுபஞ்சமூலம்

இதனைச் செய்தவர் பேயர்:

மல்லிவர் தோன் மாக்காயன் மானுக்கன் மாநிலத்துப் பல்லவர்கோய் நீக்கும் பாங்கினால்—கல்லா மறுபஞ்சங் தீர் மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.

என்னுங் தற்சிறப்புப் பாயிரத்தால் இனிது விளங்கும். சேவ்வி யம், சித்திரமூலம், கண்பேரங்கி, பேரரத்தை, சுக்கு ஆகிய ஜிங் துங் கோண்டிறக்கிய கஷாயம் போல் இந்நாலின் ஒவ்வொரு பாவிலும் உரைத்துள்ள ஜிங்து போருள்கள் நன்மை செய்வன வாம் என்னும் போருள்கோண்டு, இந்நாற் பெயர் உவமையாகு பேயராய் வந்தது.

1. கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரியே வான்நாச்சாம் நன்றுணர்வார் முன் கல்லான் நாவுஞ்சாம்—ஒன்றுஞும் கண்டிழி நாச்சாம் சடவான் குடிப்பிறந்தான் உண்டிழி நாச்சாம் உணர்ந்து.

2. பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்த தீங் கெண்ணி யிருத்தல்—பிழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.
3. வான்குருவி கூடரக்கு வாலுண்டு கோற்றருதல் தேன் புரிந் தியார்க்குஞ் செயலாகா—தாம்பரிடு வல்லவர் வாய்ப்பன வென்னார் ஒரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும்.
4. பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார் உண்டா ரதி சிலே தோழனிற்—கண்டாரா மாக்கைக்குத் தக்க அறிவிலார்க் காப்படுப்பின் காக்கைக்குக் காப்படுத்த சோறு.
5. வார் சான்ற கூந்தல்! வரம்புயர வைகலும் நீர் சான்றுயரவே நெல்லுயரும்—சீர்சான்ற தாவாக் குடியுபரத் தாங்கருஞ்சீர்க் கோலுயர்தல் ஓவா துரைக்கும் உலகு.
6. தான் பிறந்த இன்னினைந்து தன்னைக் கடைப்பிடித் துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து—தான்பிறரால் சாகவென வாழான், சான்றேராற் பல்யாண்டும் ஆகவென வாழ்தல் நன்று.

4. திருக்குறள்.

1. அந்தண ரென்போர் அறவோர்; மற்றெவ்வயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
2. சுறுத் தின்னு செய்தக் கண்ணும்; மறுத் தின்னு செய்யாமை மாசற்றூர் கோள்.
3. அன்பிலா ரெல்லாங் தமக்குரியர், அன்புடையர் என்பு முரியர் பிறர்க்கு.
4. எல்லார்க்கும் நன்றாம் பணி தல்; அவருள்ளுள் செல்வர்க்கே செல்வந் தகைத்து.
5. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீப வழுக்கியுங் வாயாற் சொல்ல.

6. இனர் எரி தோய்வன்ன இன்னு செயினும் புணரின் வெகுளாமை நன்று.
7. இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நானை நன்னயஞ் செய்து விடல்.
8. பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு பிற்பகல் தாழே வரும்.
9. செவி கைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு.
10. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.
11. தாமின் புறவ துலகின் புறக்கண்டு காழுறுவர் கற்றறிந் தார்.
12. இடுக்கண் வருந்கால் நகுக, அதைன் அடித் தூர்வ தங்தொப்ப தில்.
13. இன்பம் விழையான், இஇம்பை இயல்பென்பான் துன்பம் உறுதவி லன்.
14. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேப்ப மொழிவதாஞ் சொல்.
15. ஆற்றுவார் ஆற்றல், பணிதல்; அது சான் ரேர் மாற்றுரை மாற்றும் படை.

5. நீதிநேறி விளாக்கம்.

உலக இயல்பு.

1. இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும்ஒன் றில்லானேல் வன்சொல்லின் அல்லது வாய்திறவா—என்சொலி னும் கைத்துடையான் காற்கிழ் ஒதுங்குங் கடல்ஞாலம் பித்துடைய அல்ல பிற.

மேன்மக்கள் குணம்.

2. கண்ணேனுக்கரும்பா, நகைமுகமே நான் மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா —வன்மை பலமா நலங்களிந்த பண்புடையார் அன்றே சலிபாத கற்பகத் தரு.

மாணம் இழுத்தல்.

3. தம்முடை ஆற்றலும் மானமுங் தோற்றுத் தம் இன்னுயிர் ஒம்பினும், ஒம்புக;—யின்னர்ச் சிறுவரை யாயினும் மன்ற தமக்காங் கிறுவரை யில்லை யெனின்.

சாவு அஞ்சாமை.

4. புழுபெளிந்து புன்னமுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த வேணும்—விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சமைபோ தெற்கு.

தீய வெளிவரல்.

5. வஞ்சித் தொழுகும் மதியிலிகான்! “யாவரையும் வஞ்சித்தோம்!” என்று மகிழுன்மின்—“வஞ்சித்த எங்கும் உள்ளென்றால் கானுங்கொல்?” என்றஞ்சி அங்கங் குலைவ தறிவு.

மேலோர் சேயல்.

6. மெவியார் விழியினும், ஒருவாற்றுன் உய்ப; வலியார்மற் கிறுன்றுனும் உய்யார்—கிலைதப கொய்ய சமூக்கென விழாவாம்; வீழி னும் உய்யுமால் உய்யா பிற.

6. ஏலாதி.

இங்ஙாலே இயற்றியவர் கணிமேதையார் என்பவர். ஆறு சரக்குகள் சேர்ந்த ஏலாதி ககேம், ஏலாதிச் சூரணம் போவத் லால் உவமை யாதுபேயராய் வந்தது நாலின் பேயர். இவர் ஜௌ மதத்தினர், ஏலாதியாவன: ஏலம், இலவங்கம், சிறு நாவற்கு, மீளது, திப்பிலி, சக்கு என்பன.

[மேற்

1. கொல்லான் கொலைபுரியான், பொய்யான் பிறர்பொருஞ் செல்லான் சிறியா ரினாஞ்சேரான்:—பல்லார் மறையிற் செவியிலன், ரீச்சொற்கண் முங்கை, இறையிற் பெரியார்க் கிறை.

2. குணநோக்கான், கூழ்நோக்கான், கோலமுநோக்கான் மனநோக்கான் மங்கலமு நோக்கான்—கணநோக்கான் கால்காப்பு வேண்டான்; பெரியோர்தால் காதலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு.
3. காவில்லார், கண்ணில்லார், காவில்லார் யாரையும் பாவில்லார் பற்றிய நாவில்லார்—சாலவும் ஆழப் படுமு னாமைத்தார் இமையவரால் வீழப்படு வார் விரைந்து.
4. சாவ தெளி தரிது சான்றுண்மை; நல்லது மேவலெளி தரிது மெய்போர்த்தல்;—ஆவதன்கண் சேறலெனிது, நிலையிது, தெள்ளியராய் வேறலெளி தரிது சொல்.
5. இடைவனப்பும், தோள்வனப்பும், சடின் வனப்பும், நணட வனப்பும், நாணின் வனப்பும்,—புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல; என்னே டெழுத்தின் வனப்பே வனப்பு.
6. அஹவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி மறுவரவு மாருண நீக்கி—மறுவரவில் மாசாரியனுப் மறுதலீச் சொல் மாற்றுதலே ஆசாரி யன தமைவு.

7. அறநெறிச்சாரம்.

இதனை இயற்றியவர் முனைப்பாடியார் என்பவர். இது ஏறத்தாழ ஐஞ்ஞாறு ஆண்கேட்கு முற்பட்ட பழைய நூலென்பது துணிபு.

1. இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாகி வன்சொற் களோகட்டு வாய்மை யெருவட்டி அன்புகீர்ப் பாய்ச்சி அறக்கதி ரீன்றதேர் பைங்குழ் சிறுகாலீச் செய்.

2. தின்னையறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சோ பின்னையான் யாரைப் பெறுகிறபேன்?—தின்னை அறப்பெறு கிற்பனேல், பெற்றேன்மற் றீண்டே அறக்கங் திறப்பதோர் தாள்.
3. முன்னின் ரெஞ்சுவன் முகத்தினும் வாயினும் கன்னின் அருகக் கலந்துரைத்துப்—பின்னின் விழித்துரைக்குஞ் சான்ரேரை யஞ்சியே தேவர் விழித்தினையா சின்ற நிலை.
4. ஒனியும் ஒனிசான்ற செய்கையும் சான்றேர் தெளிவுடைய ரென் துரைக்குஞ் தேசம்—களியென் அங்குட்டுரையாற் கோதப்படுமே விவையெல்லாம் விட்டெடாழியும் வேறும் விரைந்து,
5. அதுதொழி நீத்தாரை மெச்சா தவற்றே இறுந்தாரச் சார்க்குப்பயப் போதல்—இறுவரைமேல் கன்னின் முடவன் துணையாக நீள்காளம் கன்னிலான் சென்ற துடைத்து.
6. மருவிய காதலன் மனையாளுஞ் தானும் இருவரும் பூண்டுப்ப்பிய ஓல்லால்—ஒருவால் இல்வாழுக்கை யென்னும் இயல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றிற்று தின்று.
7. போற்றியே போற்றியே பென்று புதுச் செல்வம் தோற்றியார் கண்ணெல்லாங் தொண்டேபோல்—ஆற்றப் பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு.
8. உள்ளு ரிருந்துந்தம் உள்ளமறப் பெற்றுக்கேல் கள்ளனிம் சோலையாங் காட்டுள்ளார்—காட்டுள்ளுங் உள்ள மறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளுந் கண்ணி நடு ஆருளார்.
9. கல்லற மெங்கை; நிறையெம்மை; நன்குணருங் கல்வியென் தோழன்; துணிவெம்பி;—அல்லாத

பொய்ச் சுற்றத் தாரும் பொருளோ, பொருளாய்
இச் சுற்றத் தாரி வெனக்கு?

10. சுற்றதுங் கற்றெருபா னிற்ப, கணப்பிடியும்
மற்றெருபால் போக, மறித்திட்டுத்—தெற்றென
கெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னுதே
கெஞ்சத்துள் காற்பட்டாற் போன்று.

IV-வது, இனைய பகுதிகள்.

1. ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும்

ஓருங்காட் சோழராசன் புகழேந்திப் புலவர் சிறையிருந்த வீதி
வழியாய் ஒட்டக்கூத்தருடன் வருங்கால் புகழேந்தியாரைக் கண்டு
“இவர் ஒரு பேருந் தமிழ்ப் புலவரன்றே” எனக் கேட்கக் கூத்த
தார், புகழேந்தியார் தமிழிலூந் தாழ்ந்தவ ரேண்பதை அரசர்க்
துணர்த்துவான் வேண்டி

1. “மானிற்குமோவந்த ஓளரி வேங்கைமுன் வற்றிச்செத்தக
கானிற்குமோ அவ்வெரியுந் தழுன்முன் கணைகடவின்
மீனிற்குமோ வந்த வெங்கட் சுறவமுன் வீசுபனி
தானிற்குமோ வக்கதிரோ னுதயத்திற் தார்மன்னனே”
எனப் பாடினார். இதனைக் கேட்ட புகழேந்தியார் மண்ணனை
நோக்கி “யானிப் பாடிலை ஒட்டிப்பாடவே வெட்டிப்பாடவோ
என வினவ அவன் “ஒட்டிப் பாகே” எனவும் புகழேந்தியார்

2. “மானவன் நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்தக
கானவன் நானவ் வெரியுந் தழுலுங் கணைகடவின்
மீனவன் நானவ வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவன் நானக் கதிரோ னுதயமுக் தார்மன்னனே”
எனத் தம்மைச் சிறப்பித்துக் கூறினார்.

2. காளமேகப் புலவரும் அதிமதுர கலிராபரும்

காளமேகப் புலவர் கும்பகோணத்துக் கருகேயுள்ள நக்தி
புரத்திலே பிறந்தவர். பிராமண குலத்தைச் சேர்ந்தவர். ஏறத்
தாழ ஜிஞ்ஞாய ஆண்கேட்கு முன் சீவித்தவர். பல ஞால்களை
இயற்றியவர். ஷூக்கையாடப் பாவேதில் மிகக் கீர்த்தி பெற்றவர்.

தீருமலை நாய்க்கன் சமஸ்தானத்திலுள்ள புலவர்கள் இவரை யாரேன வினவியபோது பின்வரும் பாடலைப் பாடினார்.

3. “தூதைந்து நா மூலிகையி லாதுநா மூலிகைதனிற்
சொற்சங்த மாலை சொல்லத்
துகளிலா வந்தாதி மேழுநா மூலிகைதனிற்
ஸ்ரைகபட விரித் துரைக்கப்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா மூலிகைதனிற்
பரணியொரு நான் முழுதுமே
பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக் கொடி கட்டினேன்
சீதஞ்செய் யுந்திங்கண் மரபினு ஸீடுபுசுஞ்
செய்யதிரு மலைராயன் முன்
சிறுமா ஒுகவே தாறுமா அகள் சொல்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதங் கறுத்துச் சவுக்கிட்ட டடித்துக்
கதுப்பிற் புடைத்து வெற்றிக்
கல்லணையி எனுடு கொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேக நானே”

ஷீ சமஸ்தானத்திலுள்ள புலவர்கள் தம்மைக் கவிராய யேனேச் சோன்னபோது காளமேகப் புலவர் பாடியது.

4. “வாலெங்கே நீண்டெழுந்தவல் லுகிரெங்கே நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே—சாலப்
புனிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந் தக்கால்,

அதிமதுரகவி அவரை அடக்கப் பாடியது.—

5. முசுவிடுமுன்னே முந்தாறும் நானுறும்
ஆச்சென்றால் ஐஞ்ஞாறு மாகாதோ—பேச்சென்ன
வெள்ளோக்கவிக் காள மேகமே! உன் னுடைய
கள்ளக் கவிக் கடையைக் கட்டு.

காளமேகப் புலவர் பதில் பாடியது.

6. இம்மென்னு முன்னே எழுநாறு மென்னூறும்
அம்மென்று, லாயிரம்பாட் டாகாதோ—சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தேனே யாயிற்
பெருங்காள மேகம் பிளாய்.

7. கூத்தரும் குயவன் முதலாயினேரும்

ஒட்டக்கூத்தர் தமது வினாக்களுக்கு விடையிறுக்க வியலாத சிறு புலவர்களைச் சிறையிட்டு வைத்துப் பின் நவராத்திரி காலத்தில் அவர்களை வருவித்து அவமானப்படுத்துதல் வழக்கம். அவ்வாறே ஒருகால் புகழேந்திப் புலவரையும் போருமையாற் சிறை வைத்தனர். புகழேந்தியார் ஆங்கிருந்த புலவருட் சிலரைத் தேர்ந்தேத்து அவர்க்கு மேலுங் கல்வி கற்பித்து நவராத்திரி நாளிற் கூத்தரிடம் விடுத்தனர். அவர்கள் கூத்தர் திகேக்கியோற துணிவுடன் விடைகூறி அவரை நாணைச் செய்தனர்.

கூத்தர் வினா.

7. மோளை முத்தமிழ் மும்மத மும்மொழி
யாளை முன்வங் தெதிர்த்தவ ஞரடா?

குயவன் விடை.

கூளையுங் குடமுங் குண்டு சட்டி
பாளையும் வளை அங்குசப் பையல் யான்,

கூத்தர் வினா.

8. விண்பட்ட கொக்கு வல்லூறு கண்ணென் விலவிலத்துப்
புண்பட்ட நெஞ்சொடும் இங்கு நின்றுய் பொட்டையாம்
புதலாம்
அம்பட்டன் விடை.

கண்ணெப்பாட்டை யாயினு மம்பட்டன் நான் கவிவாணர் முன்னே
பண்பட்ட செந்தமிழ்ச்சியுங் திடுக்கிடப் பாலிவதே.

4. கோப்பேருந் தேவி கதவைத் திறக்கப் பாடியது.

புகழேந்தியாரைச் சிறைவைத்த சேதியையும், கூத்தரின் பகையையுஞ் சோழன் மனைவி கோப்பேருந் தேவி அறியலாயினர். தன் தந்தையனைய புலவரின் துண்பங் கண்டு மனம்விண்டு சினங் கொண்டனர். தன் நாயகன் பள்ளியறை புகும் சமயம் அறையின் கதவைத் தாழிட்டு உள்ளிருந்தனர். அவன் கோபத் தைப் போக்கக் கருதிய மன்னன் அக்கால வழக்கப்படி கூத்தரை யனுப்ப அவர் சென்று:—

5. நானே இனியுனை வேண்டுவதில்லை நனினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு வாய்திற வாவிட்டோ
வானே றனைய இரவிகுலாதிபன் நின் வாயில் வந்தால்
தானே திறக்கும் நின் கைத்தலமாகிய தாமரையே

என்று பாடக் கேட்ட அரசி மிகவும் வேகுண்டு “இட்டக் கூத்தன் பாட்கேகு இரட்டைத் தாழ்ப்பாள்” எனக் கூறி மற்றேரு தாழையுஞ் சடக்கேன இட்டனர். பின் அரசன் தன் தேவியின் சினத்தைத் தனிக்குமாறு புகழேந்திப் புலவரை வேண்டவே அப்புலவர் சென்று:—

10. இழூமொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யெந்திய
பொற்

குழூமொன் றிரண்டுவிழியனங்கே கொண்டகோபந்தனி
மழை யொன் றிரண்டுகை மானுபரணனின்வாயில்வந்தால்
இழை யொன் றிரண்டு பொருளோ? குடியிற் பிறந்தவரே

எனப் பாட அரசியும் உள்ளாம் பூர்த்து உடல் தனிந்து
தாழைத் திறந்தன ளேன்ப.

5. கம்பர் சுவரேழுப்பியது.

கம்பர் சோழனை விட்டகன்று சிறிது தாரஞ் சென்று வழில் உணவிற்கு வகையின்றி ஓர் ஊர்ல் வேலி என்பாளிடம் உதவி வேண்டினர். அவள் கூறியபடி பிரமராக்கதனால் தள்ளாப்பட்ட சுவரை வைக்கும்போது பின்வரும் பாட்டைப் பாடினர்.

11. மற்கொண்ட தின்புயத்தான் மாங்கர் விட்டிங்குவங்தேன் சொற்கொண்ட பாவின் செவையறிவா ரிங்கில்லையே விற்கொண்ட வா னுதலாள் வேலிதருங் கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடிஞ்சுவரே.

6. கவிக்குக் களாபாம்

அந்தக்கவி வீரராகவ முதலியார் செந்தமிழ்ப் புலவரி லோருவ ரேன்பது துணிபு. இவர் பிறவிக் குருடர். கவியிழற்றுவதிலும் யாழ் மீட்வேதிலுங் தேர்ச்சி பெற்றிருந்தார், இவ்வரகவி ஓர்ஜாள் அரசனிடங் சென்று அவனை புகழ்ந்து பாடி அவன் பரிசாகக் கோடுத்த யானைக் கண்ணறப் பெற்றுத் தம்மில்லம் வந்து மனைக் கிழத்திபாற் கூறியது:—

12. இம்பர்வா னெல்லை யிரா மனையே பாடி
யென் கொணர்ந்தாய் பானைநீ யென்றூள்பானி;
வம்பதாங் களப மென்றேன்; பூசமென்றூள்;
மாதங்க மென்றேன்; யாம் வாழ்ந்தோ மென்றூள்;
பம்புசிர் வேழமென்றேன்; தின் னுமென்றூள்
பகடென்றேன்; உழுமென்றூள் பழுனந் தன்னைக்
கம்பமா வென்றேன்; நற்களியா மென்றூள்;
கைம்மா வென்றேன்; சும்மா கலங்கினோ.

7. காளமேகப் புலவர் மேற் சரம கவி.

13. ஆசு கவி மாரி யகில உலக மெலாம்
வீசு கவிக் காள மேகமீ—பூசுநா
விண் கொண்ட செந்தமுலால் வேகின்றதே ஜேயோ
மன் டின்ற பாண மென்ற வாய்.

V. காதைகள்.

1. தேம்பாவணி.

யுத்த திருக்கபையின் வச்சிரத் தொனைகிய யேசு சபையைச் சேர்ந்தவரான வீரமா முனிவரேன்னும் இராச துரவர் இயற்றிய தேம்பாவணி யென்னும் தமிழ்க் காப்பியம் அவரது கையெழுத்துப்

பிரதிக்கோப்ப கி. பி. 1851ல் புதுவையில் அச்சிடப்பட்டது. தேம்பாவண்ணில் விளக்கப்படுகின்ற வர்த்தமானங்கள் சத்திய வேதாகமங்களினின் மேதேத உண்மை நிறைந்த சரித்திரங்கள் என்பதுறுதி. இத்தேம்பாவணி முதற் காண்டத்தில் நான்காவது படலமாகிய பாலமாட்சிப் படலம் இங்கு தரப்படுகின்றது. இப் படலம் சூசமா முனிவரின் பாலத்துவத்தினை விளக்கும்.

பாலமாட்சிப் படலம்

1. வானடுத்தர சடைந்து வாழுவக் கோனடுத்தநற் குணத்த சிரெலா மீனடுத்தவீ டுடைய விண்ணவர் தெனடுத்தவர் சிறுவற் கூட்டினார்.
2. ஸாட்டினரருள் முடியி வெட்பெனக் கூட்டினரரஞ் சுடரும் பூனைனப் பூட்டினார் தவம் பொற் செங்கோலெனக் காட்டினரறி வமைந்த காட்சியே.
3. இளையவான் பின்றயென வளர்ந்துளம் வளையமாக்கற வயது மூன்றுளா னுளையதூலவ ருற்ற காட்சியிற் றிளையவானறி வெய்திச் சிர்த்தனன்.
4. அறிவுற்றுக்கயி னலர்ச் செங்கை யெழீச் செறிவுற்றுக்கயின் ரெய்வ மேற்றிலில் நெறியுற்றுர்துதல் நிலத்தி ஒழுந்தனன் வறிதுற்றுமுடற் குயர்ந்த மாட்சியோன்.
5. இரவிகாண்மரை யிகல வாய்மலர்க் கருவி மான்றுதி யறைந்து கும்பிட மருவி யோங்குசெங் கரங்கள் மாலையிற் பருதி ஓப்பக்குவி பதும மானுமீம.
6. தானிலாவுசெஞ் சுடரு மீன்களும் வானுலாவுடு நடு வழங்கிய பானிலாவையும் பார்த்து நாதனைத் தேனுலாவுரை செப்பி வாழுக்குவான்.

7. முலைகளாமென மலை முடிக்குமே
லலைகொள் பாலென வருவி விஞ்சிவென்
கலைகளாமெனக் கடலிற் சிந்திய
நிலைகொள்மாதென நிலங்கண் டோங்குவான்.
8. சோலைவாயிருல் துளித்த தேறலு
மாலை வாய்மூர் வழித்த தேறலு
மாலை வாய்க்கழை யளித்த தேறலு
நூலை யாய்ந்தென நுதலி மூழ்குவான்.
9. நிழவின் மேதிகள் நீரிற்சங்குகள்
பொழிவிடேறுகைகள் பூவில் வண்டுகள்
கழனியோதிமங் துயிலக் கண்டுவாழ்
குழவிவாய்கலங் துயில்கொள் வாமரோ.
10. குயில் கட்பாடலுங் குழலோப் போதியங்
வயல்கட் பாடலு மதுவுண் கிள்ளைகள்
பயில்கட் பாடலும் பாலன் கேட்டியைங்
தியல்கட் பாடலு மினிதியங்குமரால்.
11. மலைமலைக்குரி வனப்பும் வாங்கரு
மலையலைக்குரி மணியு'மார்ந்த சீர்
நிலைநிலைக்குரி மருத நீர்மையுங்
கலைகலைக்குரி சுருத்து மெய்தினுன்
12. முக்கிற் றுக்கிய முயல்பெய் தாக்கிய
நாக்கிற் றுக்கிப செவிநள் தாக்கிய
நோக்கிற் றுக்கிய நுனையின் பின்னவாய்
தாக்கிற் றுக்கிப நயன்சொல் வாகுமோ.
13. மீதுலாவிய மீன்க ஹபமாய்
போதுலானிய புவியும் வீதியாய்க்
கோதுலாவிய குறை கொய் காட்சியான்
முதுலாவிறை யடைய முன்னினுன்.
14. ஆறுமாறுமொன் ரேடலாப்ததமுன்
மாறுமாறுகொண் டலையங்கெனச்

சாறுதாறுமொன் றின்றித்தான்வளத்
தேஹுபேறு கொண் டிளவ லோங்கினுன்.

15. மாக்கட்டாக்கிய மறங்கொள் கூளிகள்
நோக்கத் தாக்கிய நூண் சடத்திவ
ஞக்கத் தாக்கிய வருளைத் தாக்குற
ஆக்கத் தாக்கிய விகலுடைத் துளான்.

வேறு.

16. கள்ளங்காட்டு களங்கங் கடிங்கொளி
ருள்ளங் காட்டொனி காட்டிய வொண்முகங்
தெள்ளக் காட்டெழி நீட்டி வரங்கடம்
வெள்ளங் காட்டி வளர்ந்து விளங்கினுன்.

17. இன்றெளித்தெவ ரும்நசை யெய்துவ
பொன்றெளித்தெழு தும்படப் பொற்பினுன்
மின்றெளித்தெழு திக்கதிர் வீசெழில்
கொன்றெளித்தென வாசையிற் கோடிலான்.

18. விதிர்முகத்தலர் மேதையின் மேன்மையான
புதிமுகத்தலர் பூவணிச் சாயலார்
நிதிமுகத்தெதிர் மூடிய நீண்டகன்
மதிமுகத்தெதிர் தாமரை மானுமே.

19. கதிர் முகத்தலர் கஞ்சங்கொல் கஞ்சமேற்
பொதிர் முகத்தெழும் பொற்பளி கொல்நசை
பிதிர் முகத்திழை யாரிவன் பேபெருழில்
முதிர் முகத்திடை மொய்த்தன நோக்கபே.

20. கானிறைஞ்சிய நற்றவக் காவலன்
மீனிறைஞ்சிய மின்விழி பாருரை
பூனிறைஞ்சிய வேவென வோர்ந்துகான்
றேறிறைஞ்சிய தீஞ்செராலைக் கேட்கிலான்.

21. கார்முகத்து வீளைத்தன கார்முகஞ்
சீர்முகத்துச் செயந்தருங் காமவெப்
போர்முகத்து வெல்லவன் புரையாசையாற்
நேர்முகத்தெதிரா தொளித்தா வென்ஞுன்.

22. என்னிருளித்தெனக் கானுற வேகனுண்
குன்னிருளித்த குருமணிச் சாயலான்
கன்னிருளித்த கறவை கண்ண்தென
வன்னிருளித்தவற் கார்த்தழ யாருமே.
23. தேமுயங்கிய தேன்தரு கீட்டிய
காமுயங்கிய கார்வரை கண்டகாற்
குமுயங்கு புலந்தரு சீழல்கீழ்
பாமுயங்க வதிந்தனன் பரடுவான்.

வேறு.

24. விளாத்தன தனுக்கொடு வெழு துநிர்க் கடைவடிக்கீண
விளைப்பட விளையை யாக்கிய
விளைத்தன நசைக்கொடு விளையு தோய்த்திரள்
விடப்பகை பயத்தன பொறிகளீர்த்துபு
திளைத்தன பிறைக்கொடு நசையு நீத்தவை
செகுத்தொடு புதைத்திட வரியதாய்ப்பொரு
விளைத்தன திருக்கொடு வளருமாட்சியை பியற்றிய
முகிற்பார் மலையி னாக்கமே.

25. சினைக்கரு முகிற்றலை விலகலூக்குபு திரட்கனி திளைத்
தன பொழில்கள் சூட்டிய
சினைக்கரு விளாக் துயரிட மிதாய்க்கதிர் நடத்திய
திருக்கன ருஜின் மேற்செல
சினைக்கரு முரித்தட மெனவிராப் பகல்
நிறுத்திய தவத்துணை யுதவியாற் பல
வினைக்கரு மறுத்திறை யவனை வாழ்த்தலின்
விருப்பினு நனித்தகு பலையி னாக்கமே.

26. உடத்தன முதற்குதி ரெழுது கோட்டுய
ருளத்திரு னொளித்தொளி யதிவுரீர்த்தலி ன்
முடித்தன தவத்துயி ரினிது காத் துளி
முரட்படு பகைப்பட வரணின் மாட்சியா
யிடத்தன மழைத்துளி பெருகு மாற்றெழுடி
மினைப்பட நிறைபடி மருளி நீத்தழுள்

குடித்தன மனத்தெழு வறுதியாக்கிய
குணத்தருள் குடித்தகு மலையி னாக்கமே.

வேறு

27. என்றெழுங்குவப்பி லோங்கி யிரட்டலைக் கடவினீங்கி
நின்றெழுங்குவரகண்டாற்போ னிழற்றிய திமிச விம்முக்
குன்றெழுங்குவடுகோக்கிக் குயில்குயின்றகவ மஞ்ஞஞ்சை
யுன்றெழுங்குதமுதும் வண்ணத் தலர்ந்தகா னுழுங்தான்கு
28. காரிடைக்குளித்த மின்போற் கானிடைக் குளிப்பப்போக
னீரிடைக் குளித்தபேபு நிறகரை குளித்தோர் மூப்பன்
[கொன்]
ரூரிடைக் குளித்த தேன்போம் நணயயிடைக் குளித்தசொற்
டேரிடைக் குளித்த பாலா வியட்புதி போவதென்றான்.
29. வீடிமுந்திகழ் செய்பேய்கள் விளைப்பகக்கஞ்சி யோடி
நாடிமுந்தோளித்துக் கானினயங்குதுறை யறத்தைநாடி
யீடிமுந் துயர்ந்த குன்றத் திடத்து நாலெனித்த லள்ளித்
தோடிமுந்தேகு தென்றுன் ருஜையிழுந் துயர்ந்தபாலன்.
30. கார்முகத் தலருமல்லை கடிமுகத்திமைக்கும் வண்கா
ஓர்முகத்தஞ்ச நாவா யுடைத்திருக் கொணருங்கொல்லோ
போர்முகத்தெத்திரா நீங்கிற் புனருமோ விழைந்த வென்றி
[தோன்]
யேர்முகத் துணர்விற் நேர்ந்த விளவ்லோ யென்றுன் முத்
31. பைம்பொறி யசவினஞ்சிற் பழிப்படப் பகைத்துக் கொல்லு
யைம்பொறியன்றிச் சூழ்ந்த வளைத்துமே பகைத்தகாலை
செம்பொறி பெய்க் பைம்பூ சிதைந்தென வளமுமேங்கி
வெம்பொறியாக வாற்றுவேட்கையே யென்றுன் குசை.
- [டும்]
32. பொன்னிலூளிகாட்டுஞ் செங்கி புகைபகில் மணத்தைக்காட்
மின்னெனுளி மணியைக் காட்டும் விளைசெயும்படாக்கல்மாட்சி

தன்னெனிகாட்டுக் குன்பத் தகுதியிற் குன்றுவுக்கம்
மன்னெனிகாட்டுநல்லோய்மறையிதுவென்றுன் சான்றேன்

[லத்
33. உள்ளுபிருண்ணுங் கூற்றினுடன் ருகொல் நசையைக் கொல்
[கிச்

தெள்ளுபிர் மருட்டுஞ் செல்வத் திரள்துறங்கொருங்கு சீங்
கள்ளுபிருயிர்த்த பைம்பூங் கானில் வாழ்தவத்தை நாட்டன்
லெள்ளுபிர் தெளிக்கும்வண்ண, மென்பரேயென்றுன் சேட

34. ஒருங்கெலாடீங்கலோர் நாளுறதியே பகைத்துச் சூழ்தன்
மருங்கெலா மிருப்பவுள்ள வாய்டைத்திடைவிடாது

[போர்
தெருங்கெலா நுழையாக்காத்த னெடும்பயன் பயத்த நின்
சிருங்கெலா நிலையினாங்குந்திறமிதென்றையன் சொன்னுன்

35. நாடொறுங்கனிந்தசெந்தே னற்கனி யளித்தனன்றே
கோடுது மரமுந் தன்னைக் கொடுத்தலே நன்றேவிவ்வா
நீடுறு முனதுமுள்ளு மீதல்செய்துறவே யென்பார்
வீடுறு நுலோரென்ன விளம்பினு னிலைவல் மாதோ.

36. காயொடுமரங் தந்தாற்போற் கூட்துற வருமைவெல்கி
வேயெருடு நெருங்தங்கானில் விழைந்து தானெழுகனன் ரே
தீயொடுகுழை மற்றேருஞ் செவ்வறச்செனுத்தனன்றே.
தாயுடுவனர்வோயென்னச் சொற்றினுன் குரவனம்மா

37. பெற்றமனிந்த நல்லோய் பிறர்மனவிளாத்த செந்தி
யற்றற் வாடித்தனவி டழன் ரத்தேபால் வேட்கைப்
பற்றறவுணர்த்தியுள்ளம் பற்றிய நசையில் வெந்தா
வீற்றறவுதியன் ரே வென்றனனரிய சூசை.

38. தீதிலாவிடமே வேண்டிற் சேனுவகெய்தல்வேண்டுங்போ
கோதிலாவனத்துங் தன்னைக்கொனர்தகால் வி னையும்வெம்
ரேதிலா தொழுகலுள்ளத் தியல்பினுலாகு மன்றி
வாதிலா விடத்தாலா கா பைந்தனே யென்றுன்சான்றேன்.

39. சுரம் வழங்கும் வண்ணத் தியாவையுந் துறந்ததன்மை
பேரறமென்பக் கேட்டேன் பின்னையத் துறனி னாக்கு
மோரற முளதேலையா வுரைக்குதி யுரைத்த வன்ன
சீரம் விழைவெனன்றுன் சேனுலகுரிய பாலன்.
40. சுரம் பிரிந்துகொக்கி வியம்பிய துறவின் மாட்சி
பேரறமாவதன்றிப் பிரிவிலாவிரண்டுந் தம்முள்
னோரறமாகச் சேர்க்கி ஒறுதியும் பயனுமொங்கத்
தேரறமாகுமென்றுன்செழுந்துறைக் கேள்விமுத்தோன்
41. பாற்கலந்திட்ட தெண்ணீர் பால்குன்றும் பண்புமில்லால்
[தீபம்
மேற்கலங்கொளிர்ந்த வெய்யோன் வெயிலுமுன்னெரித்த
பொற்கலங்கிசைத்த மற்றப் புண்ணியங் துறவுவாய்ந்த
சாற்கலங்கியல்பை யேற்றுந் தகுதியோவன்றுன்பாலன்
- [செரால்வா
42. தெருட்டகு முணர்விற் சான்றேன் சேடைனத் தழுவிச்
னருட்டகு முணர்வன் பூக்க மரும்பொறை யீகை மற்ற
மருட்டகு மியல்தீர்மாட்சி மதியைமீன்குழுந்ததேபோற
[கே
பொருட்டகு நாட்டில் வைகும் பொலந்துற வணியுமன்
- [கேரூர்
43. கான்வளர் தவத்தைக்கானிற் கண்டெளித்தைவார் மற்
[டல்
தான்வளர் தவத்தைக்காட்டித் தமர்க்கெலா நகரிற்காட்
வான்வளர் வல்லமைபூத்த மாண்பிதே யிதுநின்பாலாம்
- [கேரூன்
மீன்வளருணர்வோயென் துமின்னெனனமறைந்தான் சான்
44. உனருக்காட்டிவந்த வும்புனென் றறிந்து போற்றித்
[கிக்
தேனுருக்கோதை யொத்தான் றிளைத்தவின் புருக்குழும்
குனுருப்பிறையு மெஞ்சக் கொழுங்கதிர் முகத் தில்வீசப்
பானுருச் சமர்துநாறும் பவளங்கள் மதலைப்பாத்தான்.

45. சீதியுள்ளறியுஞ் சொன்ன நிலையெலா முணர்ந்தபின் ன
ராதியுமங்தந்தானு மாயகின் கழல்லாது [ன் ன
வீதியுமெனக் கொன்றுண்டோ வினையறு மிறையோபெ
[தான்.
வோதியும் விறலும் விம்ம வொளித்ததன் நகரஞ் சேர்ந்
46. கார்வளர் மின்னின்மின்னிக்கதிர்வளர்பசும்பொன்னிஞ்சி
வார்வளர் முரசமார்ப்ப மணிவளர் நகரம் வில்செய்
தேர்வளர் பருதியொத்தான் சென்று புக்குவப்பயாரும்
பார்வளர் திலகமொத்தான் பழிப்பற விளங்கினுடே.

வேறு

47. மீனார்வானம் பெற்றவதேனதி விதிபெற்றுத்
தேனார்கானம் பெற்றதிருந்துந் தெளிவாரு
துநார்காயம் பெற்றவனுவ்வோ டியர்மற்ற
வாநார்மானம் பெற்ற மொன்றும் வளைகின்றுன்.
48. வானங்கொண்டார் மாணருள் கொள்வா னவர்கொண்ட
ஞானங்கொண்டா னில்லவனில்லோர் நகைகொள்வான்
ருனங்கொண்டான் மாசிலது யோன், றவங்கொண்டா
னீனங்கொண்டா ருள்வவி கொள்வா னிலைகொண்டான்
[ஞ்ச
49. புன்மைப்பட்டார் கொண்டவை வெங்கிப் பொருள்கொ
தன்மைப்பட்டார் யாவையுமுண்ணூர் தரல்செய்யா
ரின்மைப்பட்டான் சூசையுழைத்தே யினிதுண்பா
னன்மைப் பட்டார்க் தேற்குன ருய்வா னனியில்வான்.
50. வேய்ந்தார்ஸ்தான்றும் வான்பொருள் விஞ்ச விழைமூலோ
தியந்தா லொன்றே கோடி பயக்கு மெனிலன்பால்
வாய்ந்தா வென்றுந் தன் வறுமைக்கே மலிவிக
லாய்ந்தா லொன்றும் வான்புச்சுற ஸரிதன்றே.
51. மெய்யாற்குன்று தொண்டவமாறு விளையாண்மை
கையாற் குன்று வண்கொடையோடுட் களிகூர்ந்து

பொய்யாற் குன்று நெஞ்சரு வல்லோன் புணர்வாக்க
மையாற் குன்று வெம்வனமேகா மனை நின்றுன்.

52. காக்காதுள்ள மைம்பொறிகாட்டும் வழிநிற்பப்
போக்கா துள்ள மூய்ய மெஞ்சானம் புரியாண்மை
யாக்காதுள்ள யாவுமகன்றே யழிவாக்கம்
நோக்காதுள்ள தேவருடேனுக்கி நுதற்கிறபான்.
53. சொல்லுஞ் செல்லாக் கானுழையாத்தன் இளிதூற்றுஞ்
செல்லுஞ் செல்லாத் தீயெரிகற்றை திளைவேந்த
னெல்லுஞ் செல்லாக் கானகு நற்கா னெனவுள்ளம்
புல்லும் பொல்லாங் கீர்த்துபு புக்கைம் பொறிகாத்தான்.
54. சுட்டாகுலமுற்றேர் வனமுற்றுன் றுகஹரா
முட்டாசையையுற் தெங்கனுமுற்றுல் முனிதானே
பட்டாசைசுரிரண் ஹர்த்துள மோங்கப் பல யாவும்
விட்டாயுளதோ ராண்டகைமேவி விளைதிர்த்தான்.
55. மைப்பட்டினகுஞ் சேற்றிலுலாவின் மணிமாலி [போ]
செய்ப்பட்டெளிருஞ் செங்கதீர் மாசாய்ச் சிதைவா
பொய்ப்பட்டயரும் புற்பொருன் மேலைம் பொறிவிட்
[டால்
மெய்ப்பட் டுயரின்னு னுளமாழ்கா விளைகொள்ளான்.
56. போாறென் னும் பூவிடை மாக்கட் புறையெல்லாஞ்
சேராறென் னு மின்பமெலாந்தீர் தெனிவெய்தி
யிராறென் னு மாண்டென்று மினிதின்னு
இரா றென் னும் மன்றல் செயேனென் றுரனுற்றுன்.

வேறு

57. உடல்கிடந்துட வங்கடந்தானென்ன
மிடல்கிடந்துயர் வீடுளவின்பது
கடல்கிடந்து கணிர்த களிப்புறி
மடல் கிடந்தகள் வர்மஸ் மானுவான்.

58. கலையுற்றுள்ளிரு ணிங்கிய காட்சியா
னலையுற்றிப்பொரு னோடலை யாதுள
நிலையுற்றெந்தை நெருங்கடி சேர்ந்துயர்
மலையுற்றுனென மாறு பாடான்றோ.
59. தேக்கிப்பாரி றினாத்துள யானவயுந்
தூக்கிப் பார்த்தனன் ஞேண்றிய தீதெலாம்
போக்கிப் பாய்யன் பூத்துக் கலந்த நீர்
நீக்கிப் பாலுனு மோதிம நேருவான்.
60. மீயிருட்கொணர் மேக மிடைந்தெனுப்
போயிருட்கொண ரைம்பொறி போக்கிலான்
உயருட்கொணர் சூட்சி தெளிந்துளம்
பாயருட்கொணர் பற்றுத் தெய்தினுன்.
61. கோதிலோர்முறை கொண்டு நடந்தபி
னேதிலோர்முறை யாரு நடந்தெழு
நீதியோர்முறை நேர்செறி யோதுவான்
வேதியோர்முறை விஞ்சிய மர்ட்சியான்.
62. முனிபழித்த வினையமுத் தோனெனப்
பனிபழித்த பயன்பட யாவருங்
கனிபழித்த கனிந்தநல் வினைதன்
ஏறுனிபழித்தசொற் சொல்லிய வாய்மையான்.
63. பொருள் கடிந்த புலன்க எடக்கலால்
மருள் கடிந்த மனங்கெளி காட்சியா
னருள் கடிந்த வசடனர நோக்கலோ
ஏருள் கடிந்த விரக்கமுற் றேங்குவான்.
64. தவர்க்கு மூங்களி தந்தையைத் தாங்குளத்
துவர்க்கும் வேலை யுடித்தன பாருறை
மெவர்க்கு நன்றி யியற்றி யின்னுசெடு
மவர்க்கும் வாய்த் தறத்துணை யாபினுன்.
- .65. அன்புவாய்ந்த வுயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோலுடல் போர்த்த தென்றன்புறை

யின்புதோய்ந்த நிலையெனத் தானிவாண்
உன்புகாய்ந்த வழிர்த்துணை யாயினான்.

நி. பொறையதான்மையிட ஞேவெடரி பூரணனு
பறையதாட்சி யணிக்க வளன்றங்கும்
நிறையமாட்சி நிகர்ப்பது நூல்வழி
பறையவாய்மைய ரெய்துப வாண்மையோ.

2 அரிச்சங்திர புராணம்.

கோசலங்காட்டின் ராசதானி அயோத்திமா நகரேன்ப இதனை
யாண்ட அரிச்சங்திரன் விசுவாமித்திரரின் சூத்ச்சியாற் தன் நாடு
ககரங்களையும் மனைவி மக்களையுமிழந்து பலையனுக் கடிமைப்பட்ட
ஷருந்தான். இவனது மனைவியாகிய சந்திரமதி தன் மகன் லோகி
தாசன் நாகத்தினு வுயிர்நீத்ததை யறிந்து அவனைத் தன் தோண்
மேலேற்றித் தகனஞ் செய்யச் செல்லும் ‘மயான காண்டத்தைக்’
கீழே குறிப்பிகேள்ளோம். இப்பகுதி படிக்குந்தோறுங் தெவிட்டாத
இன்பத்தைத் தருமென்பது மாவரும் அறிந்த உண்மை.

மயானகாண்டம்

ஏந்திரமதி லோகதானைத் தகனதீரேயைப் போதல்

பார்ப்பான் வீட்டிற் றனக்குக் குறிக்கப்பட்ட வேலைகள்
இடத்தையும் ஒழுங்காகச் செய்து முடித்தபின், சந்திரமதி பிரா
மணரிடஞ் சென்று, லோகதாசன் அரவுகடித் திறந்தானென்னுஞ்
செய்தியைத் தெரிவித்துப் பிள்ளை இறந்துகிடக்கும் இடத்துக்குப்
போக உத்தரவு கேட்டாள். பிராமணன் கீறிச் சினங்கு “அவ
னிறிப்பின் எனக்கன்றி உனக்கேண்ண நஷ்டம் நீ செல்லலாகா”
தேன உரப்பினன். சந்திரமதி அவன் பாதத்தில் வீழ்ந்து “ஜிபரே
பேற்ற வழியு பற்றி யேரிகிறது; இறந்து கிடப்பவனைத் தேடி
யேதேதுத் தகனஞ் செய்து கதிரோ நுக்யத்தின் முன் ஈண்டுவரு
கிறேன்” எனக் கூறி அவனிடம் விடை பேற்றுக்கொண்டு பட்டி
னத்தைக் கடங்கு சென்றனள்.

செந்தமிழுக் களஞ்சியம்

ாவியேன் மகனையென்பள்; பதைப்பள், மென்முசுத்
[தில் மோதித்
தாவிசே விழுவள்; நின்று தயங்கியே மயங்கி வீழ்வள்;
காவியங் கண்ணீர் பாயக் கதறுவள்; பதறியேங்கி
ஆவியைத் தேடித்தேடி அமலரும் உடலம் ஒத்தாள்.

2. சூடினாள்; உள்ளமெல்லாம் உருசினாள் கருகி மேனி
வாடினாள்; விறகுவைத்த வடத்தினுக்கருகே வந்தாள்
நாடினாள்; கழுகும்பேயும் நரிகளுங் குறளுங் துன்றிக்
கூடிய குழுவின் நாப்பன் குமரனைச் சென்று கண்டாள்.
3. கண்டனள் கதறிவிழுந்தாள்; கழுகெலாம் இரியல்போகச்
கொண்டதோர் மகவினுசை ஆவியைக் கொள்ளொகாள்ள
முண்டகக் கரத்தால் ஏந்தி முருகனை மடிமேல் வைத்தே
அண்டரும் மறுகி ஏங்க வாய்திறந் தரற்ற லுற்றாள்.

வேறு.

4. பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
பசியால் அலைந்தும் உலவா
அனியாய வெங்கண் அரவால் இறந்த
அதிபாவம் என்கொ லறியேன்
தனியே கிடந்து விடநோய் செறிந்து
தரைமீதுருண்ட மகனே!
இனியாரை நம்பி உயிர் வாழ்வம் என்றன்
இறையோனும் யானும் அவமே.

5. வானின் றிழிக்கு சொரிகின்ற தாரை
மழைபோல வீழ விழிடீர்
உனின்று மேனி உதிரங்கள் சிந்த
உயிரின்றி வெம்பு தழுவின்
மேனின்று வெந்த தளிர்போல் உயங்கி
விதியாரை நொந்து தனியே
யானின் றிரங்க ஏனென்ப தில்லை
இதுவோ உன்கீ மகனே!

6. செங்கோ வறத்தின் முறையே செலுத்து
 திறவோன், எவர்க்கும் உரவோன்
 வெங்கோ பயானை விறல்மன்னன் நட்டமை
 விடுவிக்க வெண்ணி வருநாள்
 பங்கே ருகத்து மலர்போல் விளங்கு
 வதனை! மகிழ்ந்த பரிவால்
 “ஊங்கே யென்னுசை மகன்”? என் றுகரப்பின்
 எதிரேது சொல்வன்? மகனே!
7. தீராள வாவி செறிநாடனைத்தும்
 திறைமாதவற் குதவினும்
 பாரானு தீர்ஷமை தொடர்பற்ற தென்று
 படியானு மெந்தை முடியிற்
 காரார் களேர்கள் சட்லோசை ஒய்வில்
 தன்னேசு நாடதனை மேல்
 ஆராள வல்லவர் அவுமே வனத்தில்
 அரவால் இறந்த மகனே!
8. நல்லோர் வருத்த முறையா மறங்கள்
 நாலெட்டி லொன்று குறையேம்;
 இல்லோரை யற்பம் இகழேம்; இறுக்கும்
 இறையின்றி யேற உகவேம்;
 சொல்லோ மறுத்து முறையேம்; உரைத்த
 துறவோர்கள் புத்தி கடவேம்;
 நல்லோர் தமக்கும் இனிதே விளைப்பம்;
 ஏதாக வந்த திதுவே?
9. சனமுந் தருக்கள் குலமுந் தரித்த
 கரமும் பெருத்த உரமும்
 தினமும் சிறக்கும் முகமுந் தரித்த
 சிகையுங் கிடக்கும் முறைகள்
 ஷனமுந் தரித்த துயிரான பாவி
 இறவாமல் என்றன் மகனே
 பனமுந் தரிப்ப திலை நொந்து பெற்ற
 வயிறுந் தரிப்ப திலையே.

10. வடிதீயறு வெற்றி கெடுவேல் மலர்க்கை
 மகனேஷு ரங்க மதியாக
 கொடியென் முகத் தில் விழியார் முனிச்சு
 வளாட்டளித்த கொடையார்
 இடியே றடர்த்த மரமாகி மண்ணில்
 இடையே யுழுத்தல் அழகோ
 அடியேனை யொக்க முடியாதிருத்தல்
 அங்யாயம் மிக்க யமனே!

இங்குன் துக்கித்தபின் பிள்ளையைத் தோண்மேற் சமர்து
 கோண்டு சந்திரமதி மயானம் நோக்கிச் சேன்றனள். பின்னங்கள்
 சுகீன்ற புலையர் அரவுத்தாலும், பின்னங்களின் தலைகள் வெடிக்
 கிற சப்தங்களினாலும் மயான மின்னதேனத் தேவிந்து, அங்கே
 சென்று பிள்ளையை ஓரிடத்தில் வைத்தாள். பின் ஆங்காங்கு சித்
 றண்டு கீடந்த குறக் கோள்ளிக் கட்டைகளைப் போறுக்கி யுக்கிக்
 ஓர் கோள்ளிக்கட்டை கோண்டு வந்து நேருப்பை மூளப்பண்ணை
 அதன்மேற் பிள்ளையை யெதேது வளர்த்தினாள். முன்டெரிகின்ற
 நேருப்பின் வெளிச்சத்தை மயானாக காத்துவின்ற அரிச்சந்திரன்
 கண்ணற்றான்.

கோடுக்க வேண்டிய போந்தோக் கோடாமற் தகனதி யேய்யலா
 தேன அரிச்சந்திரன் தடுத்தல்.

11. அரவுகடித் தரசிலங்கோ இறந்தா என்னப
 தறியாமல் வெகுண்டிறைவன் “ஆரே இந்த
 இரவுதனிற் பினஞ்சுடுவார் அறிவோம்” என்ன
 எழுந்திருந்து விரைக்கேதாடி “ஏடி முடி!
 தரவரிய பொருள் எனக்குத் தராதே நீ
 தனியே இப் பணியிருளிற் சவங்கொணர்க்கு
 கரவின் அழல்சுடுவ துனக்கடைவோ?” என்னுக்
 கால்வீசிக் கான்முளையை எடுத்தெறிந்தான்.

12. எறிந்திடலும் உயிரேங்க ஏங்கி வேணில்
 இடுவிழுந்தாற் படிமிசையேய யடி சாய்ந்தாடி
 முறிந்து விழும் மரம்போற் சென்றாடமேல் வீழ்ந்து
 மொழி குழறி விழியருவி சொரிய வல்லி

“அறிக்குமிலன் இவ்வூரில் வழங்கும்நீதி
அருவினையேன் ஆருமீலி; அறவும் பாவி
மறிக்க மகன்றனைச் சுடநான் வந்தேனையா!
வறியேற்குப் பொருளுள்ளோ வழங்க’ என்றான்.

13. “பொருளுடையேன் தமருடையே னால் இந்தப்
புத்திரனைத் தோண்மீது வைத்துப் போங்கில்
விருளிடையிற் சுடலையில்வர் தெய்துவேலேனு?
எரிந்த குறைக் கட்டையினி ஸேற்றுவேலேனு?
தெருஞ்சையாய்! அறமுடையாய்! வினையே னீன்ற
சிறுவனையான் சுடக்கருணை செய்யாய்; தேயா
அருளுடையாய்! ஆதாரமற்றேற் குன்றன்
அடியினையே தஞ்சு” மென அலறி வீழ்ந்தான்.
14. “பொன்னளையாய்! விடுவிடுயான் புலையனென்னிற்
புலையனுமல்லேன்; புலையற்குடமை கண்டாய்
என்னடி நீ தீண்டுவது தகா து நீதான் [வொன்
இப்பொருட்கு யானுரியன்ல்லேன்; என்னை யாள்
சொன்னபணக் கா ஊண்டு; கொள்ளியாடைத்
துண்டமு மொன்றுண்டு; தந்துசுடுதி; அன்பால்
அன்னவன் தான்படியாக எனக்குக் கந்த
வாய்க்கரிசி யானளிப்பேன்; அஸ்தி” என்றான்.

15. “துஞ்சிய ஸமந்தனை யெடுத்துச் சுமந்து போங்கு
சுடுவாரற் றடுகாட்டிற் ரேண்மே ஸேற்றிப்
பஞ்சி படும் பாடுபடும் பாவியேற்குப்; பணமேது?
கொள்ளி, முறிப் பாதியேது?
கெஞ்சுதளராந் தருவினையேன் வருங்குக் கண்டும்
நீ இரங்காய்” என இரங்கு கிற்குங் காலை
வஞ்சிதிரு மணிமிடற்றில் வயங்கா கின்ற
மங்கலநாண் கண்டிறைவன் மறித்துச் சொல்லான்.

16. “நல்லீநல்லை அறச்சமர்த்தி கியே கண்டேன்
நன் அுதலா ரனைவரினு மிந்தர சாலம்

வல்லைவல்லை விறகுகளுக் களவே; செம்பொன்
மங்கலான் உன்கழுத்தி லிருக்க ஏதும்
இல்லையெனச் சொல்லுவது சற்றும் ஏலா (து)
இதனை யெனக்கொய்” எறியம்ப வேடர்
பஸ்மூயர் நிலைவாயிற் பட்டமாபோற் [ன்.
பதைப்பதைத்துப் பைங்கொடியாள் பதறி வீழ்ந்தா

17. “அலைவிலா அரிச்சந்திரற் கல்லது
தொலைவில் யாவர்க்குங் தோற்றரு மங்கலம்
புலையன் காணவும் போதுவதோ”? என
உலையின்மீது மெழுகொத் துருகினான்.
18. அற்புக்காழி அனுண் அரிச்சந்திரன்
விற்பப்போயின மேன்மைக் குலத்தொடும்
பொற்புப்போம்; பொறைப்போம்; நிறைப்போம்; என்ற
கற்புப் போவதென்”? என்று கலங்கினான்.
19. “அன்னையின்றி அருங்காணி வெய்திய
உன்னையோடி யரவங் கழத்தலின்
மின்னையு முனையும் விற்ற வெவ்வினை
யென்னை யெவ்வன்னாம் கொந்தனை”? ஏந்தனே.
20. “ஒன்றிலாத உயிரினை ஒம்பியே
பொன்றிலாது புலையனுக் காட்பட்டான்
வென்றி வேந்தினி மீட்சத் தகுவலே
என்றிந்தனையோ”? என்றியம்பினான்.
21. “விற்றநாளில் என பேணிதழீஇய நிற்
பற்றி யந்தனை ஈர்த்ததும் பார்த்திருங்
திற்றைநாள் பட்டிரங்காத என்வயின்
உற்றபாவம் ஒழுக்கதனையோ”? வென்றான்.

இங்கனர் துக்கித்ததைக் கேட்டு அவன் அரிச்சந்திரனேன்று சந்திரமதி யுணர்ந்து அவனடி பணிந்து

22. “தீமைசெய்த துனக்குஞ் சிறுவற்கும்
வாய்மைதானது மன்னுக்கும் விண்னுக்கும்
தூய்மையேயினி என்று துணிந்தனன்
நீ மயங்கல் அறத்தைநினை” என்றான்.

அரிச்சந்திரன் “என்னை அடிமையாகக் கோண்டவனுக்குக் காற்பணமும், கோள்ளித்துண்டு வஸ்திரமுஞ் சேரவேண்டும். எனக்குப் படி ச்சேலவாக ஏற்பட்ட வாய்க்காரியைக் கோடுக்க வேண்டா. அவனுக்குரியதை யான் வாங்காவிட்டால் நீதி தவருகும். உன்னை அடிமையாகக் கோண்ட பார்ப்பானிடம் இவற்றைச் சோல்லி இவைகளை வாங்கி வந்து கோடுது அதன்பின்பு மகனைத் தகனஞ்செய்க” என்றான். தன் கணவன் சோற் கமைந்து பிள்ளையைச் சுகோட்டிலே விட்சே சந்திரமதி சென்றான்.

நந்திரமதி கோலைத் தண்டனை பேறுதல்.

போகும்போது; திருடர் காசிகாவலன் குழந்தயையேடுத் துக்கோன்று தேருவிலே போட்டிருந்தனர். பிராமணன் வீட்டிற் குப் போகும் சந்திரமதி; தேருவிற் கிடந்த குழந்தயை உற்றுப் பார்த்தாள். குழந்தயைத் தேடிவந்த அரண்மனைக் காவலர் அவளைக் கோண்டபோய் அரசன் முன்னிலையில் நிறுத்தி தினார். அரசன் அவட்குக் கோலைத்தீர்ப்பிட்டு வீரவாகுவை அழைத்து அவளைக் கோலைகேய்யும்படி அவனிடம் ஒப்பித்தான்.

23. மின்னைக்கொண்டு முன்கட்டினை இறகுற விசித்து மன்னைக் கைதொழுதேத்தித் தன்சேரியில் வந்து [மான் பின்னைத் தன்வயின் விலைப்பட்ட அமோத்தியர்பெருறன்னைக் கூவியே அவன் கையிற் தையலைக்கொடுத்தான்.

24. “பிள்ளையைக் கொடுபோய் உடல்பினாக்குபிர் தொலைத்தகள்ளியைக் கொலைக்களத்திடைக் கொண்டுபோய்க்கவந்தம் துள்ளியோட நீலெட்” பெனத் தோகையைக் கொடுத்து வள்ளியோன் கையில் தன்கையின் வாஜோயுங்கொடுத்தான்

வானோ வாங்கிக்கொண்டு மாதையுங் கூட்டிவந்த அரிச்சந்தி ரன் அவனோத் தன் மனைவியேன் றறிந்தான்: சந்திரமதியுங் தன்னை வேட்டவந்தவன் சுகோட்டிலிருந்த தன்னுயகனே யென்றறிந்தாள். அரிச்சந்திரன் “கடவுளுக்கு இது சம்மதந்தானே” என மேலிவ தைச் சந்திரமதி கண்டு:—

25. “முன்னைகாள் அரசாண் டனிமுடி புனைக்திருந்த மன்னர் செய்கையும் அறங்களுக் திறங்களும் வளர்ந்த இன்னமுங் குறைந் துபிர் தமித் திருந்தவர் இல்லை அன்னதே துணிசெ அடியனேற் செங்கிலை:” என்றான்.

அப்போது அரிச்சந்திரன்

26. இடக்கை பாசமும் ஏதியும் பிடித்திட வலத்துத் தடக்கை பற்றிய சவும்சடு கோவினற் தன்னித் சுடர்த்தெருத் தனிற் தோன்றிடத் துனுக்கழுற்றேங்கி மடக்கொடித் திருமாதரும் மைந்தரும் உரைப்பார்.
27. “எங்கோமகன் சுதற உயிரிருண்ட கொலைகாரி இவனோ?” எனத் தொடருவார் “வெங்கோபன் கரியின்முன் போடும்” என்று சிலர் வெகுன்வார்; நெருங்கி அடர்வார் “பங்கோபறைக்கிலீ வதைசெய்தல்? நம்படை படாதோ?” எனப் பதறுவார். “செங்கோல் முறைக்கு வழு, நீர் கொல்வ” தென்று சிலர் செயலால் விலக்கி வருவார்.

அரிச்சந்திரன் சந்திரமதியின் கைகளைக் கட்டியிருக்கிற கயிற் றறத் தன் கையிலேகொண்டு பட்டினத்து மதிலுக்கு வெளியே வந்துசேர்ந்தான்.

அவ்வழையம் விசுவாமித்திரர் விரைவாக வந்து “எனக்கு நீ முன்னே கோடேத் நாட்டை “நான் கோடேத்திலேன்” என்று சொன்னால் உங்கள் துன்பமெல்லாம் ஒழியும்” என்றார். அப்போது இராச தம்பதிக் ணிருவரும்:—

28. “சேய்மை அண்மையில் உயிர்க்கொரு துணையெனச்சிறந்த வாய்மையால் அங்க் தூய்மையாம்; மற்றில்; அம்புயத்தைத் தூய்மை செய்வது சீரலாற் சொல்லின் வேறுள்ளதோ நோய்மைசெய்யினும் வாய்மையே நோன்பெனக் கருதி”
29. புலையனும் விரும்பாத இப்புன் புலால் யாக்கை நிலையெனு மருண்(டி) உயிரினும் நெடிதுறச் சிறந்தே தலைமைசேர் தரு சத்தியம் பிறழ்வது தரியேம் கல்லியுணர்த்தி எமக்கிது கழுவு தழுகோ?”
30. இம்மை அம்மை வீடென மறைபுலங்கொள இயம்பும் முப்பையுங் தரும் முறையுடைத் தெனுநிலை முரணி எம்மை ஆழ்வயிற்றடக்கி மீட்டுமிழ்கலா ஏரிவாய் வெம்மைகூர் நரகுப்பக்கினும் மெய்ம்மையை விடேமால்.
31. “பதியிழுந்தனம்; பாலனையிழுந்தனம்; படைத்த நிதி யிழுந்தனம்; இனி நமக்குள தென நினைக்கும் கதியிழுக்கினுங் கட்டுரை இழுக்கிலேம்;” என்றார் மதியிழுந்து தன் வாயிழுந் தருந்தவன் மறைந்தான்.

அப்போது இந்திரன் விகவாமித்திரரை யழைத்து “நீர் முன்னே சொன்ன காரணத்தை முழுதும் அறிந்துகொண்டு போம்” என்றான். விகவாமித்திரர் நிறைந்த வெட்கமும், அடங்காத் துக்கமு முண்டாகத் தமது நினைவு குறைவாகி இந்திரன் முதலானவர்களுடனே கூடியிருந்தார். அரிச்சங்திரன் சந்திரமதி யை மயானத்திடங் கொண்டுபோய்:—

32. “வழுக்கின் என்றும் நீ வழிபடு தெய்வத்தை வணங்கிக் கிழக்குநோக்கி ஈண்டிரு” எனக்கிளிமொழி மடங்கை பழுக்கமான அக்கணவளைப் பரவி” என் ஆயி இழுக்கற் கஞ்சி நீ அறம் வழுவேல்” என இயம்பும்
33. “பொருந்தும் நீத்தத்தில் புற்புத வாழ்வை நீ மெய்யென் றருந்தவத்தையும் அறத்தையும் மெய்யையும் விடுத்து வருந்தல் மன்னவு! வழிவழி சிறக(க)” என வாழ்த்தி இருந்தபின் சுடர்வாட்படை வலக்கையின் எடுத்தான்.

34. ரெறியின அன்ன என்றைவிடா நிறை இவட்குளதேல் இறுதி யின்மையைப் பெறுக, இல்லெனி விவரிதி பெறுக' என்று வாள் விசினன் பேதை தன் கழுத்தில் மறுமணத்திடு மாலையாய் வீழ்ந்ததவ் வடிவாள்.

அவ்வமயஞ் சந்திரமதி புடமிட்டேதேத் மாற்றுயர் போன் போலும் அரிச்சந்திரன் கடைக்கல் பிடித்தேதேத் மாணிக்கம் போலும் விளங்கினர்.

3. இராமாயணம்,

அபோத்தியா காண்டம்—குகப்படலம்.

கவியரசராகிய கம்பரியற்றிய இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தின் ஒரு பகுதியாகிய குகப்படலம் கீழே தரப்பட்டேன் எது. இது இராமனைக் கானகத்தில் நின்ற மீட்கேகொண்வேரு மாறு பயணப்பட்ட பரதன் குகனைக் கந்தித்த வரலாற்றைக் கூறும் படலமாகும்.

1. பூவிரி பொலன்கழுப் பொருவி ரூஜோயான் காவிரி நாடன்ன கழுனி நாடொரீஇத் தாவர சுங்கம் மென்னுங் தன்மைய யானவயு மிரங்கிடக் கங்கை யெய்தினுன்.
2. எண்ணருஞ் சரும்பு தம் மினத்துக் கல்லது கண்ணகன் பெரும்புன ர் கங்கை யெங்கனு மன்னல்வெங் கரிமத்த தருவி பாய்தலா அுண்ணவுங் குடையவு முரித்தன் ரூயதே.
3. அடிமிசைத் தூரிபுக் கடைந்த தேவர்த முடிமிசைப் படர்வதோர் முறைமை தேர்க்கிவெ னெட்டுயிர்த துண்டவு நீந்த நின்றவும் பொடிமிசைப் புரண்டவும் புரவி யீட்டையே.

4. பாலையேய் நிறத்தொடு பண்டு தான்பட
ரோலையேய் கெடுங்கட லோடிற் ரில்லையான்
மாலையேய் கெடுமூடி மன்னன் சேற்றாயாம்
வேலையே மடுத்ததக் கங்கைவென்னமே.
5. கான்றலை நண்ணிய காளை பின்படர்
தோன்றலை யல்வழி தொடர்த்து சென்றன
வான்றவ ருணர்த்திய வக்கு ரேசனீகண்
முன்றுபத் தாயிரத் திரட்டி முற்றுமே.
6. அப்படை கங்கையை யடைந்த வாயிடைத்
துப்புடைக் கடவினீர் சுமந்த மேசத்தை
யொப்புடை யண்ணலோ டுற்ற வேகொலா
மிப்படை யெடுத்ததென் ரெடுத்த சிற்றத்தான்.
7. குக்கெனனப் பெயரிய கூற்றி ஞற்றலான்
ரெக்கூமரட் சேனையைத் துசனி ஞேக்குவா
னகைமிக்க கண்கால நாற நாசியிற்
புகையுறக் குனிப்புறும் புருவப் போர்விளான்.
8. ஸையுற வயிரெலா மிறுதி வாங்குவான்
கையுறு கவரயில் பூடித்த காலன்று
னையந்து ரூபிர முருவ மாயின
மெப்யுறு தாளையான் வில்லின் கல்வியான்.
9. கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கட ஹயினன்
கொட்டிய தூடியினன் குறிக்குங் கொம்பினன்
கிட்டிய தமரெனக் கிளர்ந்த தோளினுன்.
10. எலியெலா மிப்படை யரவம் யானென
வொலியுலாஞ் சேனையை யுவந்து கூயினுன்
வலியுலா மூலகினில் வாழும் வன்றுகிர்ப்
புலியெலா மொருவழிப் புகுந்த போலவே.
11. மருங்கடை தென்கரை வந்து தோன்றினு
ஞெருங்கடை கெடும்படை யொல்லெல ஞர்ப்பிக்கே
டருங்கடை யுகந்தனி லசனி மாமழை
கருங்கடல் கிளர்ந்தெனக் கலக்து சூழவே.

12. தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்சியினான்றிய சேனையை யும்ப ரேற்றுதற் கேள்றன னென்னுயிர்த் துணைவற் கிருவர் னன்றபே ரசசுநீ ரமைதி ராமென்றுன்.
13. துடியெறி நெறிக்கூந் துதறயுஞ் சுற்றுற வொடியெறி யம்பிகள் யாது மோட்டலிர் கடியெறி கங்கையின் கரைவங் தோர்களைப் பிடியெறி படவெனுப் பெயர்த்துங் கூறுவான்.

வேறு

14. அஞ்சன வண்ணனென் னாருமிர் நாயக னுளாமே வஞ்சனை யாலா செய்திய மன்னரும் வந்தாரே செஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன சொல்லாவேர வஞ்சிவர் போய்விடி னுய்க்குக னென்றனை யோதாரோ.
15. ஆழ நெடுஞ்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் னில்லாளோ [ஞ்சேரு தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்ல வேழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ.
16. முன்னவ னென்று கினைந்திலன் மொய்புவி யன்னுடோர் பின்னவ னின்றன னென்றில னன்னவை பேசானே வென்னிவ னென்னை யிகழுந்ததில் வெல்லை கடந்தன்றே மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம் வாயாவோ.
17. பாவழு கின்ற பெரும்பழி யும்பகை னண்போடு மேவழு மென்பவை மண்ணுல காள்பவ ரெண்ணுரோ வாவது போகவென் னாருமிர்த் தோழமை தந்தான்மேற் போவது சேனையு மாருமிருங்கொடு போயன்றே.
18. அருந்தவ மென்றுணை யாள விவன்புவி யாள்வாலே மருந்ததனி னன்றுயிர் வண்டுகழி கொண்டுபின் மாயேனே பொருந்திய கேண்மை யுகந்தவர் தம்மொடு போகாதே யிருந்தது நன்று கழிக்குவெ னென்கட னின்றேடே.

19. தும்பிய மாவு மிடைந்த பெரும்படை சூழ்வாரும் வம்பிய ரூரிவர் வாள்வலி கங்கை கடந்தன்றே வெம்பிய வேட ரூளீர் துறை யோடம் விலக்கிரோ நம்பிமுன் னேயினி நம்முயிர் மாய்வது நன்றன்றே,
20. போன படைத்தலை வீரர் தமக்கிரை போதாவிச் சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகஞ் சோனை படக்குடர் சூறை படச்சுடர் வாளேரடுங் தானை படத்தனி யானை படத்திரள் சாயேனே.
21. சின்ற கொடைக்கையெண்ப னுடுக்க நெடுஞ்சீர மன்று கொடுத்தவன் மெந்தர் பலத்தையென்பாலே [ஏத் கொன்று குவித்த நினங்கொள் பிணக்குவை கொண்டோ துன்று திரைக்கடல் கங்கை மடுத்திடை தூராதோ.
22. ஆடு கொடிப்படை சாடி யறத்தவ ரேயாள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ காடு கொடுத்தவென் னுயக னுக்கிவர் நாமாஞுங் காடு கொடுக்கில் ராகி யெடுத்தது காணீரோ.
23. மாழுனி வர்க்குற வாகி வனத்திடை யேவாழுங் தோழுனி யத்தகு மென்று மனத்திறை கொள்ளாதே யேழுனை யற்றிட லேழு கடற்படை யென்றாலு மாழுனை யிற்சிறு கூழீன விப்பொழு தாகாதோ
24. என்பன சொல்லி யிரும்பன மேனிய ரேனோர்முன் வன்பனை வில்லினன் மல்லுயர் தோளினன் வாள்வீரர் கண்பனு நின்றன னின்றது கண்டரி யேறன்ன முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர்வல்லான்.

வேறு.

25. கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயா னுங்கள்குலத் தனிகாதற் குயிர்த்துளைவனுயர்தோளான் வெங்கியினேறனையான் விற்செடித்த வேலையினுன் [ன் கொங்கலரு நறுந்தண்டார்க் குகளைன் னுங் குறியுடையா ஸ்

26. கற்கானுங் திண்மையான் கரைகானுக் காதலா
னற்காணிற் கண்டனைய வழக்கைமந்த மேனியான்
மற்கானுங் திருவெட்டுக்தோண் மழைகானு மணிசிறத்தாப்
கிற்கானு முள்ளத்தா வெறிபெயதிர்கின் றனனென்றுன்.
27. தன்முன்னே யவன்றன்மை தந்தைதுணை முந்துரைத்த
சொன்முன்னே யுவக்கின்ற துரிசிலாத் திருமனத்தான்
மன்முன்னே தழீஇக்கொண்ட மனக்கினிய துணைவனே
[முந்தான்.
வென்முன்னே யவற்கான்பெபன் யானேசென் றெனவெ
28. என்றெழுந்து தம்பியொடு மெழுகின்ற காதலொடுங்
குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி
நின்றவனை நோக்கினுன் றிருபேணி திலையுணர்ந்தான்
றுன்றுகரு நறுங்குஞ்சி யெயினர்கோன் றுண்ணென்றுன்.
29. வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியென்ன கங்கயிழுந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்னுற்றுன்
விற்கையினின் றிடைவீழி விம்முற்று நின்றெழுந்தான்.
30. கம்பியுமென் னுயக்னை யொக்கின்று னயவின்றுன்
றம்பியையு மொக்கின்றுன் றவமேவடங் தலைக்கொண்ட ; ன்
றுன்பமொரு முடிவில்லை திசைநோக்கித் தொழுகின்று
[ன்றுன்.
வெம்பெருமான் பின்பிறந்தா றிழைப்பரோ பிழைப்பெ
ப
31. உண்டிடுக்க னென்றுடையா னுலையாத வன்புடையான்
[லாங்
கொண்டதவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பெல்
கண்ணோந்து பெயர்கின் றேன் காமின்க னெறியென்னுத்
தண்டுறையோர் காவாயி லொரு தணிபேய தான்வந்தான்.
32. வந்தெத்திரே தொழுதானை வணங்கினுன் மலரிருந்த
வந்தனாலுங் தணைவனங்கு மவனுமவ ன்டிவீழுந்தான்
றந்தையினுங் களிகூரத் தழுவினுன் றகவுடையோர்
தின்னதயினுஞ்சென்னிபினும் வீற்றிருக்குஞ்சீர்த்தியான்

வேறு.

33. தழுவின புளினர் வேந்தன் றுமரைச் செங்க ணீனையெழுவினு முயர்ந்த தோளா யெப்திய தென்னையென்ன முழுதுல களித்த தந்தை முக்கைதயோர் முறையினின்றும் வழுவின னதனை நீக்க மன்னனைக் கொணர்வா ஜென்றுன்
34. கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து முயிர்ப்பனுக் [உக்த மீட்டுமண் னாதனில் வீழ்ந்தான் விம்மின னுவகை பொதீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவிற் பூட்டிய கையன் பொய்யி னுள்ளத்தன் புகல்லுற்றுன்.
35. தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணிதன்னைத் திவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் ரேக்கிப் போயினை யென்ற போழ்து புகழினேய் தன்மை கண்டாலாயிர மிராமர் நின்கே மூவரோ தெர்பி னம்மா
36. என்புகழ் கின்ற தேழை யெயினனே னிரவி யென்பான் றன்புகழுக் கற்றைமற்றையொளிகளைத்தவிர்க்குமாபோன் மன்புகழ் பெருமை நுங்கண் மரபினேர் புகழ்களைல்லா முன்புக மாக்கிக் கொண்டாயுயர்குணத்துரவுத் தோளாய்
37. எனவிவையன் ன மாற்ற மியைவன பலவுங் கூறிப் புன்கழுற் புலவு வேற்கைப் புளினுர்கோன்பொருவில்காத ஸையவற் கமைவிற் செய்தா னுரவற் கன்பி லாதார்.
- [காதல்
நினைவருங் குணங்கொ டன்றே விராமன்மே னிமிர்ந்த
38. அவ்வழி யவளை னோக்கி யருடருவாரியன்ன செவ்வழியுள்ளத் தன்ன ஜென்றிசைச் செங்கைகூப்பி யெவ்வழி யுறைந்தா னம்மு ஜென்றலு மெயினர் வேந்த னிவ்வழி வீர யானே காட்டுவ லெழுக வென்றுன்.
39. காரெனக் கடிது சென்றுன் கல்லிடைப்படுத்த புல்லின் வார்சிலீத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்

[கான்]

பார்மிசைப் பதைத்து விழுந்தான் பருவரற் பரவைபுக்

[னூண்]

வார்மணிப் புனலான் மண்ணை மண்ணுடீ ராட்டுக் கண்

[முது]

40. இயன்றதென் பொருட்டி னலிவ் விடருனக் கென்ற போ மயின்றனை கிழங்குங் காயு மமிர்தென வலிய புல்லிற் ருயின்றனை யெனவுமாவி துறந்திலென் சுடருங் காசு குபின் றயர் மகுடஞ்சுடிஞ்செல்வமுங்கொள்வென் யானே

41. தூண்டா நிவந்த தோளான் பின்னருஞ் சொல்லுவான் கீண்டவன் றயின்ற சூழ விதுவெனி னிமிர்ந்த கேயம்

[நித்தக்]

பூண்டவன் ரூடர்ந்து பின்னே போந்தவன் பொழுது

[சொன்னுண்]

தியாண்டென வினிது கேட்டா னெயினர்கோ னிதனைக்

42. அவ்லீயான் டமைந்த மேனி யழகனு மவனுந் துஞ்ச வில்லையுன் றியகை யோடும் வெய்துயிர்ப் போடும் விரன் கல்லீயான் டுயர்ந்த தோளாய் கண்களீர் சொரியக் கங்கு வெல்லீகான் பளவு கின்றூ னிமைப்பில் ளயன் மென்றுஞ்

43. என்பத்தைக் கேட்ட மைந்த னிராமனுக் கிளையாரென் று முன்பொத்த தோற்றுத்தெமில் யானென்று முடிவிலாத துன்பத்துக்கேது வானே னவனது துடைக்க கின்றூ

[ரூண்]

என்பத்துக் கெல்லையுண்டே யழகிதென் னடிமையென்

44. அவ்விடையண்ண றுனு மன்றநும் பொடியின் வைகித்

[மாஅ]

தெவ்விடை தரநின் றூர்க்குஞ் செறிகழற் புளிஞ்ர் கோ னிவ்விடைக் கங்கை யாற்றி னேற்றினை யாவி னெம்மை வெவ்விடங்க் கடனின் றேற்றி வெந்தன்பால் விடுத்ததெ

[ன்றுண்]

45. நங்கையர் நடையினன்ன நானுறு செலவி னவாப் கங்கையு மிடமி ஸமை மிடைந்தன கலந்த வெங்கு மங்கொடிடங் கிழித்தி யேற்று மழைதியின னமரர் வையுத் திங்கோடங் கிழித்தியேற்று மிருவினை யென்ன லான.
46. வந்தன வரம்பி னவாப் வரிசிலைக் குரிசின் மைந்த சிந்தனை யாவ தென்று சிருங்கிபேபியர்கோன் செப்பச் சுந்தர வரிவி லானுஞ் சுமந்திரன் றன்னை நோக்கி [ருண். யெந்தையித் தானை தன்னை யேற்றுத் திரைவி னென்]
47. குரிசிலை தேவ லாலக் குரகதத் தேர்வ லானும் வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வணகபினேற்றக் கரிபரி யிரதங் காலாள் கணக்கறு கரையில் வேலை யெரிமணி திரையின் விசங் கங்கையா ரேற்றிற் றன்றே.
48. இடிபடு முழக்கம் பொங்க வினாமழை மகரந்தை முடிவுற முகப்ப ஹுழி யிறுதியின் மொய்ப்பபோலக் கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வபோல நெடியகை யெடுத்து நீட்டி நீந்தின நெடுங்கை வேழும்.
49. சங்கமு மகர மீனுங் தரளமு மனியுங் தன்னி வங்கதீர்க் கடலும் வந்து தன்வழிப் படரமானப் பொங்குவெங் களிறு நூக்கக் கரையொரீடுப் போயிற் [றம்மா கங்கையு மிராமற் கானுங் காதல தென்ன மாதோ.
50. கொடிஞ்சொடு தட்டு மச்ச மாழியுங் கோத்த மொட்டு நெடுஞ்சவர்க் கொடியும் யாவு நெறிவரு முறையி ணீக்கி விடுஞ்சுவற் புரவி யோடும் வேறுவே ரேற்றிச் சென்ற மடிஞ்சுபி னுடம்பு கூட்டும் விளையென வயிரத் தேர்கள்.
51. நாலிரண் டாய கோடி நவையினு வாய்கண் மீதாச் சேறிரண் டனைய வாய்க்கதியொடு நதியிற் சென்ற பாறிரண் டனைய மெய்ய பயந்திரண் டனைய நெஞ்ச காறிரண் டனைய கால கடுநடைக் கலினப் பாய்மா.

52. இக்கரை யிரைத்த சேனை பெறிகடன் முக்கு வெஃகி யக்கரை யடைய வீசி வறியன வனுகு நாவாய் புக்கலீ யாழி நன்னீர் பொறுத்தன போக்கிப் போக்கி யக்கணத் துவரி மீஞு மகன்மழை நிகர்த்த வம்மா.
53. அகிலிடு தூபமன்ன வாய்மயிற் பேஸி யார்த்த முகிழிடு மூரண்மாத் தண்டுகூம்பென முகிலின் வண்ணத் [தமுத்த துகிலொடு தொடுத்தசெம்பொற் றட்டிடைத் தொடுத் தகுகொடி நெடிய பாயினி னமெனச் சென்ற நாவாய்.]
[யத்
54. ஆனங்க கமலத் தன்ன மின்னன்ன வமிர்தச் செவ்வா தேனை குழலா ரேஹ மம்பிகள் கிஂதுமுத்த மீனன விரிந்த கங்கை விண்ணைனப் பண்ணை முற்றி வானவர் மகளி ரூரு மானமே நிகர்த்த மாதோ.
55. துளிபடத் துழாவு திண்கோற் றுடிப்பிரு காலிற்றேன்ற நனிர்ப்புனற் கங்கை யாற்றி னடந்தெனச் செல்லுநாவாய் சுவியடை. மஞ்சுருயன்ன கனங்குழை கயற்கண்மாத ரொளிருத்துக் கமலங் தீண்ட வுயிர்ப்படைத் தனவேயாத்த.
56. மய்யறு விசும்பின் மண்ணின் மற்றமே ரூலகின் முற்ற மெய்வினை தவமே யன்றி மேலுமொன் றுளேதாகிமோர் செம்வினை நாவா யேறித் தீண்டலர் மனத்திற் செல்லு மொய்விசும் போட மாகத் தேவரின் முனிவர் போனார்.

வேறு.

57. அறுபதி னுயிர மக்கு ரோணியென் றிறுதிசெப்ப் சேனையு மெல்லை தீர்நகர் மறுவறு மாந்தரு மகளிர் யெள்ளமுஞ் செறிதிரைக் கங்கைபின் கிடக்கச் சென்றவே.
58. சுழித்துாசீர் வருதுறை யாற்றைச் சூழ்படை சுழித்துநீங் கியதெனக் கள்ள வாசையை யுழித்துவே றவனிபண் டாண்ட வேந்தரை யிழித்துமே வேறினுன் ரூனு மேறினுன்.

55. கண்ண தமிழுங் தாயர் மூவருஞ்
சொன்னதேர் வலவனுங் தூய தோழனுங்
துன்னின ரேறலுங் துழாது பெப்பனு
நன்னயக் காளினு னடத்தன் மேயினுன்.

60. சுற்றத்தார் தேவரொடுக் தொழு நின்ற கோசலைப்பத்
தொழுது நோக்கிக், கொற்றத்தார்க் குரிசிலிவ ராரென் து குகன்
வினவக் கோக்கள் வைகு, முற்றத்தான் முதற்றேவி முன்றுலகு
மீன்றூனை முன்னீன் றூனைப், பெற்றத்தாற் பெறுஞ்செல்வம்யான்
பிறத்த லாற்றுறந்த பெரியா வளன்றுன்.

61. என்றலுமே யடியின்மிசை நெடி துவிமுங் தழுவானையிவன்
யாரென் து, கன்றுபிரி காராவின் றுபருடைய கொடிவினவக் கழற்
கான் மெங்கு, னின்றுலைவ னிராகவனுக் கிலக்குவற்கு மிளைவற்கு
மெனக்கு முத்தான், குன்றைய திருக்குடுங்கோட்குக்களைன்
பா னிர்க்கின்ற குரிசிலென்றுன்.

62. ஸகவீர லீர்மைங்கி ரினித் துயரா ணுதிறந்து காடுகோக்கி,
மெய்வீரர் பெயர்ந்ததுவு கலமாபிற் றூமன்றே விலங்கற் றின்
டோட், ஸகவீரக் கலிறைனய காலோயிவன் றன்னேஉக் கலந்து
கீஸி, ரைவிரு மொருவீரா பகலிடத்தை நெடுங்கால மளித்தி
ரென்றுள்.

63. அறந்தானே யென்கின்ற வயனின்று றைனதோக்கி யைய
வண்பி, னிறைந்தாளை யுரையென்ன நெறி திறம்பாத் தன்மெய்யை
திற்பதாக்கி, யிறந்தான் றன் னினங்கேதுவி யாவர்க்குங் தொழுகுலமா
மிராமன் பின்பு, பிறந்தானு மூளென்னைப் பிரியாதான் றனைப்
பயந்த பெரியா வளன்றுன்..

64. சுடுமயா னத்தினைத்தன் றுண்பேகத் தோன்றுறயர்க
கடவினேக்க, கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேகக்கழற்
கான் மாய, னெடுமையா லன்றளந்த வலவிகல்லாங் தன்மனத்தே
கிளைந்து செய்யுக், கொடுபையா லன்தாளை யாரிவான் றுரை
செய்யக் குரிசில் கூறும்.

65. படரைலாம் படைத்தானோப் பழிவளர்க்குஞ் செவிலியைத் தன் பாழ்த்த பாவிக், குடிரிலே கெடுங்காலங்கிடக்கே தற்குமியிர்ப் பாரங் குறைந்துதேய, வூடரைலா முயிரில்லா வெனத்தோன்று முலகத்தே பொருத்தி யன்றே, யிடரிலா முகத்தானோ யறிக்கிலையே விந்தின்று ளென்னை யீன்றுள்.

66. என்னக்கேட்டவ் விரக்க மிலாளையுந் தன்ற கையின் வணங்கினன் ரூபென வன்னப்பேடை சிறையில் தாய்க்கரை துன்னிற் தென்னவும் வந்தது தோனியே.

67. இழிந்த தாயர் சிவிலைகாரி னேறத்தான் பொழிந்த கண்ணிற் புதுப்புனற் போயினு வெழிந்தி ஸன்குக னும்முட னேகினுள் கழிந்த னன்பல காவதங் காவினே.

68. பரத்தி னீங்கும் பரத்துல ளென்ன னும்பேர் வரத்தின் மிக்குயர் மாதவன் வைகிட மருத்தி கூர வனுகின னண்டவன் கிருத்தி வேதிய ரோடைதிர் மேவினுண்.

VI. ஆய்ந்த மலர்கள்.

பள்ளிப் பருவம்.

[வாற்]

1. அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னு மாடையு மாதர

[லாற்]

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்
துள்ளித் திரிகின்ற காலத் திலே யென்றுக்கடக்கிடு
பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே.

(சங்கப் புலவர்)

கூற்றும்.

2. கல்லாத மாந்தர்க்குக் கற்றறிந்தார் சொற் கற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கற்றம்—மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற் சிசைந் தொழுகாப் பெண்.

படிக்கம்

3. சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததெகாரு கல்வி மனப் பழக்கம்—நித்தனித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்புந் தயையுங்
கொடையும் பிறவிக் குணம்.

தேவாலயக் கிறப்பு.

4. மண்ணிய முடியோ முடியின் மாமணியோ
வானிடை வயங்கு செஞ்சுசுட்ரோ
புண்ணிய வுடலத்துயிர் கொலேர முகமோ
பொல முகக் கண் கொலேர யாதோ
கண்ணிய வளவற்றிடமெலா நிறைந்த
கடவுடா னுறைந்தருள் காட்டப்
பண்ணிய வம்மா நகரிடைப் பகலைப்
பழித்தெரி பரந்த வாலயமே,

(தேம்பரவணி)

கல்வியழகு.

5. குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டமுகும்
மஞ்சளாழகு மழகல்ல—வெஞ்சத்து
நல்லம் யா மென்னு நடவு நிலைமையாற்
கல்வியழகே யழகு.

ஆழரில் வேங்கட முதலியாரின் துதிகாகனைப்
புகழ்ந்து பாடியது

6. ஆஹம் பதினாறு மாரூரில் வேங்கட்டன்
ஏறும் பரிமாவே யேற்றமா—வேறுமா
வெந்தமா சம்மா வேறுமா கனிகிற
வந்தமா சந்த மாமா.

(காளேஷப் புலவர்)

படிக்காகப் புலவரநுமை.

7. மட்டாருங் தென்களங்கைதப் படிக்காசன்
உரைத்த தமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமனிக்கும்
பரிந் தவ் வேட்டைத்
தெரட்டாலுங் கைம்மணக்குஞ் சொன்னாலும்
வாய் மணக்குஞ் துய்ய சேற்றில்
நட்டாலுங் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே
பாட்டி னுறு நளினந்தானே.

(சொக்காதப் புலவர்)

நீந்தால்துதி.

8. வாதக்காலாங் தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறும் புத்திரனுக்—கோதக்கேள்
வந்தவினை தீர்க் வகையறியார் வேஞ்சர்
எந்தவினை தீர்ப்பாரிவர்.

(காளேஷப் புலவர்)

சத்திரத்தை இகழ்ந்து பாடியது.

9. சத்துகடல் சூழ்நாடைக் காத்தன்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போழ்தில் அரிசிவருங்—குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஒரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி யெழும்,

நுயம்படவுரை.

10. தொட்டித்தோ னன்றிச் செய்து யோனிருவர்க்கும்
பட்டினத்துப் பிள்ளை பகர்ந்தது பார்—மட்டுலவுங்
தென்பாகை புன்னைவன் தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட வரை.

(பட்டினத்தார்)

திருக்குறுப்பு சிறப்பு.

11. ஆயிரத்து முந்தாற்று முப்பதரூங் குறஞும்
பாயிரத்தினேடு பகர்ந்த தற்பின்—போயெருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னுதமிழுப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

(நத்தத்தனர்)

12. வள்ளுவர் பாட்டின் வளமுறைக்கின் வாய் மடுக்குங்
தெள்ளமுதின் தீஞ்சுவையு மொவ்வாதாற்—தெள்ளமுத
முண்டறிவார் தேவருல கடைய வன் னுமால்
வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.

(ஆலங்குடி வங்கனர்)

காலை மாலைச் சிறப்பு.

- 13, காலையொளிர்ந்துளி மொட்டிதழ் விண்ட
கடிக்கமலர் தவிசின்
சூலை யுளைந்தொளிர் முத்து சொரிந்த
வளைக்குல நின்றியிய
மாலையுறைந்துளி பொற்சிறை வந்தது
தற்கரு வென் றடைகாத்
தாலை யுளைந்திழி யிக்கிடு மின்ப
மனித் திசை பாடினவே.

(வீரமாழனிவர்)

விகட ராமன் துதிரை.

14. முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிமுக்கப்
பின்னே பிருந்திரண்டு பேர் தள்ள—எந்தேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதவழி.

15. பண்புளருக் கோர்பறவை; பாபத்திற் கோரிலக்கம் நண்பிலரைக் கண்டால் நாற்காலி—திண்புவியை ஆஸ்வார் மதுரை அழகியசொக் கர்க்கரவம் நீள்வா கணநன் னிலம்.

(காளமேகப் புலவர்)

வைப்படு.

16. வைத்ததனை வைப்பென் ருணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி பிருபாலு—மத்ககத் தக்குழி னோக்கி யறஞ் செய்யி னஃதன்றே ஏய்ப்பினில் வைப் பென்பது.

தமிழ்நாடுகள்.

17. வேழம் உடைத்து மலைநடு மேதக்க சோழ வளாடு சோறுடைத்து—பூழியர்கோன் தென்னுடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை நன்னுடு சான்றே ருடைத்து,

(ஒளவையார்)

ஏந்தத்துப் பிறப்பு.

18. கார் நடக்கும்; படிநடக்கும்; காராளர் தம்முடைய ஏர் நடக்குமெனிற் புகழ்சா வியலிசை நாடகம் நடக்கும்; சீர் நடக்கும்; திறநடக்குஞ்; திரு அறத் தின்செயனாடக்கும் பார் நடக்கும்; படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே.

உழவின் சிறப்பு.

19. அலகிலா மறைவிளங்கும்; அந்தணரா குதிவிளங்கும்; பல கலையாந்தொகைவிளங்கும்; பாவலர் தம்பாவிளங்கும் மலர்குலாந்திருவிளங்கும்; மழைவிளங்கும்; மனுவிளங்கும் உலகெலா மொளிவிளங்கும்; உழவருமும் உழவாலே.

(கம்பர்)

வேளிவேடம்

20. காசி காசி யென்றுநீர் கால்கடுக்க ஒடுதீர் காசியோ டாடினுங் கறுப்பு வெள்ளை யாகுமா ஆதைபாசம் விட்டுநீர் ஜவரும் ஒடுங்கினற் காசி நீருமூழ்முள்ளே காணலாகு முண்மையே.

(சிவவாசக்கியர்)

யாக்கை நிலையாமை.

[ஆன்]

21. எரியெனக்கென் ஆம் புழுவோவெனக்கென் னு மின்தமள்
 [புசிக்க
 சரியெனக்கென் ஆம் பருந்தோ வெனக்கென் னுங் தான்
 [லைப்
 நரியெனக் கென் ஆம் புன்னையெனக்கென் னு மின்நாறுட
 பிரியமுடன் வளர்த்தே னிதனுலெண்ண பேறெனக்கே.

துயர்சேய்வை

22. தட்டா னிடத்திற் தங்கப் பணிகள் சமைப்பதுவும்
 வட்டாடுவாரைத் திருத்தினில் மார்க்கத்தில் வைப்பதுவும்
 பட்டாங்கி ஹள்ளதைக் காகிதத் தச்சிற் பதிப்பதுவுங்
 தொட்டார் மனத்தைப் பலவாறு நாஞ்சுதயர்செய்யுமே.

(தண்டாயுதபாணி ஈவாமி)

ஒவ்வோருவர்

23. ஆர்த்தசபை நூற்றெருவர் ஆயிரத்தொன்றும் புலவர்
 வார்த்தை பதினையிரத் தொருவர்—ஷர்த்தமலர்த்
 தண்டாமரைத் திருவே தாதா கோழிக்கொருவர்
 உண்டாயி னுண்டென் றறு,

வீரத்தாயர்

24. “நெடுக் கிங்கை கடிதிவள் துணிடே
 முதில் மகளிர் ஆதல் தகுமே
 மேனுள் உற்ற செருவிற் கிவள் தன்னை
 யானையெறிந்து களத் தொழில்தனனே
 கெருஙல் உற்ற செருவிற்கிவள் கொழுநன்
 பெருநிறை விலங்கி யாண்டுப் பட்டனனே
 இன்றும் செருப்பறைகேட்டு விருப்புற்று மயங்கி
 வேல்கை கொடுத்து வெளிது விரித்து உட்டிடப்
 பாறுமயிர்க் குடுமி எண்ணெய் தீவி
 ஒருமகன் அல்லது இல்லோள்
 செருமுக நோக்கிச் செல்கென விடுமே”

(ஒக்கர் மாசாத்தியார்)

25. “நரம்பெழுங்குலறிய நிரம்பா மென்றேஷன்
 முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
 படையழிந்து மாறின என்று பலர்க்குற
 மண்டமர்க் குடைந்தன னுயி னுண்டவென்
 னுக மதுத்திடுவென் யானெனச் சிறீன இக்
 கொண்ட வாளோடு படுபினம் பெயராச்
 செங்களாங் துழுவவோள் சிதைந்து வேவருகிய
 படுமகன் கிடக்கை காஞ்சால்
 என்ற ஞான்றினும் பெரிது வந்தனவே”

செந்தமிழ்க் களஞ்சியம்.

2. உரைநடைப் பகுதி

1. கல்வியின்பாம்.

கல்வியென்பது என்டு வித்தையெப் பொருள் தந்து நிற்பது. ஒரு பொருளை ஆராயுக்கால் பிண்டமாக அறியும் உணர்ச்சி போலாகாது அப்பொருளைப் பற்றிய விவரணங்களைப் பாருபாடு செய்தறியும் உணர்ச்சியைத் தருதற்குக் கருவி யாவது கல்வியேயாம். இக்கல்வி யில்லாதார் உணர்ச்சி உண்டாகப் பெறுர். விளங்கினங்களோடொப்ப அறியும் பஞ்சேந் தரிய உணர்ச்சியின் வேறும், மனிதர்க்கே உரியதாய், மனத் தின்கண் நிகழும் பெற்றித்தாய், நல்லதன் நலனும், தீயதன் தீயையும் பகுத்தறிந்து கோடற்குக் கருவியாயுறுவதும் இக் கல்வியே யென்க.

கல்வியின் சிறப்பு:

கல்வியே மனத்தைத் தீயவழியிற் புகவிடாது எல் வழி யிற் செலுத்தி மாட்சி பெறுவிப்பது. மனிதர்மாட்டுள்ள மிருகத் தன்மையை மாற்றி அவர்க்கு மனிதத் தன்மையைக் கொடுக்க வல்லதுங் கல்வியேயாம்.

“மேற்பிறக் தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்று சனைத்திலர் பாடு”

என்பதால் உடலோட்டழியுங் குலச் சிறப்பினும் அது மிகச் சிறப்புடைத்து.

“எக்குழிப் பிறப்பினும் யாவரேயாயினும் அக்குழிக் கற்றேரை மேல்வரு கென்பார்”

என்பதனால் கல்வியின் சிறப்பு இனிது விளங்கும்.

அது கள்வராற் கவரப்படாது. தாயத்தாராற் பாதிக் கப்படாது. அரசராற் கொள்ளப்படாது. வெள்ள முதலிய வற்றுல் அழிக்கப்படாது. இறர்க்கெடுத் தீழின் தோறுங் குறைவுறை சிறைவுறவுது. அறிவை வளர்ப்பது. இவை போல்வனவாகிய மற்றும் பல்வகைச் சிறப்புகளை யுடையது.

“வைப்புழிக் கோட்படா; வாய்த் தீயிற் கேட்டிலை மிக்க சிறப்பினரசர் செறின் வவ்வார்”

“கேட்டில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றையவை”

என்பனவற்றும் கண்ணியின் பெருமை நன்கு புலப்படும்.
கற்றூர்பேருமை:—

உலகத்தார் அரசனைத் தெய்வமாக மதிப்பர். அவ்வரசனிலும் பன்மடங்கு சிறப்பெய்துவோர் கற்றவரேயன்றி மற்றவரன்து. அரசனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றீருர்க்குச் சென்றுமியல்லாஞ் சிறப்பு. அவர்க்கு உலகின் ரெல்லாம் உவிவினராவர். எல்லாராலும் புகழ்ந்து போற்றப்படுவர். கடவுள் கருணைக்கு முரியர். இவ்வண்மையைப் பண்டைக்காலப் புலவர் சரிதை வரயிலான் நன்குணரலாம். சோழ வேந்தனுற் சிறிது புறக்கணிக்கப்பட்டு, சீர் நாட்டைவிட்டு மலை நாட்டை யெய்திய கம்பர் அம்மலைநாட்டு மன்னர் பெருமானுல் மிகவும் பாராட்டி மதிக்கப்பட்டு மீண்ட சரிதமொன்றே இதற்குப் போதிய சான்றுகும்.

“விலங் கொடுமக்களையர் இலங்குரூஸ்
கற்றூரோ டேனை யவர்”

“கண் னுடைய ரென்பார் கற்றீர் முகத்திரண்டு
புண் னுடையர் கல்லாதவர்”

என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவாயனார்.

கற்கத்தக்கன:—

“அலகுசால் கற்பின் அறிவு நால் கல்லாது
உலகுரூ லோதுவ தெல்லாம்—கலகல
கூங் துஜையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போலாங் துஜையறிவா ரில்”

“கல்வி கணரயில்; கற்பவர் நாள்சில
 மெல்ல நினைக்கிற் பினிபல—மெல்லவே
 ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
 பாலுண் குருகிற் தெளிந்து”

என்பதற்கிணங்க கற்கப் புகுபவர் அறம் பொருள், இன்பம், வீடென்னும் புருஷார்த்தங்கள் நான்கினையும் போதிப் பனவாகிய நூல்களையே கற்கக் கடவர், அன்றியும் அரசு நீதி முதலியவற்றை உணர்த்தும் நூல்களையும், தொழின் முறைகளைக் கற்பிக்கும் நூல்களையும், நல்லறிவை விர்த்திக்கும் ஏனைய நூல்களையும் கற்கவேண்டும். இவற்றை விடுத்து அற்ப விஷயங்களை உணர்த்தும் நூல்களைக் கற்றல் வீண்காலப் போக்காவதின்றிப் பிற்தில்லை.

தற்காலம் ஆங்கிலக் கல்வி எங்கனும் பல்கத் தொடங்கவே, பல இடங்களில் நம் முன்னேர் கொள்கைகள் நழுவுவிடப் படுகின்றன. ஆங்கிலக் கல்வி மனம் விசத் தலைப்பட்ட கலாசாலையில் நம் நாட்டுச் சிறுவர்கள் இளமையிற் கற்கும் பாடங்கள் பெரும்பான்மையன நாய், பூனை, சிங்கம், குதிரை என்பவற்றைப்பற்றியவைகளாகவே இருப்பது கண்கூடு. நம் முன்னேர் ஏற்படுத்திய பாடங்களைப் பற்றி ஆராய்வாம். அவை: ஆத்திருடி, கொண்றைவேந்தன், வெற்றிவேற்கை, ஈலவழி நன்னெறி முதலியனவாகும். இச்சிறு நூல்களின் பொருளமைப்பைப் பார்த்து வியவாதவர் எவர்? “தொட்டிலீற் பழக்கம் சுடுகாடு மட்டும்”; “சிறுமையிற் கல்வி சிலையி லெழுத்து”. என்பதற்கிணங்க இந்தித் தூல்களால் இளமைப் பருவத்திற் கற்றறிந்த நீதிகள் நம்முள்ளத்தே ஊன்றிப் பதிவனவாகும். அங்கனம் பதியவே கமக்கு எத்தனை வயது சென்றபின் னும் இளமையிற் கற்ற சிறு நூல்களின் சாரம் எம்முள்ளத்தைக் கொள்ளொக்கண்டு பன்னலம் புரிவனவாகும்.

எனவே கற்பிக்கும் ஆசிரியர், மாணவரது பருவத்திற் கேற்றவாறு கற்பொருள் போதிக்கும் சிறந்த நூல்களைப் படிப் படியாகக் கற்பிக்கவேண்டும். தமக்கும் பிறர்க்கும் பயன்செய்

யாது வினாக்களாகச் சிறிதுபோது மகிழ்ச்சுடுக் கண்ணையன் வாகிய வேடிக்கைப் பாக்களையும், போலிச் சரித்திர நூல்களையும் போதித்தல் கூடாது. கற்பிப்பாருங், கற்பாரும் நன்கு ஊகித்துணர்றபாலத்து. இவ்விரு திறத்தினருள்ளும் முதலில் இவ்வத்தரவாதம் கற்பிக்கும் ஆசிரியர்க்கே உரியதாம். இத நற்றுன் நல்லாகியரை யடுத்துக் கற்கவேண்டுமெனக் கருதி ஆசிரியரிலக்கணத்தை நம்முன்னோர் நன்கு விரித்தோதி வைத்துள்ளனர். நம்மவரிற் பலரிதனைச் சிக்திப்பதில்லை.

கற்கும் முறை:—

கல்வி கற்கும்போது துன்பமாகத் தோன்றினும், “தொடக்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்” என்றவாறு அது பிற்பயப்பதான் இன்பத்தைக் கருதி வருத்தமுற்றுவது, சலியாது அதனை ஊக்கத்துடன் கற்கவேண்டும், காலங் தாழாது கலாசாலைக்குச் சென்று, ஆசிரியரை மகிழ்வடன் வழிபாடு செய்து ஆசிரியர் குறிப்பறிந்து அவராணிக்கடங்கி, பசித்துண் பவணைப்போலக் கற்பதில் விருப்பு மிகக்கொண்டு கற்கவேண்டும். தம் மாண்புடையோருடன் அளவளாவிப் பயில்வேண்டும். தாங் கற்ற பாடங்களை யெல்லாங் தம்மிற்குற்ற திலையுள்ள மாணவர்கட்டுப் போதிக்க வேண்டும். இவைபோல்வன வெல்லாங் தாங் கற்ற கல்வியை நிலைகாட்டற்குரிய சாதனங்களென்க. கற்குங்கால் மனத்தை வேறு துறைகளிற் செலுத்தல் தவறு. இதனைப்பற்றிய வோர் சம்பவம் வருமாறு:

காரிகை கற்கப் புக்க மாணவனுருவன் மிக்க கவனத்துடன் கற்றுவருங் காலையில் ஒருநாள் உண்ணும்போது அன்னத்தில் பசுநெய் வார்ப்பதற்குப் பதிலாய் மறதியால் வேப்ப நெய்யை அவன் அன்னை வார்த்தனன். அவன் கல்வியிலேயே தன் கவன மெஸ்லாஞ் செலுத்தினாலுகவின் கசப்புணராது வழக்கப்படியுண்டு சென்றனன். அவன் அன்னை தான் பறதியால் வேப்ப நெய்யுற்றி யதையுங், தன் மைந்தன் கல்வியின்மாட்டுள்ள கவனத்தால் கசப்பறியா துண்டதையு மறந்து அவ்வாறே தினமும் வேப்ப நெய்யுற்றிவந்தனன். அவனும் உண்டு வந்தரன், காலகெதுயிற் காரிகைப் பாடம் முடிவெய்தியது, பின்பு அவன் வழக்கப்படி உண்

அம்போது “அம்மா கெய் சக்கிறதே” யென்றார். அதற்கவன் “அப்பா இன்றுதான் உனக்குப் படிப்புங் சுந்ததாக்கும்” என்றார். பின்னர் நடந்த செப்தியை யறிந்து இருவரும் மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஒருவழிப்பட்ட மனத்துடன் கற்றுற்றுன் கல்வி நிரம்புவதாகும். பழைய பாடங்களைப் போற்றிது, புதிய பாடங்களையே ஆசிரியிடக் கேட்டு வருதல் பயனற்ற செயலேயாம். அது கையிலுள்ள பொருளைப் பாதுகாவாது கொட்டிவிட்டு மீண்டும் வருந்திப் பொருள் தேடுவார் செயலை ஒக்கும்.

“வருந்தித் தாங் கற்றன வோம்பாது மற்றும்
பரிந்து சில கற்பான் ஞாடங்கல்—சருந்தனம்
கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட்ட டரிப்பரித்தாங்
கெப்த்துப் பொருள் செய்திடல்.” என்றார் பெரியோர்.

கற்றது சிறிதளவாயினுங் தாங் கற்றமட்டிற் சிறிதுஞ் சங்கேதகமின்றி, இதற்கித்துவே பொருளாமென்று நிச்சயித்துக் கொண்டே மேற் கற்கவேண்டும். முன்னர்க் கற்ற பாடங்களின் பொருளை நன்கு தெரிந்துகொள்ளாமல், ஜயப்பாட்டூன்விட்டு, மென்மேலுங் கற்றுப்போதல் கூடாது. உண்மைப் பொருளை நன்கு தெரிந்துகொண்ட பின்னரே மேலே கற்கவேண்டும்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக்” என்பது ஈண்டு கவனித்தற்பாலது.

கற்றவர் கடமை:—

“கற்றபின் நிற்க வதற்குத் தக்” என்றவாறு, கற்றறிந்தவர் தாங் கற்ற நூல்களிற் கூறிய ஜொழுகங்களின் வழுவாது நடக்க வேண்டும். கல்வியின் பயன் ஒழுக்கம். கற்றும் அதன்படி ஒழுகாதவர் கல்லாதவரினுங் கடையரே யாவர். மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வெவர் தீயையு மேற்கொள்ளாது, அருமையும், அவமதிப்புங்கருதாது அரிதின் முயன்று கற்றபின் கற்றவா ஞாழுகலை விடுத்து, வீண் விவாதமிட்டுக் காலத்தை அவுமே போக்குதல் கேவலம் மதியீனமே.

“ஓதியுணர்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்”

எனவும்,

“கற்றதினூய் பயனென்கொல்? வாலறிவன்
நற்றுள் தொழாஅ ரெனின்?”

எனவார் திருவள்ளுவ நாயனார் ஓதிய திருவாக்குகளை உய்த்துனர்
தல் வேண்டும்.

கல்லாமையின் இழிவு:—

கல்லாதவர் முகஞ் சுடுகாட்டை யொக்குமெனவும், கல்லா
தவர் உருவும் மரம்போலு மெனவும், கல்லாதார் கண்கள் முகங்
திரண்டு புண்களே போலுமெனவும், கற்று ரவையிற் கல்லா
தார் போயிருத்தல் நாயிருத்தல் போவிருக்கு மெனவும் அன்ன
ரங்கே ஏதேனும் பேசுதல் நாய் குரைப்பதுபோலு மெனவும்,
கல்லாதா ருடம்பு அவர்க்குப் பாழேயாகுமெனவும் அறிஞர்
கூறியிருக்கின்றனர். இவ்வுண்மை,

“கற்றிலாய்கலை கற்றுணரார்முகம்
உற்றுநோக்கின்மயான்த்தை யொக்குமால்!
பெற்றுளார்பெறும் பேறுதங் காதலர்
சொற்ற கல்வியிற் றாய ரென் ரேதலே”

“கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறிவாளர் இடைப்புக்கு—மெல்ல
இருப்பினும் நாயிருந்தற்றே; இராஅ
துரைப்பினும் நாய் குரைத் தற்று”

“கவையாகிக் கொம்பாகிக் காட்டசத்தே நிற்கும்
அனைவயல்ல நல்லமரங்கள்—சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றுன் குறிப்பறிய
மாட்டாதவளே மரம்”

என்பவற்றுல் வெள்ளிடை வெற்பெனத் தெள்ளிகி துண
ரப்படும்.

கற்றவர்பா லிறைவ னருள்:

பஞ்சேந்திரியங்களா எதியப்படும் பொருள்களைப் பற்றிய உனர்ச்சிக்குங் கல்வி வேண்டப்படுவதாயின்; எங்கும் கிறைந்து எவர்க்குங் தோன்றுது என்னினுள் எண்ணென்ப போன்று எப் பொருட்கும் இறையாய் நிற்கும் இறைவனைப்பற்றி யறியவேண் டின் கலைஞருளம் இன்றியமையாததென்பது கூறுமலே அமையும். மாயவலையிற் சிக்கி யுழுன்று பாவக் கடலில் முக்குளித் துழுலு மான்மா இறைவனை யறிந்து என்றும் அழியாப் பேறு பெற் துய்தற்கு முக்கிய துணையாய் நின்றுதவுது வித்தையேயென்றிப் பிறிதொன்றனறு, “உவமையிலாக் கலைஞருள்” எனச் சிறப்பித் தோதும் ஸ்ரீஷேக்கிழாரின் வாக்கும் ஈண்டுச் சிந்திக் கற்பாலதாம். கற்றவர் பக்கல் இறைவனருட் பெருக்கம் தெற் றென விளங்குதலைப் பற்றி நம் முன்னோர் கூறிய அருமைக் திரு வாக்குகளே நற்சான்றுகு மென்க.

கல்வியாற்பேறும் இன்பம்:—

உக்கிற் ரேண்டிய ஆன்மாக்களெல்லாம் இன்பத்தை விரும் புமென்பது போதரும். துக்க நிவிர்த்தியையும் இன்பப்பேற் றையும் விரும்பாத உயிர்கள் கிடைப்பதற்குமை. ஆகார, நித் திறை யாதியவற்றால் வருமின்பம் எல்லா வூயிர்கட்கு முன்னி, அவ்வின்பம் நிலையற்றதென்பது வெளிப்படா. எனவே அது சிற்றின்பமென்பதும்; இம்மை மறுமை இரண்டிடத்தும் இன்பமே ஈந்து ஆன்றோற் புகழப்படுகின்ற மற்றின்ப மொன்றுள்ளது. இதுவே கல்வியின்பம் என்ப. அது தொடங்குக்கால் துன்பமாகத் தோன்றிப் பின்னர்ப் பெரிதும் இன்பம் பயப்பதாகும், இதனுலைக்கீரு,

“தொடங்குக்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி”

எனப் பெரியோர் கற்றியிருக்கின்றனர்.

சிற்றின்பம் ஞானத்தைக் கெடுக்கும். கல்வியின்பம் ஞானத்தைக் கொடுக்கும். சிற்றின்பம் கவலையை ஆக்கும். கல்வியின்பம் கவலையை நிக்கும். சிற்றின்பம் அறம், பொருள், வீடு

பெறுதற்குத் தடையாம். கல்வியின்பம் அவற்றை ஈட்டற்குத் துணையாம். சிற்றின்பத்தை யடைந்தவர் தாமடைந்தவாரே பிறரடையிற் சகியார். கல்வியின்பத்தை யடைந்தவர் தாமடைந்த வாரே உலகமெல்லாம் எஃத விரும்புவர். இதனாலும் திருவள்ளுவரும்,

“தாமின்புறவு துலகின் புறக்கண்டு
காழுறவர் கற்றறிந்தார்” என்று கூறியிருக்கின்றார்-

இங்ஙனம் இம்மை மறுமை ஈரிடத்தும் இன்பங் தருதல் பற்றியே கல்வியைக் கற்புடைப் பெண்டிராகவும், கவி பாடுதலை மக்கட் பேரூகவும், பிறவற்றை ஏற்றவாறு புனைந்தும் ஈம் முன் நோர் கூறியிருக்கின்றனர்.

“கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிரக்குச்
செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாய்ச்—சொல்வளம்
மஸ்லஸ் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ்
செல்வழு முண்டு கிளர்க்கு.,’

எனவே,

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே”

என்னும் அயிர்த வாக்கைச் சிரமேற் கொண்டு கடவுளால் நமக் கருளப்பட்ட வானுளை வீனாக்காது, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாகிய கல்வியினை ஜயங்கிதிரி பறக் கற்றுணர்ந்து அஞ்ஞானத்தில் நீங்கி, மெஞ்ஞானத்தில் தேங்கி, எஞ்ஞான்றும் முடிவிலா முத்தியில் நித்தியமாய் வாழ முயல்வோமாக.

2. தற்கால நகரத்து மாணவன்.

[கோழும்பு, சுகிராக் கல்லூரித் தமிழ்ப் பண்டிகீ,
திரு மு நல்லதம்பி அவர்கள்.]

பண்கடநாளில் கடலையடுத்துள்ள இடங்களே நகரங்கள் அல்லது பட்டினங்கள் எனப்பட்டன. இக்காலத்தில் நகர மெனப்படுவது அரசியற்றுறைகள் நிரம்பிக் குடிகளு நெருங்கி யுள்ள விடமாகும். அது கண்டியாயினென்? அதுரதபுரியாயினென்? கொழும்பாயினென்? அது கிற்க,

இற்றைருள்ள இயற்கையிலே யமைந்த நாட்டுப்புறங்களிற் குடியிருத்தலையும் கலையிலுதலையும் மக்கள் பெரும்பாலும் வெறுக்கின்றனர். மருதமும், நெய்தலும், மூல்லையும், குறிஞ்சிய பென்னு மிவற்றுள் ஏதாவதொன்றைச் சார்ந்த விடம், தற்கல நகராக போன்றிரது விடுமாயின், அதில் வாழ்க்கை சிகழ்த்தல், அறிவு குன்றியவரதியல்பெனப் பலர் எண்ணுகின்றனர். தாமிருக்குமிடம் அல்லது கலையிலிடம் உண்ணுடென்று கூற நானுமண்டாகின்றது. நாட்டவன் அல்லது தீவான் என்ற சொல் காதுகளில் விழுந்தாலோ! அம்மம்ம! சொல்லுவேண்டியதில்லை. தற்கால நகரங்களிலுள்ளோர் நாட்டார் தீவார் என என்னி நகையாடப் பின்னில்லார். மக்கள் குடியிருக்கு மிடங்களோ, அவையெல்லாம் நாடுகள் எனப் படும் என்பதையும் இவர் கருதார். மற்றுத் தேடுதற்களிய தவமணிகளாகக் கிடைத்த தம் அரும்பெறற் புதல்வர் புதல்வி யரை நகரங்களிற் கற்க விடுதலே சாலவஞ்சிறங்கதாகக் கொள்கின்றார் பலர். இங்ஙனமாக நகரங்களிற் கற்கும் மாணவர் அடையுங் தீமைகளையும் நன்மைகளையும் ஒரு சிறிது ஆராய்ந்து கோடல் நன்றாமெனக் கருதி இக்கட்டுரையை வரையப் புகுந்தாமென்க;—நகரங்களிற் கற்கும் மாணவர்க்குளதாம் நன்மைகளினுக் கீழைகளே மிக்கனவாதலின் முதலிற் தீமைகளையே கோக்குவம்.

இயற்கையின் நிலையை எங்கெங்கு உற்று நோக்கினாலும் அங்கங்கெல்லாம் வளர்ச்சி சிகழ்த்துவதான்தேயிருக்கக் காண

லாம். அவ்வியற்கையின் வளர்ச்சியை மனமானது பற்றினோக் குதலாலேயே மாணவர்தம் மறிவு விரிவடைகின்றது. பயிர்கள் வளர்தல், பச்சிலைகளினிடையே பல்வேறு மூக்கள் மலர்ந்து அழகு செய்தல், நஹாற்றங் கமழல், காய்கள் தோன்றல், பழ மாதல், கதிர்முற்றி மணியாதல், முகில் படிதல், யாறுகள் பல வேறு கிளக்களினுடே சென்று நல்வளமீதல், கடல் கொந்த வித்தல், அலைமோதல், இரைதல் முதலியவற்றை அவ்வங்கிடங்களிலுள்ள மாணவர் நாஞ்சுகுநாள் அவதானித்து வருதலால், அவர்க்குக் கிளர்ச்சியோடு உள்ளப்பொலிவும் உடற்பொலிவும் உண்டாகின்றன. இயற்கைத் தோற்றுங்களோக் காண்டலாற் சடவளது இயல்பு தோற்றுகின்றது. அவர் மாட்டும் அவர்தியார் மாட்டும் பற்று உண்டாகின்றது. ஆறுத் தைமங்த வாழ்க்கை தலைப்படுகின்றது. கடல், உயர்ந்தமலை களங்கமற்ற வானவெளி என்னு மிவைகள் பாரிய எண்ணங்களையும், ஊன்றி யாராயுங் தன்மையையும், பிறர் வயப்படாமலிருக்கும் தன்னிட்டமான ஏற்றியையும் உண்டாக்கும். தற்கால நகரங்களில், சுவர்களும், தெருவிதிகளும், அழுக்கு நிறைந்த சாக்கடைகளும், காற்றேட்டமில்லாத ஒடுக்கமான வீடுகளும், மாணவன் மனதில் எங்கங்கு கிளர்ச்சியையுங் தன்னிட்டத்தை முண்டாக்குப்? ராந்திரநாத்தாகர் அவர்கள் தம்முடைய “சாந்திதிகேதை” என்னும் பல் கலைக்கழகத்தை இயற்கையழகுகளமைந்த நாட்டுப் பக்கத்தில் வைத்திருக்கின்றமை நகர வாழ்க்கையால் மாணவரடையுங் தீங்கையுன்னியே பெண்க. நகரத்திலுள்ள மாணவனுக்கு கிலம் பண்படுத்தல், உழுதல், வித்திடல், பயிர்வளர்த்தல், அறவடை செய்தல் முதலியவற்றை மிகவும் வருந்திக்கற்பிக்க யேண்டுமென்பது எம் பயிற்சியிற் கண்டது. ரேஞ்சா மரமும், குரைட்டன் மரமும், வளர்த்தலும் அவற்றை அழகுபெறக் கத்தரித்தலுமாகிய செயல்களையே நகரத்து மாணவனறிவான். மற்றீண்டு, மலைநாட்டு வாழ்க்கையையுங் காட்சியளவையோடுடைக்குறல் நல்வெண்ணிச் சில கூறுவாம். பெரியோர்கள் பொறுப்பாராக.

· மலைநாட்டவரான நேபாளர், காசமீரர், ஆபுகானித்தர், சவிற் சலந்தர் முதலியோரும், கடலோர முறைவோரான பண்டைக் கிரேக்கர் தற்கால அங்கிலேயர் முதலியோரும் மிக்க வலிபடைத்த

வராய்ப் பிறர்வயப்படாத தம்மாட்சியராய்க், தத்தம் விருப்பின் வழி யொழுகுவோராய், விளங்கியமையுப், விளங்குகின்றமையும், இயற்கை மலிந்த மலைநாட்டு வாழ்க்கையாலும் கடலோர வாழ்க்கையாலுமே யென்பதை நாம் மந்துவிடல்கூடாது. கடலோரத் துறைந்த கொலம்பஸ், வாஸ்கோடிகாமா முதலியவர் உயிர் துரும் பென மதித்துச் செய்த துணிவுடைச் செயல்களு முற்று கோக் கற்பாலன. ஆழிய பெருங் கடல்களோத்தாண்டி வணிகஞ் செய் தலும் பிறவும் எனிதில் உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆற் றங் கரையிலுள் சமவெளிகளிலு முள்ளார்க் கியலாச் செயல்களாகும். உணவு முதலியவற்றுக்கு வறுமைப்பாடுடையராய் கடலோர வாசிகளான வெனீசர், ஒல்லாந்தர், ஆங்கிலர், யப்பா னியர், முதலியோர் வர்த்தகத்திற் சிறந்து விளங்கலுங் காண்க. இவை தீவார் நாட்டார் எனக் கேட்குங்கால் நாணமணவார்க் குர் நாடுகள், தீவுகளிற் கற்றலையும், வாழ்க்கைகளிழுத்தலையும், வெறுப்பார்க்குமாகக் குறிக்கப்பட்டன.

இனி, நகரத்திற் காற்று, நூரி, நண்ணீர், இவற்றால் வறுமையடைய நேர்கின்றது. பாடசாலைகளும் பாடசாலை விடுதிகளும் பெரும்பாலுங் சுக முறைக் கியைய அமைக்கப்படுகின்றனவாயினுங் குடிகெருக்கமற்ற நாட்டுப்புறங்களிலிருந்துக் கடலோரங்களிலிருந்தும் மேட்டுப் பூமிகளிலிருந்து முண்டாகுஞ் தூய காற்றைப்போன்ற காற்றைக் குடிகெருக்கிய நகரங்களிலுள்ள மாணுக்கள் பெறுமாறில்லை. பல் வேறு வகையில் நகரங்களிலுள்ள காற்றுத் தூயமையை யிழுக்கின்றது. “காற்று நுழைபறியாகக் கூற்று நழையிருப்பு” எனப் பல வீடுகளை அழுகுபடுத்தி யுரைக்கலாம். இவ்விடத்தில் கடலோரத்தார் காற்றுலட்டையு கண்மையைப் பற்றிச் சிறிது சிறப்பித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

கடலிலிருந்து விசுங் காற்றில் மட்டும் “நூசாண்” எனப் பெயரிய தெள்ளி வடித்த உயிர்க்காற்றுத் தங்கியிருக்கிறது. இது நல்ல காற்றுகிய பிராணவாயுவினே டொப்பிட்டால் எத் தன்மோ மடங்கு சிறந்துகெனச் சொல்லப்படுகின்றது. இதையாருந்தும் பெரும்பேறு பெற்றவர்கள் கடலோர வாசிகளே.

இதனுள்ளே கடலோரவாகிகள் நீண்ட ஆயுள்ளடையவராயிருக்கின்றனர். நெடுந்தீவு, அனலைத்வு முதலிய பெருங் கடலினி ஷட்டேய யுள்ள தீவுகளில் வரம்பேரர் மிக்க வலிய வடப்பின ராயும் நீண்ட வயதினராயு மிருத்தலும், அவனிடங்களில் இறத்தல் விரைந்து நில்லாமையுன் சிந்திக்கற்பாலன. கசம் முதலிய கொடிய வியாதியுடையவர் கடலோரங்களுக்குப் போய்த் தங்கிச் சுகமடைதலுக் காண்க. இன்னும் மற்றையவிட மெங்கனுங் சாற்றீடுட்ட மின்றிய காலத்துங் கடலோரத்தில், பகவில் கடலிலிருந்து தரையை நோக்கி வீசுக் கடற்காற்றுதலும் இரவில் தரையிலிருந்து கடலைநோக்கி வீசுக் கடறக் காற்றுதலும் நன்மை யுண்டாதலு மற்க. இவை காற்றின் இன்றியமையாமையைக் கருதி ஈண் உரைக்கப்பட்டன.

இனி மக்சஞ்சிரிக் குறுதியாயுள்ள இங்கல்ல காற்றை அடிக்கடி யுட்பகாளாததால் குழிக்கருங்கிப் நசரத்து மாணவனி னுடலங் தளர்ச்சி யிருக்கிறது. நல்லிரத்த மின்மையால் வெளிறி உளர்ச்சி குன்றுகிறது. வீடுகள் மிகமிக நெருங்கி பிருத்தலாலும் இடைவெளி பின்றிப் பல வீடுகள் ஒரே தொடராகக் கட்டப்பட்டிருக்கலாலும் போதிய வெளிச்சமும் நசரத்தி வசப்பிரிவுதில்லை. இன்ன குழிப்பதுங் கட்டுப்பட்ட கீர், குனிப் பதுங் கட்டுப்பட்ட சீரிலே, நானுக்குநா விரைக்கப்பட்டு, நன்கு சரந்தாறும் பழுதடையாத கிணறுகளிலிருங் தெடுக்கப் படும் நீருக்கும் இதற்குமூன் வேறுபாடு சொல்லுங்கதாத்ததன்று. யாழிப்பாணப் பட்டினத்து நீரையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்க.

இனி, கரங்களில் சிறைந்த வண்டிப் போக்கு வரவால் எங்கேரும் புளுதி கிளம்பியவண்ணமாகவே யிருக்கும். கசம் முதலிய தொற்றுநோய்களை யடையாரும் பிறரும் உமிழும் எச்சில்களும் சளிச்சூங் கரயந்து புழுதியோடு கலக்கு காற்றேடு முச்சுப் பைக்குட் செறிதலால் பல வியாதிக் குண்டாகின்றன. கண்கள் மழுக்க மடைகின்றன. தெருக்களுக்கிடப்பட்ட தார் முதலியவற்றால் சூடு மிக்க வாட்டுகின்றது. பிற ருண்ட எச்சிற் பாத்திரங்கள், துடைத்த துண்டுகள், படுத்தபடுக்கைகள் முதலியவற்றைக் கையாளல் போலுங் செயல்

கள், நகரத்து மாணவனைத் தம் வயமாக்காமல் விடுதலருமோ. இவனுக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள் புதியனவா யகப் படமாட்டா- காய்ந்தனவும் வற்றியனவும் நாறியனவுமான பொருட்களே பெறும்பாலு மகப்படுவன் தமிர், பால், கெப் போன்ற உணவுகளைப்படுத் தங்களுமை. பால் மிக்க சீர் கலந்த தாயும், நெய், தெங்கினென்யைப்போன்ற பிற நெய்க் கலப்புகளுடையதாயு மகப்படும். உணவுக் கடைகளைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. உணவு விலங்குரல்லாம் பணத்திலேயே குறியடையவர். குறைந்த விலங்கில் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளுதலிலே நாட்டமுடையவர். சில கடைகளில் அல்ல செப்புப் பாத்திரங்கள் ஒழுங்காக கயம் பூசப்படுவதில்லை. ஐயோ! எமதருமந்த சில்லைக்கு சயம் பூசாப பாண்டிலாக்கவோ சேர்றை? என்று கருதும் அன்புருவாகிய தாய் மார் போன்றுரோ எல்லாக் கடைக்காரரும்? கயம் பூசாத செப்புப்பாண்களிற் சோறு ஆக்கிடன், வழக்கமாய் உண்ண வருவோர் குறைந்துண்பரென் நெண்ணவும், இரு பாக்குத் துண்டை பூலையுனிட்டு அரிசியுட ஞக்கின் படிப்படியே யுண் பதைக் குறைப்பரென்று எண்ணவும் பின்னிலார் சிலர். உணவு களைச் சுவையடைவனவா யாக்கவும், சுகத்துக்கீற்றனவாயாக்கவும் மட்பாண்டங்களே தக்கனவென்று நகரக் கடைக்காரர் கருதுவதோ? நாஞ்சுகுநா விரண்டு சட்டிய மொரு பாண்டிமா யுடைந்து விட்டால் பண அழிவாகு மென்றங்களு கருதுவர். பெரிய பாத்திரங்கள் மண்ணுற் கிடைப்பது மருவது. மிகச் சில கடைகளில் வண்றி ஏனைய கடைகளில், நோய் ஜுக்களை விரைவிற் கொண்டு செல்லும் சுக்களால் முத்தமிடப்படு முனைவுகளே யுண்டு.

அப்பால், விடுதிகளைப்பற்றிச் சிறிது கிட்கிப்போம். பொது வாய் விடுதிகளில் விடப்படும் பின்னைகள், ஒருவாற்றும் சிறைப் படுத்தப்படுதலாலும் பல கட்டுப்பாடுகளு எடங்கி நடத்தலாலும் தம் வானுளி ஈக்களிப்பா யிருத்தலே யிழுந்து விடுகின்றன சென்பது சில பொரியோர் கருத்து. பாடசாலை விடுதிகளினாலே வெளியிலுள்ள விடுதிகளில் தக்க காவலின்றி விடப்படுவதால் பல மாணவர் தம் மனங்கோன போக்கல்லாம் போகத் துணிகின்றனர். பொதுப்பட விடுதிகளிலெல்லாம் அன்பிலா ரிடிமுண்டியே கிடைக்கின்றது. படிபெறுவாரே

மடைத்தொழி வியற்றுபவர். இவர் அட்டிற் ரெழி வியற்றுங் காலை மண் முதலிய அழுக்குகள் படியாறல், பஸ்லி பெச்சம் முதலியன வீழாமல் மிக்க பாதுகாப்புட ஞக்கிக்கொள்வதோ என்றது ஜூயத்துக்கிடம். ஆக்கிய காலை தற்செயலாய்ச் சிள பொருட்கள் மண்ணில் வீழ்ந்துவிடின் அன்றேல் பழுதுசெய் யும் பூச்சி பழுக்க வளற்றுள் வீழ்ந்து விடின் விடுதித் தலைவர் ரத்யாமல் அவற்றை நல்லனபோற் செய்து உண்ணச் செய்வார்.

சிலபோது, விடுதியை மேற்பார்ப்போர் சிளர், தர்வய மொழுகும் மடையரை வைத்துப் பாலுக்குங் காலல் பூஜைக் குங் தோழுனென நடந்துகொள்ளப் பார்ப்பார். எதற்காக இங் நணம் பார்ப்பார் என்பதை நாமே ஊகித்துக்கொள்ள வேண்டும்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நானுடே
மானெனுக்க வாய்திறக்க மாட்டாதே—வீ னுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற கையைபொரு
அன்பில்லா ரிட்ட அழுது.

என்னும் பாட்டுக்கிலக்கியமாவனவே பெரும்பாலும் விடுதிக் கண்ணலாம். தாயார் போன்ற நல்லாரின் உண்டியை யிழுந்து சுகரங்களை யண்டந்து வாழும் மாணவர் வளர்ச்சியிலும் குன்றுவர். தாம் அட்டிற் சாலையை யெட்டிப் பார்க்கினும் பெருமை குன்று மென் ரெண்ணி வேலைக்காரர் பொறுப்பிலேயே மடைத் தொழிலை விடுத்து வாழும் பெரியோரின் பின்னைக் குங்கு நகரத்துணவுஞ் சரியே நாட்டுணவுஞ் சரியே. ஆனால் நாட்டில் நல்ல குத்தாசிக் யகப்படும். நகரத்தில் கட்டாசிதா அுண்டு.

இனி, நகரத்து னுறையும் மாணவன் “பயன்கோப்” எனப் படும் அசைவுப் போலிப் படக்காட்சி, நாடகக் காட்சி என்னுமிவற்றை அடிக்கடி விழையுங் தன்மையங்கின்றன. இவனுக்கு மூக்குக் கண்ணுடி மிக இன்றியமையாததாகின்றது. கொழுப்பு போன்ற நகரங்களில் மதுவுண்டல் முதலிய கொடிய பழுக்கங்களைத் தங் கொண்டாட்டங்கட்கு நனி வேண்டப்படுவன வெனக்கொண்டு வாழும் மாந்தரது கூட்டுறவு மிவனுக்குள்டாகின்றது. அத்தன்மையருடன் நட்புக்கொள்கின்றமையால்

அவரது கொண்டாட்டங்கட்ட கிளன் செஸ்லவேண்டியவனுகின் ரூன். சென்றவன், உறுதியான ர்னமுடைய னல்லனுயின், உறுதியான ஒழுக்கமுடைய னல்லனுயின், அவர் வயப்பட்டுக் கொடிய மதுவை யுண்பன். அம்மது தனக்குத் தொடர்புடைய மற்றெல்லைக் காட்டிலிட, அதையு முவந்துண்பன். இவனுக்கு, எங்குலத்துக் குரியனவும், எமது நாட்டுக் கால நிலைக்குவந்தனவுமான உடைகளை யுடித்தலில் நாணமுண்டாகின்றது. புறநாட்டவ ருடைகளை மதித்து, எமது நாட்டுடைகளை வெறுக்கின்றான். தெருவில் வேட்டியுத்தி நடத்தலே, யாராவது (இவன் மனதிற் பெரியோரெனக் கருதப்படுவர்) கண்ணுசிட்டால், தன் மரபுக்கே இழிவு வந்துவிடுமென்ற நெண்ணி அங்குனஞ்சு செய்ய மனங் கொள்கின்றுனில்லை. பின்னை ஆண்பாலாறன்றிப், பெண்பாலாருந் தம்மழகிய தமிழுடையை மாற்றல் எத்துணைக் கொடுஞ் செயலாகும். அழகுக் குறைவிடமாயமென்று, கற்பெறுங் பெரும்படை தாங்கி நானத்தால் மயிலின் சாய்லையாப்ப நடந்து, தமிழ்மாது தண்ணையும் மினி மையும் மொழுக்கமும் தழுவியவன் தானென எவரும் பர்த்து நல்லுரை வழங்க விளக்கமுற்றத் திகழுவேண்டிய தமிழின் புகல் வியர், தமிழினம் யுடைகளை மறந்து, அம்மீம்! பிரர்போ இடுத்தி வாழும் வாழ்க்கை, நகரத்தி லுறைந்து கற்றலாலேயே பெரிதும் வந்தடைகின்றது. தமிழ்ப் பெண்டி ருடித்துக் கமிழுடையை வெல்லற்கு, உலகிலேயே உடையில்லை யென்பதை நாம் மறந்துவிடல் கூடாது.

இனி, நகரத்து மாணவனுக் கேற்படும் வீண் செலவுகளுக்கோ அளவில்லை. இவை முன்னர்க் காட்டியவற்றூறும் வினங்கக் கிடந்தன. சவர்க்காரங் கையாளல், வெள்ளைச் சுருட்டுப் புகைத்தல், மேனி மினுக்கப் பூந்துகளன்ன வெள்ளிய தூள் னிதல், இழுவைவண்டி யிவர்தல், முதலிய வேண்டாதனவற்றிற்கெல்லாம் பணம் வேண்டியிருக்கின்றது. வெள்ளைச் சுருட்டிற்கீக் கொளுவிச் சுட்டுவீரலுக்கும் கடுவிரலுக்கு மிடையே அழகுபெறப் பிடித்து இடையிடையே வைத்திமுத்துக்கொள்ளல், தலையை பொருப்பற்க சாய்த்துக் காட்டுங் கம்பீரத்துக்கு மிக உவந்ததெனத் தற்கால மானுக்கிற் பலர் கருதுகின்றனர். குறுநடை கொள்ளற்குத் தானுங் தற்கால நகரத்து மாண

வன் விரும்புகின்றுள்ளில்லை. கால் நடையாகப் பாடசாலைக்குச் சென்றால், தன்னை வறியவனென எண்ணுவரென்பது இவ்வெண்ணைப். நாட்டுப் புறங்களிலுள்ள பெற்றூர், மிகப் பாடுபட்டுத் தேடிய பணத்தை, நகரத்து மாணவன் சிறிதுங் கவலையின்றியுக் கட்டுமெட்டின்றியும் வீணிற் செலவு செய்ய முந்திக் கொண்டான். இனிவருங் காலத்தில் நகரத்து மாணவனுக் கேற்படும் புதுச் செலவுக் கொவையெவ்வேயோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். புதிது புதிதான் காசரீக முறைகள் பல வந்துகொண்டிருக்கையில், புதுப்புதுச் செலவுக் கோற்படாம் விருங்குமா? இவை நிற்க,

கண்டுக் கூறுமில்து, மங்கல முறையற்றகாய் கல்லோர் முன் நவுதுவதற் கொவ்வாதவேனும், சிலர் பழுதடைதலா அலரைக்க நேர்கின்றது. மன்னிக்க. விலங்குகளும் பறவைகளுங்கூட விழையா நிலையில், இயற்கையின் மாறிச் சில ரொழு குந் தீச்செயலுமுன்டு. மனவடக்கமும் அறிவின்ஷையுமுடைய புன்னெறியாளரோடு கூடுதலா விளிக்கை யிரவர் பழகிக்கொள்கின்றனர். இக்கேடான் பழக்கத்துக் காட்பட்டவரின் கரம்புகள் வலியற்றனவாகின்றன. பல்லாற்றானு மோப்புதல் செய்யும் அருமருந்தனை உடம்பு மினுக்கங் குன்றி, அழகிழந்து பார்த்தார் வெறுக்கு நிலையை யெப்புதுகின்றது. அன்றலர்ந்த செந்தாமரையன்ன பளிங்கின் முகம் பராமரித்து போகின்றது. கண்கள் ஒளி மழுங்குகின்றன. பிற்காலத்திலே தமிழ் நாட்டிற்கு நல்ல தோன்றல்களை மீண்டும் யேம்பாடுதர வேண்டியோருட் சிலர் இத் தீச்செயலாற் கோழை நெஞ்சினராகிப் பல்லு மென்பும் புறப்பட்ட நிலையினராகின்றார். இத் தீச்செயலால் எப்துங் கேட்டை யெடுத்துச் சொல்லி, எங்கெங்கு மிளிதில்லாதுபோகச் செய்யவேண்டியது பெரியோர் கடன். கூறின் நாணமே மென்று கொள்ளின் இந்தக் கொடியங்கள் பரவிக் கொன்றுவிடப் பார்க்கும். பெரியோரென்றும் ஆசிரியரென்று விருங்கு மலருள் ஏவாயினும் இம்முசுடிக்கடி யராதல் கூடாது. வெள்ளோயுள்ளமுள்ள பால்வரக் கெடுக்க நினைத்ததுங் கூடாது.

இவ்வளவுக் கூறியவாற்றால் ஒருவாறு நகரத்து மாணவ ஆக் சேற்படுக் தீங்குக் ஞரைக்கப்பட்டன. இனி அவரடையு நா ணமகளைச் சித்திப்போம்.

அரசியற்றுறைக் கிரிம்பி, அரசியற் றலைவரு மவர் வழி யொழுகுந் தண்டத் தலைவரும், படைத் தொழிலா எரு, மூலக்காப்பாரும், புலம்பெயர் மக்களு, முதலாயினாரா னிறைந்து, சட்டசபை உயர்தா மன்றம் போன்ற பேரவைகள் செழுமி, பஸ்தீவறு புதினப் பத்திரிகைகள் மலிந்து, யான் ரிங் கற்றார் பலர் கூடிடப் புறநாடுகளிலிருந்து வரும் பெருங் கலைவாணரை அண்போடும் வரவேற்று விரிவுரை கிக்முத்து விச்கும் ஒவக்க மண்டபங்கள் பல செறிந்து கொழும்புபோன்ற நகரங்கள் திகழ்தலால், ஆண்டுக் கற்கும் மாணுக்கள், அரசியறவையும், மொழியியல்றிவு மிக வுடையராய் விளங்குவர். நாட்டுப் புறங்களிலுள்ள மாணவர், அரசியன் முறைகளைக் காட்சியளவையிற் காணுர். புதினப்பத்திரிகைகள் யாவர்க்குங் கிடையா. பிறதேயங்களினின்றும் போதரு மற்றினருட் பலர் நாட்டுப் புறங்களை யடையார். இவை கண்கூடல்லவோ?

இனி, நகரத்து மாணவன் மின்சார விளக்கு, தொலைபோசை யனுக்கம், மின்சார வண்டிப் போக்கு முதலிய கண்டு பிடிப்புகள் பலவற்றை எனிதிலிற்கு கொள்வான். பலதேசத்து மக்களோடும் பயிலுதலால் பலவேறு வகையானவரின் போக்குகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றை யறிகிறுன். பொது அறிவில் விருத்தியடைகின்றன. நேர்மையற்றவர், கயவர், திருடர் முதலியோரின் தன்மைகளையும் பல குலத்தவரின் குண குணங்களையும் இம்மாணவன் அடிக்கடி யறிகின்றமையால், மக்களியற்கையை யெளிதி வறிதலும், அவதானமும், சுறசுறப்பும் கேரத்துக்கேற்ற சூழ்சியும் உண்டாகின்றன. பொறியூர்திகளிலூல் அடிக்கடி தீங்குக் ஞாண்டாதலை யறிதலால் என்றும் ஏச்சரிப்போடு வாழத் தலைப்படுகின்றன. நகரங்களில் வாணி கம் பங்கிருக்கின்றமையால், வர்த்தக முறைகள் கொடுக்கல் வாங்கல் முறைகளில் இவனுக்கு மிகக் பயிற்சி யேற்படுகிறது. தற்கால வணிகத்திற் பெரும்பாலு மூலவாம் மயக்கங்களையும்,

அனுப்பல்களையும், சூழச்சிகளையும் பொருளிட்டு முறைகளையும் இவனநின்துகொள்கிறான். இவன் பொருள்களை வாங்குகிறோம் பலகா வனுப்பப்படுகின்றமையால் உலகத்தின் கிளையை யுற்று நோக்குகிறான். நகரங்களில் பெரும்பாலும் புரட்டும் பொய்யு நிறைந்திருப்பதைத் தெட்டத் தெளியக் காண்கின்றான். எத் தனியோ பட்டிகளாகிய : “ஆசாமிகள்” (பெண்டிரல்ல ஆண்களே) மிகக் அழகிய உடையணிக்கு, இலட்சப் பிரபுக்கள் போல் இழுவை வண்டிகளி விவரந்து பலகாரியங்களில் யாம் தரகரென அறியாத பல்கை யனுப்பிய பொருள் தேடி வயிறு வளர்த்தலையும், பலர் மேனுட்டு உடையணிக்கு, ‘ஜீசேப்’ நான் நேற்று வந்தவிடத்திலே பணப்பையிழுங்கு விட்டேன், புகைவண்டிச் சீட்டுக்கு இன்னும் ஜூம்பது சுதந்தான் குறை கிறது’ என்பன தீரான்ற வார்த்தைகளா வேமாற்றலையும், பலர், “ஜூயா, இப்பொழுதுதான் பெரிய மருத்துவசாலையிலிருந்து வருகிறேன், பசி வாட்டுக்கள்றது, கண்கள் மின் னுக்கன் றன, காதுக எடுடக்கின்றன, ஒரு சேரச் சோற்றுக்குச் காச தாருங்கள்” என்று பார்த்தோர் இரங்குமாறு, இருமி நலிந்தகுரால் காட்டிப் பணம்பற்றிக்கொண்டு, அப்பாற் பளிடஞ்சென்றுமுன் கூறியவாறும் பிறவாறும் போய் பணக்கேட்டலையும்” சிலர், எனக்குப் பெண்பிள்ளைகள் ஜூந்து, அவர்க்குத் தாயில்லை, மூவர் பூப்படைந்திருக்கின்றனர், நானேனு வாதரோகி, அவர்களைக் கரையேற்ற வழியில்லை, ஏதாவது தாருங்கள்” என்பன போன்ற வார்த்தைகளால் அறியாதாரை மயக்கிப் பொய்க்கண்ணீர் விட்டுப் பொருள் பறித்தலை ஆண்டுக் கணக்காகப் பூண்டுவதலையும், “எனக்கு அந்த அரசியனிலையத்து பெரிய தலைவர் பெரிய நட்பாளர். இந்தப்பகுதி யுகவித் தலைவர் என்னுடன் ஒருசாலையில் ஒருங்கு கற்ற உழுவன்பார். மற்றத் தலத்துத் தலைமை யெழுத்தாளர் எனது மைத்துனர், நாளைக்கு நாலுபேரை யெடுக்கப் போகிறார். எடுப்படப்போகிற முதற் பேர்வழி நீரென்பனத உறுதியாக நம்பும். அவரோடு பேசி எல்லா வொழுங்குஞ் செய்திருக்கிறேன். உமதுபாடு சூருசு தீர யோகந்தான். கொண்டிவராமும் இப்பொழுதே ஸுபா இருந்து. வேறிருவர், வேலை யொழுங்கு செய்யுமாறும், முறையே ரூபா முந்தாறும் நானு நிறைம்பதும் தகுவோமென்று மென்

ளிடக் கேட்டார்கள். இந்த நாட்களில் அரசாட்சி நிலையங்களில் வேலை பெற்றுத்தொகை வேலையின்றி யலைகிறார்கள்? எத் தனியோ பெயர் “மற்றிக்குலேஷன்”, “இன்ரர் ஆட்ஸ்” தோற்றுக்கிற நெடுஞ்செழியர்கள் வேலையின்றி யலைகிறார்கள்? நீர் நல்ல மனிதனுணபடியால் இத்தொகை கேட்கிறேன். மனிதனை மனிதனுறியவேண்டும் கண்ணரோ? நல்ல மனிதனுக்கோ ருதவியைச் செய்தால் அவன் மறக்கமாட்டா னல்லவா? நான் நாளைப் பகல் ஒரு பயணம் போகவேண்டும். அதற்கு முன்னரே உமது காரியத்தை உறுதியாக்கி விட வேண்டும். ஏற்கும் பின்புமென்பது பொய்யல்லவா? கருமத்தைக் கருமமாகப் பார்க்க வேண்டும். ஆனபடியால் சுணக்காமல் இப்பொழுதே வாரும்” என்று அணுப்பியவுடனே, வேலையின்றிப் பல திங்கள்லைந்து இந்தக் கள்வனின் மாயத்துட் சிக்குண்டவராதவின் இவனின் நயவஞ்சக வார்த்தையில் பெற்றுர்க்குடனே தந்தி போக்கிப் பணமெடுத்து மிகப் பணிவுடன் கொண்டு சென்று “ஜயா முதற் கடவுள், இரண்டாவது உக்கள் தஞ்சக்தானென்க” கூறிக் கொடுத்துவிட, வந்தனத்துடன் பெற்றுக்கொண்டு “நாளைப் பகல் பநினெரு மனியளவில் இன்ன நிலையத்து வாயிலில் வந்து கில்லு” மெனக் கூறி யனுப்பிவிட்டு, வேலை கேட்பார் ஜயங்கொள்ளாதபடி, அவரையுங் கூட்டிக்கொண்டு, பல நிலையங்களுக்குச் சென்று அவரை வெளியில் நிற்கவிட்டுத் தானுள்ளே சென்று சிறிதுகேரம் ஏவலாளரிடம் வீண் விசாரணை செய்து விட்டுத் திரும்பிவந்து “பெரியவரோடு இதுவரையும் பேசிவிட்சி வருகிறேன். இரண்டு முன்று நாட்களில் ஒரு வேலைக் கிடமுண்டாகும் என்று” ரென்றிவாறு காட்டிக் கொள்வன். தானிருந்த நகரத்துக்கு வந்தனங் கூறிச் சிலநாட்களுக்கு விடுமுறை பெற்றுக்கொண்டு வேற்றாரடைந்து அப்பண மழியும்வரை களியாட்டயர்க்கு திரும்பிவந்து, ஒன்று மறியாதவர் போலுலாவுகையில், பணமிழுந்தவர் (மோசத்து ளகப்பட்டு மிக வாட்டமுற்றிருந்த வெள்ளையுள்ளத்தினராதவின்) பார்த்து “ஒப் என்ன மோசஞ் செய்தீர். உமக்குக் கார்ச்சடையா? தொப்பியா? “றிக்ஷோ” வண்டியா? கள்ளப் பயசீல உடனே என் பணத்தைக் கொடுத்துவிடு” என,

இன்னவன் ஒருங்குமிவளை யற்பாதவன்போல் விளித்து சினக் குறி காட்டி “என்ன ஓய், பிதற்றுகிறுய், நீ யார், ஆளை விளங்க வில்லைப்போலும், கிட்ட நில்லாதே, தொந்தரவு வடைவாய்” என அதட்டி விடுகின்றன். மிக நெருங்கினால் தொந்தரவு செய்ய வும் பின்னில்லான். பணமீந்தவர், “இது ஒரு நல்ல பாடமா பிற்று” என மானங்காத்துச் செல்வர். இன்னவாறு சிலர் வானை முற்றுமே மாற்றங்க செய்து, வாழுதலையுர், அபுகா னித்தராகிய பாய்மாரிடம் கடன்பட்டுப் பொய்ப்பட்டுமூலம் பல போக்கர்க் கிரிவாறு வழிறு வளர்க்கிறதையும் இன்ன பிறவற்றையும் கண்டு, உலகத்தைப் பழக்கிறோன். நகரங்களிலே சாதிக் கட்டுப்பாடின்றி எவருங் தம் விருப்பின்படியுண்டுத்தி பின்பமாய் வாழுதலைக் காணலால், மக்களினிடையே பெருமை, சிறுமை பாராட்டுதலென்னும் கொள்கையானது நகரத்து மாணவனைக் கட்டுப்புத்த மாட்டாது. இனி நாட்டுப் புறங்களிலே, நிலத்தின்மேற் பரப்பெங்களும் மக்கள் மலங்கழித்தலா அண்டாகுங் கொழுக்கிப் பூச்சி வியாதியானது நகரத்து மாணவனை எவிதில் வருத்தாது. ஏனையில் நகரங்களிலெல்லாம் மலகூடங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வளவுங் கூறியவாற்றால் ஒருவாறு நகரத்து மாணவ அங்குண்டாகு நன்மைகள் தெளிவாயின. இக்கூற்றுக்களாலிப் பொருளை முற்று மளந்தோமில்லை, எம் நகர வாழுக்கையிற் கண்டவற்றையே கூறினேமன்க.

3. சொல்வன்மை.

(மட்டுநகர் பஸ்திதர் திரு சே. பூபாலபிள்ளை யவர்கள்.)

தேனைய மதுரமாகிய தமிழோசையை, உ.லகெங்கும் பரப்புதற்குத் தமிழ்நாற் பயிற்சியுஞ், சொல் வன்னையும் இன்றியமையாதன. ஆதலின் சொல்வன்மையைப் பற்றிச் சிறிது ஆராய்வாம்.

சொல்லுதல் வல்லான் நூற்றுமிரவருள் ஒருவன் என்பது வடமொழிக் கொள்கை. சொல்வன்மை யடைதற்குக் கேட்டார் மனதைப் பிரிக்கத் தக்க தகுதி வாய்ந்த சொற்களை முதலில் ஆராய்ந்தற்கலும், அவ்வித பாராய்ந்தற்கிண்த சொற்

கள் யாவர் மனத்தும் படியச் சொல்லும் முறைமையையறிக்கு அங்குண்டு சொல்லுதலும் அத்தியாவசியம் வேண்டற்பாலன.

கேட்டார் மனத்தைப் பினிக்குஞ் சோல்:—

“கேட்டார்ப் பினிக்குஞ் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிலதாஞ் சொல்”

என்னுங் குறன் வெண்பாவிற் கிசைய நம்மாற் பேசப்படுஞ் சொற்களும், எழுதப்படுஞ் சொற்களும், வழுவற்றனவாகவுங் கேட்போர் செனிக்கின்பார் பயப்பனவாகவும், இலகுவில் விளங்கக் கூடியனவாகவும், விழுமிய பொருளுடையன வாகவும் இருத்தல் வேண்டும். நன் னாலார் குறிப்பிட்ட எழுவகை வழுவினின்றும் நீங்கிய சொற்களே வழுவற்ற சொற்க வென்க. வழுவடைய சொற்களை வேர்ப்பின் சுவையுடையதென அறிஞர் வெறுத்தொதுக்கின்றனர். வழுவற்ற சொல் வன்மையுண்டாக்குமென்பது பெற்றும். எம் மனத்தின்கண்ணுள்ள பொருளை வெளிப்படுத்துவதற்குப் பல வார்த்தைகளைக் கூறுவதிலும், குற்றமற்ற சில வார்த்தைகளைத் தொகுத்துக் கூறல் சாலச் சிறப்புடைத்து. சில சொற்களாற் தாங் கருதிய பொருளை விளக்க வறியாதாரே பல சொல்லக் கருதுகின்றனர். சுருங்கச் சொல்லுதல் அழகென்பதும், சொற் பல்குதல் குற்றமென்பதும் அறிஞர் கொள்கை. அறியாத தொன்றை அறிந்ததி னேடு சம்பந்தப்படுத்திக் கூறுதலால் அறியாததை அறிந்து கொள்கை கூடியதாகின்றது. அருஞ் சொற் பிரயோகத்தால் முன்னறிந்ததையும் நாம் அறிந்துகொள்ள வியலாது மயங்குகின் கீரும். சொல்லும் பொருளுங் தெளிவுடையன வாகும்போது எமக்கு விளக்க மேற்படுகின்றது. பழங் தமிழ்ச் செய்யுட்கள், உரையாசிரியர்கள் கூறிப் போந்த சிறந்த உரைகளின் உதவியால் சிறப்புடன் விளங்குகின்றன. நூலாசிரியருடைய மனப்பாங்கை இலகுவான சொற்களால் நாம் விளங்கும்படி உரையாசிரியர்கள் கூறியுள்ளார்கள். நாம் அவற்றி னரும்பொருளையறிந் தின்புறுகின்றேம்.

நாங் கூறும் வெவ்விய உரை தீயினுங் கொடியது. அதனை ஒருவரும் விரும்புவதில்லை. இனியவுரை கேட்போர்க்குஞ்

சொல்வோர்க்கும் உவகையை உண்டாக்குகின்றது. அதனை முதியோரும் இளையோரும், கற்றீருரும் மற்றீருருமாகிய எத் திறத்தினரும் விருட்புகின்றனர். பிறர்க்குக் கமக்கு மின்பத்தை விளைக்கும் இன்னுரை தம்மக்கத்தாகவும், அதனைத் தவிர்த்துத் தமக்குப் பாவத்தையுங், கேட்போர்க்கு வெறுப்பையும் உண்டாக்கத் தக்க வன்சொற் பிரயோகங்களை செய்வது அதைத்தின் பாற்படுவதன்று.

“இனிய வளவாக இன்னத் கூறல்
களிலிருக்கக் காய்கவர்ந் தற்று”

என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார். இன்சொல் ஸாளன் எத்திறத்தினரையும் தன்வயப்படுத்தும் வலியுடையான். எனவே, வாக்கு வன்மைக்கு இன்சொல் இன்றியைமயாத தொன்றென்பது பெற்றும்.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றைனையும் பற்றிக் கூறுஞ் சொற்கள் விழுப்பயன் றருஞ் சொற்களாம்.

“சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லிற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”

என்பதற்கிணங்க நாங் கூறுஞ் சொற்கள் கீதியோடு கூடியனவாகவும் அறம், பொருள், இன்பம் என்பவற்றுள் ஒன்றேடாடாயினும், பஸ்வற்றீடாயினுக் தொடர்புடையனவாகவுமிருத்தல் வேண்டும். பயனிலாச் சொல் ஒருவலுடைய சிறப்பையும், கேரமையையும் அழிக்கின்றது. அறிவிவனும் உள்ளிடற்றவனுடைய வாக்கிற் பயனிலாச் சொல் ஹண்டெபது அறிஞர் கொள்கை. நாம் கெல்லினுட்பதை பத்தை வெறுத்தொதுக்குதல்போல அறிவுடையோர் மக்கட பத்தியாகிய பயனில் கூறுவானையும் வெறுத்தொதுக்குகின்றனர். கீதியறியானே பயனிலை கூறுவானுவன், யபனிலாச் சொல் கூறுவதினும் பயனிலாச் சொல் கூறுவது அரோசிப்புக்குரிய தொன்று. மெய்யறிவுடையார் பயனில் சொல்லை மறந்துங் கூருார்.

“கண்டுக் கூறியவற்றேடு வாய்மை, புறங்க்கருமை யென்றற் றூட்கத்துச் சொற் குணங்களும், கேட்போர் மனத்தைப்

பினித்தலாற் சொல்வன்மை யடைய விரும்புவோ சிவற்றை விரதமாய்க் கொள்ளுதல் வேண்டும்.

சோல்லுமாறு:—

எக்கருமத்தையுந், தன் திறனையும், கேட்பார் திறளையும் நன்கறிந்து வெல்லுஞ் சொலில்லாதபடி யாவரும் விரும்பியேற் குமாறு விரைபடக் கோத்துக் கூறுதல் சொல்வன்மை யடைதற்குரிய ஓர் நல்வழியாகும்.

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம் என்பனவற்றிற் தனக்கும் பிறர்க்குமுள்ள தாரதம்மியத்தையறிந்து கூறுதலே திறனறிந்து கூறுதலென்க. சிறிப் நூல்களைத்தானுள் கற்றறியாத பேசை பெருநூற் சீரசங்களுடைய தலைப், பேரறிஞர் முன்பு அற்ப விஷயங்களை அழுத்திக்கூறுதலும் இயைபின்மையான் க்கைப்புக்கிடனாகும். ஒழுக்கமற்ற ரேர் வாயினின் நூம் தொன்றிய உறுதிமொழி யவர்க்கை அவ்மானத்தை விளைக்கும்.

“இழுக்கல்ப்பிற்று இளமை” அதனால் இளையோர் பிழைப்படக் கூறுவரென்பது. இளையோர் மனம் விரைவிற் சோர்வுறும். அக்காரணத்தான் பருவத்திற்கேற்ற வளவினை யறிந்து விவரங்களைக் கூறுதல் வேண்டும்.

இத்தகைப் தகுதி வேறுபாடுகளை ஏற்குது கருங்களைச் சொல்லுவோர்க்கு ஒப்புரவும் இனிமையும் ஏற்படுவனவாகும். மாற்றுரது மறுதலைச் சொல் வெல்லாதபடி கருமங்களை உய்த்துவைங்கிறது கூறுவோர் இத்தில் இன்புறுகின்றனர். வெல்லுஞ் சொலில்லாது சொல்வேவன்று மென்பதனை நாயனார்,

“சொல்லுக சொல்லைப் பிறதோர் சொல்சொல்லை வெல்லுஞ் சொலின்மை யறிக்குது” எனக் கூறியுள்ளார்.

சொற்சவை, பொருட்சவை உண்டாகும்படி கூறுவோர் வாக்கை எத்திறத்தினரும் பெரிதும் விழைகின்றனர். சொற்சவை பொருட் சவைகளை மனம், செவிவாயிலாக உணருகின்றது. சொற்குணமு, மழுகும், சொற்சவையை உண்டாக்குகின்றன.

அரங்கின் கண்ணறி நாடகம் நடிக்குங் கூத்தரது செய் அன் சொல்லு மின்சவை தழீஇயதனு ஸ்ரீ நாடகத்தை நாம் நயந்துகொள்ளுகின்றோம். சந்தர்ப்பமறிந்து எடுத்துக் கூறுதலும், பகுத்துக்கூறுதலும், ஈவித்துக் கூறுதலும் கேட்போர் மனத்து இவ்வினை யாக்குகின்றன. வேட்பக் கூறு வோர் கூற்றை யொருமுறை கேட்டோர் இவ்வினப் வரைக எள்ளுான்று மெஞ் செவி யுறுமோவெனப் பெறிதும் அபிலா கையுட வென்திர்பார்க்கின்றனர். எனவே வேட்பக் கூறுதல் வித்தை வளர்க்குமென்பதும் பெறப்படுகின்றது.

கேட்டோர் மனத்து இவர் கூற்றுகள் ஏற்புடையன வென்னு வெண்ண முதிக்கும்படி எவர் பேசகின்றாரோ அவர் யாவராலும் போற்றப்படுவார். திருக்குற ஷெண்னுங் திவ்ய நூல் எச்சமயத்தாருக்கு மேற்பக் கூறப்பட்டிருத்தலால்லேரு வத்தை யாவரும் பொன்னேபோற் போற்றிக் கற்கின்றனர். அதன்பாற் கூறப்பட்ட தீதிகள் உலகத்தின் பல பாகத்தும் பரந்து இனப் பழிக்கின்றன. இவற்றால் ஏற்பக் கூறும் வாக்கு அழிவருது என்றும் தின்று நிலவு மென்பதை யாமறியக் கிடக்கின்றது.

கூறியது கூறுதலும் மாறுகொளக் கூறுதலும் கேட்போர் மனத்து வெறுப்பை உண்டாக்குகின்றன. முன் சொல்லிய தோடு பின் சொல்லியது முரணுதபடி தொடருறப் பேசுதலால் இனபமுண்டாகிறது. சொற்பொருளை ஓ.எஸி.பெற்றத் தொகுத்துக் கூறுதல் ஓரழகாகும். தமிழ் மக்க விவ்வழகை மேலாக மதித்து வந்தாரென்பதைத் தமிழ் நூற் பயிற்சியுடைய யாவரும் நன்கறிவர்.

சொல்வன்மை யற்றேரது இழிவு:—

கல்லாசிரியரை யடைந்து உய்த்துணர்ந்த கல்வி பொன் மலரையது. அக் கல்வியாகிய பொன் மலருக்கு வாசனைபோன் நது சொல்வன்மை. சொல்வன்மை யற்றேரினிடத்துள்ள கல்வி யற்று ஊழையன் கண்ட கனவினையுப், மனமற்ற மலரையும், திகர்க்குமென்க. சுற்றுதாலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கு

மாற்றலற்றவர் கொத்தின்கண் மலர்ந்த நாலூ மலரினை யொப்ப வென்பதை

“இனாலும்து நாலூ மலரையை சற்ற
துணர விரித் துரையாதார்”

என்னும் பொய்யா மொழியு முனர்த்துகின்றது. எனவே சொல்வன்ஷை யற்றோது கல்வியறிவு பயணின் ரென்பது பெற்றும்.

சொல்வன்மையுற்ஞேரது சிறப்பு:—

சொல்லுதர் வல்லார் மணத்தோடு கூடிய பொன்மலர் போல்வர். பலரும் இவரை விரும்பி யடைந்து இன்புற கின்றனர். இவரெவ்விடத்திருந்தாலும் புச்சும் பூசைனயும் பெற்றின்புறகின்றனர். சொல்லுதல் வல்லாரை உலகம் விரைந்தேற்று அவர்வழி நின்றெழுமூகுகின்றது. சொல்லுதல் வல்லாரை வெல்லுதல் எவர்க்கு மரிது. இவரது பூதவடப்பு அழிவற்றுலும், புச்சுடம்பு இவ்வுலகி வென்றும் நின்று விலவு மென்பதொரு தலை.

— — — — —

4. மாரியனையபார்.

தமிழ்நாட்டு மூலீவந்தருள் பாரி, ஓரி, மலையன், ஈன்வி முதலியோர் கடையெழு வள்ளல்க வென்ப. இவருட் பாரி யைப் பழங் தமிழ்ப் புலவர் “வேள்பாரி” யெனவும் வழங்கி யுள்ளார். கொடையிற் சிறந்த இவர்க்கு “வேளே” அம்மட்ட கொடுக்கப்பட்டதென்பது பெற்றும்.

இவ்வரசர் பெருமான் முந்தாறு ஊர்களைத் தன்னகத் தடக்கிய பறம்பு காட்டிற்கும் பறம்புவரைக்குக் தலைவரா யமர்ந்து கோலைத் செங்கோ லோச்சிக் குடியோப்பி வந்தனர். எனவே இவரது நாட்டில் மாதமும்ஹாரி தவரூது பெய்ய புல புலமும் புல்நிலமுஞ் செழிப்புற் ஞேங்கின. சந்தனமும் வேங்கையும் வானுற வோங்கி வளர்ப்பெற வளரா நின்றன.

பறம்பு வரையில் வெண்ணிற அருவியுக் தேறலும் தலமுந்தன, சிற்றின மூங்கில் செழித்துச் செங்கிள் விளாந்தது. இன்களைப் பல விண்பழங்கள் நிறைந்திருந்தன. கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு விழுந்தது. மலர்களினின்றுங் தேன் மாரி சொரிந்தது. இப்பறம்பு வரை பேரகலமும் வானளாவிய உயரமுடையது. இவ்வரையின் கண்ணுள்ள அழகிய சுளைகள் விண்மீன்களைப்போற் பிரகாசித்தன. இப்மலைக்கண்ணுள்ள குறமகளிர் அடிப்பிட்டெரித்த குறக்கொள்ளியிலிருந்தெழும், அழகிய சுந்தனப்புகை அண்மையிலுள்ள வேங்கைப் பூங்கொம்பிறப்படர்ந்தது.

பறம்புநாட்டு மக்கள் புறம்போராது ஆடல் பாடல்களிற்தம் மனத்தைச் செலுத்தியும் வருவிருந்தனருடன்; ஈயலும், இனிய மோரும் சேர்த்தடப்பட்ட புளிங்கறியினையுங், கொழுவிய துவையலையுண்டு அகமிக மகிழுந்தனர். இச்செல்லநாட்டை அரசருகிந்த செந்தோல் மன்னர் குடிகட்டு நலி வெய்தாதபடி முறைசெய்து வந்தனர். குடிகளும் இவரை இறையென மதித்து முறை பிறழாது திறைசெலுத்தி வந்தனராகவின் அரசர்க்கு அளவிலாச் செல்லமும், இனபழும் உண்டாயின. அரசரது ஆண்மையும், வண்மையும், பேரும் யுகழும், எட்டுத் திக்கும் பதினாறு கோணங்கட்டு மெட்டன.

இவ்வரசர் மாட்டுப் பொருமை கொண்ட குறுஙில் மன்னர் பலர் இவருடன் எதிர்த்துச் சமராடி அபஜைய முற்றனர். பறம்புநாட்டிற் பற்றுமிகக்கொண்டு பாரியுடன் முரணிய முடியடை மூவேந்தரும் வீரமிழுந்து முதுகு காட்டினர். பரிசிலை விரும்பிப் பாரியைப் புகழுந்து, யாழை யிசைத்து, ஆடிப்பாடிப், பறம்புநாட்டைந்த பாவாணர் பலர் அந்நாட்டின் பல பாகத்தைப் பரிசிலாய்க் கொண்டனர். பிற அரசர்களிடஞ்சென்று பரிசில் பெருது வருந்திச் செல்லும் பாவாணரைக்கண்ணுற்றேர் “பரிசில்பெறுமிட மிதுவென வற்றீர்போ அலஞ்; சேயினமு விரும்புவீரேற் சிறந்த பறம்பு பாடிச் செல்க” எனக் கூறும் மரபு தமிழ்நாட்டின்கண் வழங்கி வந்தது. இவர் அறிவுடையார்க் கண்றி அறிவிலாதார்க்கும் பெரும் பொருள் வழங்கினர். பெருங்குணமுடையார்க் கண்றிப் புல்லியோர்க்கும்

பொன் மிக வழுங்கினர். செங்காப் புலவர்களின் வாய்தோறும் பாரி யென்னுஞ் சொல் நின்று நிலவுவதாயிற்று. இம்மாற்றத்தை அரசின் உத்தம நண்பினரும் ஆழ்ந்த அறிவினருமாகிய கபிரதிந்து பேருவகை கொண்டார். ஒர்முறை கடிலர் “இவ்வுலகினைப் புரப்பவன் பாரி ஒருவனே” யென்று செங்காப் புலவர் பலர் புகழுகின்றனர்; பாரி யொருவனே யன்றி இவ்வளகு புரப்பதற்கு மாரியு முன்டு” என்னுங் கருத்தினை அழைத்து,

“பாரி பாரி யென்று பல—வேத்தி
யொருவற் புகழ்வர் செங்காப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முன்மண் உலகு புரப்பதுவே”

என்று பாரியைப் பறிப்பதுபோற் புகழ்த்து கூறியுள்ளார். இவரது கொடைச் சிறப்பு யாவரானும் வியந்து போற்றத்தக்கது. ஓர்தினம் இவ்வரசர் பெருமான் வையத்திவர்ந்து பொழுதிலைச் சுற்றி உலைப் பேசக்கணர். இவரது மர பூட்டிய மணி கெடுக்கேதைப், முழுலைச் கொடியொன்று பற்றி பிழுத்தது. இச்செயலினாக் கண்ணுற்ற அரசா மூல்லைக்கொடி தேரைப் பெற விரும்புகிறதென கீணந்து தாமிவர்ந்து சென்ற அவ்வழகிய தேரினை மூல்லைக் கொடிக்குப் பரிசொய் கல்கினர். இவ்வரலாறு,

“கரும்புண, நறுவீ யரைக்கு நாக தெடுவதிச்
சிறுவீ மூல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
இறங்கு வெள்ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரியும்”

என்னுமடிகளாற் பெறப்படுகின்றது, அன்றியுங் “கொடுக்கலாதாணைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரில்லை” எனக் கந்தரமுர்த்தி நாயனுர் கூறியதும் ஈண்டு குறித்தற்பாலது.

இத்தகைய பேரிசை படைத்த பாரிக்குப் பெண்மக்கள் பலரிருந்தனர். இவர்கள் யாதோர் குறைவு மின்றிச் சிராய்ச்சி சிறு பாணுற்றுப்படை.

சிறப்பாய்ச் செவ்வனே தங்காலத்தைக் கழித்துவந்தனர். இவ்வுலகத்தில் “ஆற்டு மேடும் பள்ளும்” போல இன்பழுங் துன் பழும் மாறிமாறி வருதல் சகசமன்றே. ஆகவே இச்செல்வக் குடும்பத்தினர் தயருறவேண்டிய ஒரு பெருங் கேடுண்டா யிற்று. பாரியதுநாட்டின்மேற் கொண்ட வேட்கை மிகுதியாற் பண்டு பன்முறை பொருது புறங்காட்டிய முடியடை முவேங் தரும் அரசியலுக்கு மாருக வஞ்சலையால் ஒருங்கு திரண்டு அரசனைக் கொன்று நாட்டைக் கைப்பற்றினர். இப்பிரிவா அண்டாகிய பெருங் துயரம் காவா வெடுத்துரைக்குங் தன்மைத் தல்ல. இழுவிழவென்று சதா பேசுவோரும் இவ்விழவைக் கண்டாற் திகிலுறுவர். இத் துயரத்தைக் கேள்வியுற்ற பறம்பு ராட்டார் அருமணி யிழுந்த நாசம் போலும், பெரும் பொரு மிழுந்த பேதைபோலுங், கலங்கவிழுந்த நாய்கள் பேர்களும், அருந் துயரடைந்து உண்ணுது உடல் மெலிக்கனர். அடிப்பில் ஆப்பி டுத்தது. குழந்தைகள் தாய்மாரின் முகம் பார்த் தழு தனர்.

இம்மங்கல செப்தி அரசரது உத்தம நண்பராகிய கஸிலர் செவிப்பட்டதும் அடியற்ற மரம்போற் றையில் வீழுந்து புரண்டழுதனர். ஏக்குற்றனர். “பருத்த பலாப்பழமொன் றைப் பல நாட்களுக்குக் குற்றக் குறவர் பகுத்துன்னும் பறம்புமலைத் தலைவ! சீபெரு வண்மை யடையாய்; நாமிருவே மும் ஒருமணமுடையேமாய்ப் பலா ஸின்புற் றிருந்தேம். தற் சமயம் சீ என்னை விட்டுப் பிரிக்கனை. எனக்குப் பேருதவி புரிந்து எனது நோவில் நொந்தும், வாழ்வில் மகிழ்ந்தும், என் வாழ்விலுங் தாழ்விலும் பங்குபற்றிய சீ பிரிக்கனையாக; யா ஸீண்டு தனிக் துயிர் வாழ்தல் தகுமேயோ? அற்றன்று. யானுன் னுடன் பொருந்தி யிருத்தற்குத் தகுதியற்றவனுகை யாலன்றே சீ யெனை விடுத்துச் சென்றனை. வள்ளன்மையடைய பாரி! எனதாருயிர் நண்ப!! இனி யானென்ன செய்யப் போகின்றேன்?” என்று கேட்டோர் மனமுருகுமாறு பல படப் புலம்பினர்

பாரியடைய பிரிவால் மக்களைடந்த துயரமும் பெரிதே. பாரி மசனிர் தட்டு பிதாவின் பெரும் பிரிவினாற் கூறிய ஓர் செய்யனைக் கீழ்க் குறிப்பிடுகின்றேம்.

“அற்றைத் திங்கள்வெண்ணிலவி
னெந்தையு முடையே மெங்குன்றும் பிறர்கொள்ள
நிற்றைத் திங்க னிவ் வெண் னிலவின்
வென்றி முரகின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார் யாமெந்தையு மிலமே”

இங்கனாங் தம் பிதாவை நினைந்து நினைந்து இடருஹம் பாரி மகவிரைக் கபிலர் ஒப்பற்ற தலைவர்களிடம் ஒப்படைத் துத் துயராற்றக் குணிந்தார். ஆயின் பறம்புமலை மாட்டுக் கொண்ட வேண்வா அவரைச் செல்லவொட்டாது தடுத்தது. அதனால் அவர் பறம்பு மலையைப் பார்த்துக் கூறுகின்றார். “ஓ பறம்பே! பண்டு பெருஞ் செல்லத்துடன் கூட எம்முடன் நட்புச் செய்தன. இன்று பாரி யிறந்தமையால் செய் ஸற்றுக் கலக்கி சீர்சொரி கண்ணராய் அவலித்தோம். அன் றியும் சின்னைப் பிரிந்து பாரி மகளிர்க் கோராதாரக் தேடிச் செல்கின்றேம். கீ கீழே வாழ்க!” எனக் கூறிச் சிறிது தூரான் செண்ற அவர், பின்னும், அம்மலைமாட்டுக் கொண்ட பேரங்கினு லத்னை தோக்கி “இனிய தேறல் மாருத முற்றத் திற் மேற்றையோட்டிம் பாரியுள்ள காலத்து இவ்வழகிபவரை புகழா னுயர்ந்து காணுதாங்க்குச் செவிப்புலனுய்த் தோன் றிற்று. தற்பொழுது கட்டுலனுக்கு மாத்திரமே தோன்று கின்றது. நாற்படை வேந்தர்க்கு மஞ்சாது பேரர்ப்புரிந்து உயிர் வெளவிய கொடியோனும், இரவலர்க் கில்லையென மறுக்காதியும் உரவோனுமாகிய பாரியது பாரிய பறம்புமலை இதுபோழ்து மறைகின்றது” என்றுங் கூறினார்.

மலை மறையவே பாரி மகளிரைப் பற்றிய எண்ணம் புலவர் மனத்துப் பட்டது. அதனால் புலவர் அம்மகளிரையும் அன்னாது பண்டைய நிலைமையையும் நினைந்து அரற்றுவாராயினார். “ஆ! ஆ!! என்ன கொடுமை. பஞ்சிலும் மிருது ளாகிய இம்மகளிரது பாதங்களைப் பருக்கைக் கற்கள் வருத்து கின்றனவே வழிப்போக்காற் கோர்வுறுகின்றனன்றே. ஆதித் தலுடை அனலுங், தாகழும் இவரை வாட்டுகின்றனவே. அண்டைவிட்டுக்குஞ் சென்றறியாத இவ்வரகிளங் குமரிகள் அருஞ் குரத்தைத் தாண்டி அவலிக்கின்றனன்றே. இத்துங்பங்களோ

கண்ணுறுங்கோறும் என்மனம் அழிவிடைப்பட்ட தனிரண்ண வாடுகின்றதே. அந்தோ!! எனது வாழ்னாள் கெடக்கடவது.” எனக் கூறி வருந்திச் சென்று விச்சிகோனி ஏரண்மனையடைந்து அவனைக் கண்டு தான் வகுத் கருமத்தை எடுத்தியப்பினர். அரசனதற் கொருப்பட்டா னல்லன்.

கபிலர் மனம் வருந்தி இருங்கோவேள் என்னும் பிற தோரரசனிடால் சென்று அவ்வரசனை அடிநின்று முடிகாறும் கோக்கி “அரசே! இவர் இரவலர்க்கு ஊரை நல்கி, மூல்லீக்குக் கேட்ரை யிய்து, தனக்கு கல்லிசையைப் பெற்ற பறம்பு மன் னனுகிய பாரி மகனிர். இவர்தங் தந்தையைத் தமிழ்நாட்டு மூலேந்தரும் ஒன்று சேர்ந்து வஞ்சனையாற் கொன்றனர். நானே பாரியதுற்ற நண்பன். ஆகவினிவார் என் மகனிடீர். எனது உத்தம நண்பன் நகுதற்பொருட் தெண்ணை நட்டா னல்லன். மிகுதிக்கண் மேற்சென்றிடித்தற்பொருட்டே என்னை நட்டா னென்க. உடுக்கை இழந்தவன் கைடீபால் இவர்க் குற்ற துயர் போக்குதல் பாரியது உண்மை கண்பினாகுப் பென்து கடனே. வெற்றிகேள்ளை யுடையோய்! சீ தொன்று தொட்டு நாற்பத்தொன்பது வேனிரது தலைமுறையையுடைய. யானிம் மகனிரை நின்க்குக் கொடுப்ப, சீ பெற்று இவ்வுலகத்து இல்லாழ்வை இனிது நடாத்துதி” என இருந்து வேண்டினர். இருங்கோவேள் புலவர் வாக்கைப் பொருட்படுத்தினு னல்லன்.

பரிசில் கடாவிச் செல்லும் பாவரணர் தம் வாக்கை அரசர்கள் பொருட்படுத்தா விடத்துத் தமது வாக்கைக் கருதா மையா ஸரசர்க்குக் கேடுண்டாமென வெண்ணுறுதல் மரபாகும். கேட்டிருவன்னைக் தாமடைந்த அரசர்களை வாழ்க்கிச் செல்லும் பழும் புலவர்களது பெருங்குண்த்தை எண்ண எண்ண எம் மிதயங் கணிகன்றது. அம்பரபு வழாமற் கபிலரும் அரசனைப் பார்த்துப் “பெருமானே! இவர் பாரி மகனிரென யான் குறிய புன்சொல்லைப் பொறுத்தகருள்க. நின்னைவிட்டு யான் நிக்குகின்றேன். நினதுவேல் வெல்வதாக.” என அவர்க்கு நல்லுரை கறியபின்பு அவன் விட்டு நீங்கினார்.

யாழுங் கதையை விடுத்துப் புறத்துட்ட கண்டவிதனு தீவற் படும் பயனிதுவனக் குறதும். இவ்வண்மை வாய்ந்த வள்ளல்

சரிதையாற் பறம்பு காட்டினதும், பறம்பு மலையினதும் வள னும், பாரியது கைம்மாறு கருதாத மாரியனை கொடையும் ஆண்மையுடன் பொருந்திய பெருவலியும் இன்பதுன்பங்கள் எவர்க்குஞ் சகடக்கால்போல் மாறிமாறி வருவனவென்பதும், பண்ணைக்காலத் தமிழ்ப் புலவர்க்குமிடையே ஏருந்த அன்பாதாரவுகளும் இனிது விளக்குவனவாம்.

5. கேள்வி

மாணிடப் பிறவிக்கும் மற்ற மாக்களின் பிறவிக்குழங்கி சேடமெல்லாம், கல்லதன் கலனுக், தீயதன் தீமையும் பகுத் தறிதற்குக் கருவியாய் மனமென்னுக் தத்துவத்தை இது விசேடமாகப் பெற்றிருப்பதே யென்க. இம் மனைத்தத்துவமில்லையேல், மக்கட் பிறப்பேயாயினும், அது விலங்கின்பாற பட்டு “மாக்களாய்” விடுமென்ப தொருதலே. இதனை,

“மாவும் மாக்களும் ஐயற்றிவின்னே
மக்கள் தாமே ஆற்றி வழிடே” †

என்னும் பாவா ஸ்ரீக.

மக்களது பகுத்தறிதற் கருவியாகிய இம் மனப் பொறி யானது ஏனைய பெய், வாய், கண், முக்குச் செவி என்னும் பஞ்சேந்திரியங்களை நடத்துங் தலைமையும், இன்றியமைபாமையுடையது. இம் மன மொன்றில்லையாயின் எனையளை தங் தொழில்களைச் செய்யா. ஜம்பொறுகளுடன் மனம் உடனின்று நடத்துவதாலேயே இவ்வுக்கப் பேறுகள் யாவுஞ் சித்தக்கிளறன. இவற்றுள் ஆன்ம கோடிகள் இம்மை மறுமைப் பயன்களை அடைக் குப்தற்குக் காரணமாயுள்ளது மனமும், செவியுஞ் சேர்தலாகும். இதுவே கேள்வி எனப்படும்.

கேள்வியென்பது, கேட்டற்குரிய பொருள்களைக் கற்றறிக் தார் சொல்லக் கேட்டலாம். இது கற்றேர்க்கும், மற்றேர்க்கும் ஒப்புவெண்டத் தக்கதொன்று. கல்லாதவர் பெரியோர்

† தொல்காப்பியம்.

சொல்லிய உறுதிகளைக் கேட்பாராயின் தாழுங் கற்றவர் பெற முன்ன அறிவை எனிதிற் பெறுவர். கற்றேர் அங்கனங் கேட்பாராயின் தங் கல்வியினாய அறிவைப் பின்னாஞ் சிறப் பித்துப் பெருக்கியவராவர்.

இங்கனங் கற்றேர், மற்றேராகிய இரு திறத்தார்க்கும் நூப்ப உயர்தா ஞானத்தை ஊட்டவல்ல கேள்வி விளையும் கிலங்கள், கற்ற முதிர்த்த அறிஞர் குழுமிய கழகங்களோயாம். பல நூல்களைப் பல்காலுங் கற்றுக் கேட்டும், துருஷி ஆராய்ந்த பெரியோர் அவையினின்றுங் கேட்கப் பெறும் விவேங்கள் எத்துணை அருமை பெருமை வாய்ந்தனவாதல் வேண்டும்? பெரு முயற்சிகளாண்டு பல்லாண்டு பயின்று தெரிதற்குரிய அரும் பொருள்களை எனிதிற் பெறச் செய்வது இக்கேள்வியேயன்றே? ஆதலாற் கல்வியினாஞ் சிறப்பு வாய்ந்து கேள்வியேயென் பது பெறப்படும். இதுபற்றியே

“

—கணக்கினை

முற்றப் பகலு முனியா தினிதோதிக்
கற்றவிற் கேட்டலே நன்று”

என்றார் முன்னோரும். மெஞ்சான விருத்தி குறைந்து, அஞ் ஞான விருத்தி தலைவரித்துத் தாண்டவ மாடுகிற இக்கலீ யுகத்தே, கேள்வியின் நிலைக்களமாகிய சங்கங்களினின்றே நம் சக்திகளைப் பெருக்கவேண்டி பிருத்தலான் ஞானுபி விண்டதிக்கு இம்மன்றங்களே இன்றியமையாத சாதனங்க ளென்பதை எவரும் எனிதில் உணர்வர். இச் சங்கங்களின் வாயிலான அடையுங் கேள்வியினையே;

“செல்வத் துட்செல்வஞ் செல்வி செல்வம்
அச்செல்வஞ்; செல்வத்து ளென்லங் தலை”

யெனப் பொய்யா மொழிப் புலவரும் புகழ்ந்திருக்கிறார்.

இபரியோர் குழுவினின்றும் உயர்த்த விவேங்களை எத் துணையாகக் கேட்டினும் அது பெரும் பயனை விளைவிக்கும். இதுபற்றியே திருவள்ளுவ நாயனாரும்;

“எனைத்தானு நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”

எனக் கூறியுள்ளார். கேட்பவை சிலவேயாயினும், விடாது
பெரியோரை அடுத்திருந்து கேட்குமிடத்து, அக்கேள்வி,
மழைத்துளிபோல் வந்திண்டி, அறிவுப் பெருக்கெடுக்குமென
பது இதன் பொருள். இங்னனம் ஞானவிளைவுக் கேதுவாகிய
கேள்வியென்னும் கருவியால் துளைக்கப்படாத செவிகள், ஒசை
யறியுங் துவாரமுடையன வாயினும் அவை செவிடுகளே யாகு
மெனக் கொள்ளற் பாற்று.

“பாட்டு முறையும் பயிலாதன விரண்
டோட்டைச் செவியு முள்”

என்றார் ஒள்ளையாருர். கேள்வித்துணை பெருத ஒருவனுக்கு
இப்பைச் செல்லுமும், இயற்கை யறிவும் நிரம்ப இருப்பினும்
இருமைப் பயன்களும் அவனுக்கில்லையாம்.

“இருவிழிகள் வாண்முகத்திருந்தாலும்
வானிரவி யெழுந்தா ஸன்றிக்
கருதுநிலப் பல்பொருளுங்க காண்டாரி
தாம்; உகில் கண்போல் யாரும்
பெருகிய செல் வழுமறிவும் பெற்றிரும்
நூற்கேள்வி பெறுவார்க் கன்றித்
திருவளர் புண்ணிய பாவ மிம்மை மறு
யையும் வீடுந் தெரியா வண்டே”

இதனாற் கேள்வியின் ஆவசியம் வற்புறுத்தப் படுதல் கண்கூடு. கல்வியாகிய கண்ணில்லாதவர்க்கும் இக்கேள்வியானது
ஊன்றுகோலாய் நின் ருதவுமன்றே?

“கண்ணுடைய ரென்பவர் கற்றேர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்”

என்றதனாற் கல்லாதவரைக், கண்களற்ற முழுக் சூருட்சாகக்
குறிப்பிட்ட பொய்யாமொழிப் புலவர்.

“கற்றிலனுபினுங் கேட்க; அஃதொருவாற்
கொற்கத்தி னாற்றுங் துணை”

என்றார். இதனால் முன் கூறியபடி, கல்லாராகிய குருடர்க்கு இக்கேள்விபிரிருப்பின் இல்து அக்குருட்டு சிலையினும் உதவக் கூடிய ஊன்றுகோல் போலாகுமென்பது திருவள்ளுவர் உள்ள மாதாலுக் காணக்.

இத்தகைய கேள்வி மிகப் பெற்றவர்கள் இதன் மதுரத் தையே பானம்பண்ணி தூண்பமைமன்பதறியாது இன்பமடை பவராதலின், வள்ளுவர் இன்னேரை அவியுணவின் ஆண்று ரோடொத்தவராகப் புகழ்வர். தம்மை வியத்தலும், பணிந்த மொழிக வில்லாமையு முதலிய தீக்குணங்க வெள்ளாம் பெரியாரை அடுத்துக் கேள்வி செய்யாமையான் வருவன்கேவ.

“துண்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராத ஸரிது”

என்பது பொய்யா மொழி. இத்தகைய செவிச்சுவைகளின் பரமானந்தத்தினை யுணராது வாய்ச்சுவை யொன்றையே அற் யும் ஜூபரவினராகிய மாக்களிருப்பதும் இராததும் ஒன்றே என்னுங் கருத்துப்பட

“செவியிற் சுவை யுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழி னு மென்”

என நாயனார் பாடியுள்ளார். எனவே, இதுகாறுங் கூறிய வாற்றுத் கேள்வியென்பது ஆத்மாவின் னானுபிவிர்த்திக்கு உரியதாய் வீடெய்தற்கேதுவாமென்பதும், அது கற்றார்க்கும், மற்றுர்க்கும் ஒப்ப உறுதி பயப்ப தென்பதும், அஃதின்றேல் இவ்வுலக வாழ்வு பயனற்றுக் கழியுமென்பதும் நல்லோர் குழ விய அவைகளே கேள்வித்தானமா மென்பதும் ஒருவாறு விளங்கும். இத்தகைய கேள்விப் பெருக்கு எங்குமோழி வெள்ளமிடும்படி செய்வது பறோபகார மென்பதை யாங் கூற வேண்டா. அதற்குரிய சங்கங்களை ஆங்காங் கமைத்துக் கேள்வி னானமுண்டாகச் செய்தல் கற்றறிந்த யாவர்க்குமுரிய செய வெண்பது ஒரு தலை.

6. மார்க்கோபோலோ.

இற்றைக்கு ஏறத்தாழ ஏழு நூற்றூண்டுகளுக்கு முன்னே மார்க்கோபோலோ என்னுஞ் சிறுவ வெளிருவன் இருந்தான். அவன் இத்தாலியா தேசத்திலுள்ள வெனீஸ் நகரில் வசித்த இரத்தின வியாபாரியான நீக்கலோபோலோ என்பவரின் புத் திருவைன். இவன் பிறக்கு முன்னரே நீக்கலோ தனது சோதரன் மவேயோ என்பவரோடு கீழைத்தேய மார்க்கமாய்ப் பயணமா யிருந்ததினால் வீட்டிலில்லாமலிருந்தார். ஆகவே சிறுவன் மார்க்கு தனது தந்தையரையாவது சிறிய தந்தையரையாவது கண்டில்லன். இவர்க் கிருவருக்கும் என்ன சம்பவித்ததென இவன் பன்முறையும் தனக்குட் சிந்தித்து, தனது தந்தையரும், சிறிய தந்தையரும் எவ்விதமேனும் ஒரு நாளைக்கு வீடுவந்து சேர்வார்களென்னும் நம்பிக்கை யுள்ளவ னும் அதுதினமுங் கடற்கரைபோரஞ் சென்று கப்பல்களைப் பார்த்து வருவான்.

மார்க்கோபோலோ துறை மேடுகளிடையே திரியப் பெரி தும் விழைவற்றிருந்தான். ஏனெனில் அக்காலத்தில் வெனீஸ் நகரில் ‘தட்டுவள்ளம்’ எனப்படும் அழகிய கப்பல்களிருந்தன. இவ்வள்ளங்கள் நீல நிறமான மத்தித்தரைக் கடலை விருந்து வேறிடங்கட்குப் பிரயாணம் பண்ணுவன். இவைகள் திரும்பவும் வெனீஸ் நகருக்குத் திரும்பி வருங்கால் அற்புக்மான கீழைத் தேசத்திய பொருட்களால் திறைவுற்றனவா யிருந்தன. சிலகாலங்களில் இவைகள் வரசனைத் திரவியங்களை யும், தேவதாரு, கருங்காலி முதலிய விலையுயர்ந்த மரங்களை யும் கொணர்ந்தன. வேறு சில காலங்களில் சீனி, மிளகு, வாசனைச் சரக்குகள், பட்டுத் துணிகள், மஸ்வின் துணிகளாதிய வற்றையும், இன்னுஞ் சில காலங்களில் முத்துக்களையும், வைரக் கற்களையும், பளபளப்பான ஆபரணங்களையும் கொணர்ந்தன. வெனீஸ்நகர வணிகர் இப்பொருட்களைப் பிரான்ஸ், சிகிலி, இங்கிலாந்து தேச வாசிகளுக்கு விற்று பெருந்தன மீட்டிக்கொள்வர்.

மார்க்கோபோலோ செல்வந்தரான வர்த்தகரூடன் சீவித்து நாவாய்களிலிருந்து பொருட்க வீறங்குவதைப் பல தடவைகளி

ஆங் கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஓர்காள் “இப் பொருட்களைல்லாம் எவ்விடங்களிலிருந்து வருவன்” என வர்த்தகரை வினவினான். “எங்கள் மரக்களங்கள் செல்லுங் துறை முகங்களுக்கெல்லாம் கரிய தோலுடைய வணிகர் கொண்டிவருவார். அவற்றை நாம் ஈண்டுக் கொண்டிவோம்” என அன்னூர் பதில் தந்தனார். “ஆயின் வாசனைச் சரச்சுகள் எங்கே உற் பத்தியாகின்றன? பட்டுத் துணிகளும், மஸ்லீன் புடலாவகளும் நெப்பும் மனிதர் எங்குச் சிவிக்கின்றனர்?” என மார்க்கோ வினவினான். அதற்குக் கடற்பிரயாணிகள் மாறுத்தரமாக “எவ்வருக்காயினுங் தெரியாது. கீழ்த் தேசங்களில் எங்கேயோ சில சூரியப் பிரகாசமான இடங்களிருக்கின்றனவெனக் கேள்வி. ஆனால் அவை எவ்விடமென்பதை நாம் அறிகிலேம். ஒருவராயினும் அங்கு போனதே கிடையாது” என்றனர். “மார்க்கோ” நெட்டுமிர்த்தான். “மினகுபரம் வளரும் நாட்டுக்கு ஒருக்கலம் போவேன். பட்டும், மஸ்லீனும் உண்டாகுக் தேயங்களுக்குச் செல்வேன். மின் ஆங்குச் செல்லும் விதத்தையாவருக்குங் தெரிவிப்பேன்” என்றான்.

கடற்பிரயாணிகள் இதைக் கேட்டு நைசத்தனார். எனினும் மார்க்கோ இதனை அவதானித்திலன். “அங்காடுகளில் என துதகப்பனாரும் சிறிய தங்கையும் ஒருவீளை இருக்கவுன் கூடும். அவர்கள் வீட்டுக்குத் திரும்ப வரும்போது என்னுடைய வினாக்களுக்கு விடையிறுப்பர் தானே” என்றான். சமீபத்தில் நின்றவர்கள் தங்கள் தலைகளை யசைத்து “ஆ! ஏழை மார்க்கோ! உனது தங்கையுஞ் சிறிய தங்கையும் இறந்துவிட்டனர். இனி, மீடுவத்து சேருவார்களென்னு மெண்ணத்தை முற்றுய் மறந்து விடு” என்றனர்.

ஆனால் அவர்கள் சொன்னது தவறாயிற்று. மார்க்கோ பதினைந்து பராயமுடையவனுபிருக்குக் காலத்தில் ஒருநாள் சீக்கலோவும், மலேயோவும் மீனாவும் வந்து அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதிலிறுத்தனார். சீக்கலோ, ஆசியா ஆக் கூடாகத் தாம் பண்ணிய நெடும் பிரயாணத்தையும், பட்டுறப்பத்தியாகு மிடங்களைக் கண்டதையும், இத்தேயங்கட்கெல்

லாம் தலைவனுடைய வளிமை பொருந்திய அரசனுடன் தான் சம்பாஷித்ததையும் சொல்லவே மார்க்கோ தான் கனவுகாண்பதாகப் பிரமிப்புற்றனன்.

“அவ்வரசனைப் பற்றிச் சிறிது சொல்லுவீர்; அவன் நாமம் யாது? அவன் எங்குளான்?” என மார்க்கோ கேட்டான். “அவன் நாமம் குப்ளாப். ஆசியாவிற் சீவிக்குந் தாத் தாரியரென அழைக்கப்படும் யுத்தவீரரும், ஆடு மாடு மேய்ப் போருமாகிய சாதியாரை ஆளுகின்றனன். அங்குள்ள இளவரசரெல்லாம் கான் என்றழைக்கப்படுகின்றனர்.” என சீக்கலோ இயம்பினன்.

“அவனுக்கு ஓர் அரண்மனை உண்டா? என மார்க்கோ உசாவ, சீக்கலோ அவனுக்கு அடீக அரண்மனை ஏழஞ்சு. எனிலும் சினதேசத்திலிருப்பதே எல்லாவற்றிலும் அழகிற் கிறந்தது. வெகு சீக்கிரத்தில் அங்குச் செல்லவோம்” என்றனர். இம்மாற்றம் மார்க்கோ செல்லிப்பட்டதும், அவன் வதனத்தில் மிகுந்த அவாக்குறி தோன்ற, கண்கள் ஓர் ஜெவண்டு கோருடன் நீக்கலோவை உற்று கோக்கின. அதற்கு நீக்கலோ “சீயும் எம்முடன் வரலா” மென மறு வுரைத்தனர். சிறுவன் மார்க்கோ அடங்க மகிழ்வெய்தினன். ஆயின் அவன் பொறுமையுட விரிக்க நேரிட்டது. ஏனெனில் நீக்கலோவும், மல்வேயோவும் மீளவும் பிறதேசம் புறப்பட இரண்டு வருடங்கள் சென்றன.

பின்னர் வெனில் நகர மரக்கல மொன்றில் மூவரும் புறப்பட்டனர். அது அன்னுரைப் புண்ணிய பூமிக்குக் கொண்டு வந்தது அதன்பின் னவர்கள் பண்ணாற்றுக் கணக்கான மௌலிக்குக் கப்பாலிருக்கும் சின தேசத்திய “குப்ளாப்க் கானின்” மகத்தான் அரண்மனைக்குச் செல்வதற்கு கெடியதும் கொடியதுமான பிரயாணஞ்செய்யவேண்டியவர்களாயினர். மார்க்கோ மனமகிழ்ச்சி கொண்டிருந்தான். அவன் செல்லுங் தேயங்களிலே காணப்படும் கவீன தோற்றங்களும், அற்புதமான பழக்கவழக்கங்களும், அவனுக்கு மகிழ்வைத் தராங்கின்றன. சகல

மும் அற்புதமாயும் கவுமாயு மிருந்தமையால் பசி, தாகம், பனி, வெயில் முதலியவற்றின் கொடுமைகளை அவன் மறந்தனன். பலவாரங்கள் பிரயாணம்பண்ணி முடிந்ததும் இம் மூன்று போலோக்களும் பார்சியாவை யடைந்தனர். அங்கு பட்டும், விலைபுயர்ந்த கற்களும், நிறைந்த சந்தைகளை யடைய தும்; செல்வத்தாலும், அழகாலும் நிறைந்ததுமான நகரங்களை மார்க்கோ கண்டானந்தங் கொண்டனன். தூரத்துள்ள துறை முகங்கட்கு கிழைத்தேய வர்த்தகச் சரக்குகளைக்கொண்டு நடந்து செல்லும் ஒட்டகங்கள் நிரம்பிய கானகத்தை இம்மூவருங் கடந்தபின்னர் வெகுதூரம் பிரயாணம் பண்ணிப் “பூவுகின் கூரை” யென அழைக்கப்படும் இடமாகிய ஓர் பேட பூமிக்கு வந்தனர். இங்கே கீண்ட கொம்புகளையடைய “யாக்” ஆடுகளைக் கண்ணுற்றனர். சிலவேளைகளில் ஒட்டகங்கள் மீதும், சிலவேளைகளில் குதிரைகள் அல்லது சமுதைகள் மீதும், இன் னுஞ் சிலவேளைகளிற் கால் நடையாகவும் நடந்து சென்றனர். பெரிய நகரங்களிற் தங்குவதற்கான வீடுகளிருந்தன. காட்டுக் கூடாகப் பிரயாணம் பண்ணும் வேளைகளிற் கூடாரங்களை யமைத்துக் கம்பளக்களை விரித்து அதிற் துபில்ஸர், புற்றரை கட்கு வருட்போகெதல்லாம் கம்பளத்தாலான கூடாரங்களில் வசிக்குஞ் தாத்தாரிய இடையருடன் தங்குவர். மார்க்கோ இவர்களுடன் சிலிக்க விருட்பினான். வளைகளில் அவர்கள் தங்கள் பாலைக்கையை அவனுக்குக் கற்பித்தனர். “கானின்” அரசு சபைக்கு இது மிகவும் பிரபோசனமாகுபென அவன் உணர்த்தான்.

இவ்வாறும் வெகுகாலம் பிரயாணம்பண்ணி சற்றில் மூன்றாண வருடங்கட்குப் பின் சினதேசத்திலிருக்கும் “குப்ளாய்க் கானின்” அரண்மனையைக் கிட்டினர். மார்க்கோ இந்த ஆச்சரியமான மாளிகையைக் கண்ணுற்றபோது அவனுடைய கண்கள் சுத்தோடுத்தினற் பிரகாசித்தன. இத்தகைய அழகுள்ளதொரு மாளிகையை இதற்குமூன் எப்பொழுதாவது அவன் பார்த்த வண்வெ. அது செதுக்கப்பட்ட கற்களாலுஞ் சலவைக் கற்களாலும் நன் கழக்கப்பட்டிருந்தது. போலோக்கள் அங்கு சேர்ந்த அமையத்து “குப்ளாய்க் கான்” தமது பிரதானிகளும் பிரபுக்கள் முதலியோரும் புடைக்குழக் கொலு வீற்றிருந்தனன்.

அவனைக் கண்டதும் நீக்கலோவும், மலேயோவும் அவனடிகளை நமஸ்கரித்து நிற்க அவனவர்களை நல்வரவேற் றுபசரித்தான்.

“இவ்விளைஞன் யாவன்”? என மார்க்கோவைச் சுட்டி வின்சினான். “எனதருந்தவப் புதல்வனுக் தங்களுழியனும்” என்றனன் நீக்கலோ. “கான்” பெரிதும் மகிழ்வடைந்து மார்க்கோவைத் தனது மெய்காப்பாளில் ஒருவனுக்கிப் பெரும் விருக்தொன்றிட்டனன்.

அன்றுதொடக்கம் மார்க்கோவின் சீவியம், ஹிச் செயலும் அஞ்சா நெஞ்சமும், முயற்சியும் நிரம்பிய தொன்று யிருந்தது இவன் வெகு சீக்கிரத்தில் கானின் அதி சம்பிக்கையான ஏவலாளனுபினன். இவன் புத்தித் தீட்சனியமுள்ளவனுயிருந்த மையாலும், பாஷாகளை இலகுவிற் கற்றதினாலும் “குப்ளாய்” தனது அரசாங்கத்தின் பல பகுதிகளுக்கும், இவனை ஸ்தானு பதியாக அனுப்பினான் இவ்வண்ணம் மார்க்கோ தான் சிறு வனுயிருக்குங் காலத்து காணவேண்டுமென்று மனப்பால் குடித் துக்கொண்டிருந்த கீழூத்தேய நகரங்கள் யாவையும் கண்டு களிப்புற்றனன். பதினேழு வருடங்கள் மார்க்கோ “குப்ளாய்”க் குச் சேவை செய்தான். மின் வெளீஸ் நகரத்தைப்பற்றி ஆலோசிக்கத் தொடங்கி “எனது சொந்த நாட்டைக் காணப் பெரிதும் விழைகின்றேன்” எனத் தனது தந்தைக்குஞ் சிறிய தங்தைக்குஞ் தெரிவித்தான். அவர்கள் தாழும் வீடுபோக விரும்பியிருப்பதாகக் கூறினார். கான் இதைக் கேள்வியற்ற போது பெரிதுஞ் சிற்றங்கொண்டு அதிக காலமாக அவர்களுக்கு விடைதர மறுத்தனன். ஆனால் அவர்கள் மிகக் கெஞ்சிக் கேட்டமையால் ஈற்றில் உத்தரவு கொடுக்க நோர்க்கத்து.

“நண்பர்காள்! நீங்கள் இரு நிபந்தனைகளுக் குட்பட்டே போகவேண்டும். முதலாவது “மீண்டும் வருவோ” மென்று உறுதிமொழி கூறவேண்டும். இரண்டாவது எனது அரசினான் குமரி ஒருத்தியைப் பார்சிய இளவரசனுக்கு மனைவியாதற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்றான்.

மூவரும் இந்தியந்தனைகளுக்குடன்பட்டு சர்வாயத்தங்களுடன், இளவரசியுடனும், பதின்மூன்று கப்பல்களுடனும் சின

தேசத்தை விட்டுப் புறப்பட்டனர். அப்போதுதான் மின் கும் வாசனைச் சரக்குகளும் உற்பத்தியாகுங் தீவுகளை மார்க்கோ கண் ஊற்றனன். விட்டுக்குப் போகும் பிரயாணம் நீண்டதுங் கஷ்டமானதுமாயிருந்தது. அரசினன் குமரியை அவள் நாயக னிடம் ஒப்பிக்கிறதற்கு முன்னர் இரண்டாரை வருஷங்கள் கழிந்தன. வெனீஸ் நகர் சௌவதற்கு முன்னர் சகல கஷ்டங் களையு மனுபனித்தனர்.

சுற்றில் வெனீஸ் நகரத்தை யடைந்ததும், வீதியிற் கிரான் சனங்க ஸிவர்க்களைப் பின்பற்றினார். எவராவது இவர்கள் இன்னுமிரண்று மட்டிடவில்லை ஏனெனில் வெனீஸ்வாசி களைப் போலன்றி சீண்ட தாடிகளும், மேலங்கிகளும், வர்ணக்குல்லாக்களுமுடையவர்களாயிருந்தனர். எனினும் போலோக்கள் ஒரு பெரும் விருந்தை மூல்திப்புச் செய்து தம் சாதியாரை யழூத்துத் தாம் யாரென வெளிவிடுமுன் கத்தியான் ஒற் தம்மங்கிகளை வெட்டினர். அந்தேரம் அவர்களுடைகளி லிருந்து வைரங்கள், மாணிக்கங்கள், முத்துக்கள், சிலக் கற்கள் முதலானவை சிலத்தின்மீதும், மேசைகள்மீதுஞ் சிந்தின, விருந்தினரெல்லோரும் இவர்களே போலோ வர்த்தகரென அறிந்தனர்.

பின்னர் பட்டும் வாசனைச் சரக்குகளுமுடைய செல்வத் தேசத்தைப்பற்றிப் பலர்க்குங் கூறினர். மார்க்கோ தான் கண் ஊற்ற விசேஷ சம்பவங்களைப் பற்றிய நூலொன் றியந் தித் தன் பூதூடம்பை நீத்துப் புகழுடம்பை நிறுவலாயினன்.

7. நம்மீடத்துள்ள சுகாதார பங்கமான
பழக்க வழக்கங்கள்.

(பண்டித் பூபாலபிள்ளை யவர்கள்.)

நமது மூதாதையர் திடகாருடிகளாகப் பல்லாண்டுகளுக்குச் சுக பெலத்துடன் மகிழ்வாக வாழ்ந்து வந்தனர். அன் னாருள் அகால மரணமும், நோயுங் கார்த்திகைப் பிறைபோற் தான்பதற் கருமையாகவே யிருந்தன. இந்நாளில் மக்கள் பெரும் பாலும் நோய்வாய்ப்பட்டும் பெலங் குறைந்தும் கவலையோடும் துன்புறுகின்றனர். இவற்றுக்குக் காரணங்களைவியன ஆராய்க் குறித்து பிறர்க்கறிவுறுத்த வேண்டியது அறிஞர் கடனாகும். காரணங்களை அறிந்து திருத்தமான நல்ல வழியில் நடக்க வேண்டியது நமது நாட்டு மக்கள் கடனாகும். ஆதலால் அந்த ஆராய்ச்சியுட் புகுவாம்.

நாங்கள் சுகாதார பங்கமான பழக்கங்களை அன்னிய சாகியக் கலப்பினாற் பழகி வழக்கத்துக்குக் கொண்டு வந்தமையேய நமது நாட்டின் ஜீரன திசைக்கு முக்கிய காரணமாகும். எனவே நம்மிடைக் காணப்படுகிற சுகாதார பங்கமான பழக்க வழக்கங்களின்னண வென யாமறிந்தனவற்றுள் ஒரு சிலுவற்றை மேற்கூறுவாம்.

க. சுத்தக் குறைவு:—சுத்தம், அகச்சுத்தம், புறச் சுத்தமென்ற இரு பகுப்புள்ளங்கும். உண்ணும் உணவுங், குடிக்குங் தீருஞ், சுவாசிக்குங் காற்றும் நமது மனமுங் தூய்மை யுடையனவாக இருக்கவேண்டும். இவை தூய்மையுறவே அகத் தூய்மையும் நிறைவுறும்.

புறத்தூய்மையுள் தலைச் சுத்தமும், பற்சுத்தமுங், கைகாற் சுத்தமும், உடம்புச் சுத்தமும், உடைச் சுத்தமும், விட்டுச் சுத்தமும், சுற்றுடற் சுத்தமும் அமைவனவாகும். இவை நிறைவறவே புறத்தூய்மையும் நிறைவுறும். எனவே, அகப்புறத் தூய்மை யாவரிடத்துங் கைவரப் பெற்றுற் சுகாதார சங்கத்தாரரு தொண்டு நமது நாட்டுக்கு வேண்டுவதில்லையென்க.

உ. நம்மவர் எச்சிலைத் துச்சமாக மதிக்கின்றால்லை:—கிராமத்துள் வசிக்குங் தாய்மார் நமது குழந்தைகள் பயந்ததும்

அவர்களுடைய செஞ்சிற் துப்பித் தமது கைகளால் அடிக்க இருக்கன். குழந்தைகளை அயலிடங்களுக்குக் கொண்டு செல் மூம் போது அவர்களுடைய நெற்றிகளைத் தங்கள் நாக்குகளினால் நக்குகிறார்கள். தாங்கள் உண்டு மிஞ்சிய சேஷி பாகத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள். குழந்தைகளுக்கு உவாசை யுண்டாக்குவதற்காக அவர்களின் வரிதுகளிற் தங்கள் வாய்களை வைத்து ஒருவகையாகச் சுத்தமிடுகிறார்கள்.

இவை இங்ஙனமாகப் பலர் ஒன்று கூடி ஒரே பாத்தி ரத்தில் உணவருந்துகின்றனர். கணவன் உண்ட மிச்சிலை மனைவி சுவைத்துச் சுவைத்து உண்ணுகிறார்கள். குழந்தைகள் தமது விரல்களையும் துணிகளையும் வாயிலுட் புகுத்திச் சுவைக் கின்றனர். ஒரே சீர் பருகும் பாத்திரத்தில் ஒரு விட்டி மூன்று பலருந் தமது வாய்களை வைத்து நீர் பருகுகின்றனர். கண்டவிடமெல்லாக் காறி எச்சிலை உழிமுகின்றனர். இவை யீணத்தும் அநுவருத்துக் தன்ளத்தக்கனவாகும். கண்டவிடமெல்லாம் நம்மவர் எச்சிலுமிழுவதைக் கண்டிக்க அரசினர் விண்யாற்றுங் கந்தோர், பயணஞ்சய்யும் புகைவண்டி, வைத்தியசாலை ஆதியா மிடங்களிற் பெரிய எழுத்திற் “துப்பக்கூடாது” என அறிக்கையிட்டிருக்கின்றனர்.

மேற்காட்டிய செயல்களால் வாய்ப்புண், கசம், விஷசரம், வயிற்றுளைவு ஆதியாம் தொற்றுநோய்கள் நாட்டில் இலகுவாகப் பரம்புகின்றன.

ஈ. உடைச்சுத்தக் குறைவு—ஒவ்வொரு நாட்காலையிலும் ஸ்நானங்கு செய்யும்பொழுது துணி தோய்க்கும் மரபு நமது நாட்டு மக்களிடத்துப் பெரும்பாலும் காணப்படுகிறதில்லை. இதனாற் சீலைப் பேனும், வெயர்வை நாற்றமும், அழுக்கும் நமது நாட்டு மக்களைக் கண்ணுற்றேர் மனத்தை அருவருக்கச் செய்கின்றன. அன்றியும் இவற்றால் சொறி, சிரங்கு, தளிசினை, புழுக்கடி முதலிய தோலைப்பற்றிய நோய்களும் எம் மிடை ஏற்படுகின்றன.

உ. கோல்லையின் மலஸ் கழித்தல்:—சில கிராமப் பெண்களுங் குழந்தைகளும் விட்டின் பின் புறத்தே மலசலங் கழிக்

கின்றனர். இதனால் இவர்கள் இரவெல்லாம் அசுத்தக் காற் றைப் படுக்கை அறையிற் சுவாசிப்பதோடு நாளெல்லாம் பாண்டு வாய்ப்பட்டுப் பதைப்பதைச்கின்றனர்.

ஆண்மக்களோ பாழ் வளவுகளிலும், சிறு பற்றை பறைவு சளிலும், குளக்கரைசிலும், வாவியோரத்திலும், பாகைகளின் அருகிலும், திருக் கோவில்களின் பக்கங்களிலும், கண்ட நின்ற இடங்களிலும் மல சலங் சழித்து அசுசிப்படுத்துகின்றனர். நமது கிராமங்களுட் பார்த்த பக்கமெல்லாம் பாண்டுதோய் காணப்படுவதற்கு இன்னுளின் ஈனச் செயல்களை காரணங்களாகும்.

டி. அநாவசியமாக ஒருவரை ஒருவர் தீண்டேல்:—ஒருவரையொருவர் தடவுது அன்னின் பூரண ஆஸ்திரி என்ற தவறுன விளக்கம் நம்மவர் பலரிடை சூழ்சொண்டிருக்கிறது. ஆரம்ப பாடசாலை ஆசிரியர் தாழும் இந்த விஷயமாகத் தமது முழுக்கவனஞ் செலுத்துகின்றார்களில்லை. தமது மாணவருக்குக் கட்டளை கூறி நடத்தவேண்டிய எத்தனையோ கருமங்களுக்கு அவர்களுடைய கரங்களைப் பற்றி இழுத்தும், முதலுக்களிற் பிடித்துத் தள்ளியும் தொந்தரவு செய்கின்றனர்.

வீடுகளிலே தாயுங் சூழ்நிலைகளைப் பலர் ஒரு படுக்கையிற் சயனிக்கின்றனர். ஒருவர் சுரத்தை மற்றவர் பற்றியும் முத்தமிட்டுக் கையை அன்பை வெளிப்படுத்துகின்றனர். இவையைன்றுந் தவறெனலாம். இவற்றினாற் தொற்றுகோயகள் பல இல்லுவாக நாட்டிற் பரம்புகின்றன.

கூ. பெண்கள் வீட்டைவிட்டு வேளிச் சேல்லாமை:—வீடுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதுவே கற்புக் கற்குறி என்ற எண்ணாம் நமது நாட்டு மக்கள் பலரிடை உண்டு.

“அணங்கொள்ளக்க விருப்பரப்பி ஸ்த்ரைகி ஸ்த்ரைத்தில் விளங்கு மரதர் கற்பினு ரிவரின் யாவிரென நின்றூர்”

எனக் கம்பநாட்டார் விதந்து கூறிய தசரதன் மனைவிமாரத் தானுா் தசரதன் வீட்டுக்குள்ளே பூட்டிவைக்க வில்லையென் பதையும்,

“சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகனிர்
நிறைகாக்குங் காப்பே தலை”

என்ற பொய்யா மொழியையும் நமது நாட்டு மக்கள் நன்கூணர் வார்களாயின் இந்த அறியாமை இவர்களை விட்டகலும்.

ஏ. காற்றேருட்டமற்ற இருட்டே:—நமது நாட்டு வீடுகளுட்பல தாராளமாகக் காற்றும் வெளிச்சமும் உட்புகாதபடி அமைக்கிறுகின்றன. கள்ளர், பிசாசு என்பனவற்றுக்கஞ்சியே இங்குனம் நமது மக்கள் வீடுகளை அமைத்தனரென அதுபாலித்தற்கிடனுண்டு. ஏழை மக்கள் இன்னும் வீடுகளுக்குச் சன்னல் வைக்காது செத்தை கட்டுவதோடு சனியினாற் சுவரும் அமைக்கின்றனர். இவர்கள் சுவாசமே நமது உயிர் என்பதை உணரவேண்டும். சுவாசித்துவிட்ட நச்ச வரடியை மீட்டும் மீட்டுஞ் சுவாசிப்பதால் தேக ஆத்தும பெலங் குன்றும் என்பதையும் சூரிய வெளிச்சக் தேக வளர்ச்சிக் கிண்றியை பயாததை எடுத்தும் அற்வார்களாக.

ஆ. கோட்டேக் கிணறுந் துரவு நீரும்:—கிராமங்களிலே ஆங்காங்கே கொட்டுக் கிணற்றுகிறுங், துரவுகிறுங், குளத்து நீருமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் உபயோகப்படுகின்றன. இவற்றால் நமது நாட்டு மக்கள் பலர் பெரு வயிற்றுடன் கூடிய அவஸ்கண புருஷர்களாகத் தோற்றுகின்றனர். இவர்கள் இந்த நீரை வடிகட்டியாவது கொதிக்கவைத்து வடித்தாலது உபயோகிக்கின்றார்களா? அதுவுமில்லை. சுகவிதிக்கீற்ப அமைத்த கற்கிணற்று நீரையாவது சுத்திகரிக்கப்பட்ட நீரையாவது உபயோகிப்பதற்கு நமது மக்கள் முன்வரவேண்டும்.

ஐ. அடுக்களோ அசுத்தப்:—அடுக்களோயில் தாய் படுக்கும்; சாம்பர், கரிக்குவியல், அழுக்கு, அடைசிலைத்துணிகள் கிடக்கும். திலம் பெருஷாலும் மணலாக இருக்கும். சமையறார் பக்கத்தே தாம்புங்கள் தரித்து உமிழ்வர். பல பாத்திரங்களையும் ஒரே பெரிய நீர்ப் பாத்திரத்துள் அலப்புவர். ஆனால் ஜூயாவுக்கு இத்தகைய அடுக்களோயிற் சமைக்கப்பட்ட உணவு வெண்டுகில் விரித்த மேனசேமேல் அழகிய உண்களால் சளிற் பறப்பி வைக்கப்படும். உணவு கொண்டுவருப்போது

மாத்திரம் மடைத் தொழிலாளர் உடையை மாற்றிக்கொள்வர். இச்செயல்கள் உண்போர் மனத்தை ஒருவாறு திருப்திசெய்கின்றன. இது உண்மையான திருப்தியே என்பதை வாசகர்க்கு நூனார்வார்களாக. இங்கே கூறியவற்றைக் கவனிக்குமாறு அன்பாக நம்மவரை வேண்டி எடுத்த விஷயத்தை இத்துடன் முடிக்கின்றும். எங்களிடையேயுள்ள குறைகளை எடுத்தாராய்வதால் குறை கிணகி கிறை யுண்டாகுமென்ற நல்லதோக்கத்துடனே எப்பா விந்தக் கட்டுரை வசையப்பட்டது. குறையிலா மாச்தர் கிறையிலா எம்மாட் டிரங்குவாராக.

8. “தீயுங் கோல்லாத் தீவினை யாட்டிடேயன்”

(கோரும்பு; சகிராக் கல்லூரித் தலைமைத் துரித்ப் பண்டிதர் திரு மு நல்லதம்பி அவர்கள்.)

“கற்புடைய பெண்ணமிழ்து” என்றும், “சற்புக்கடர் சூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டுமோ” வென்றும், “இல்லைத னிஸ்வள் மாண்பாலு ஸவ்ன தென் இல்லவன் மானுக்கடை” யென்றும் பெரியாங்குக் கற்புடைய நங்கையரின் பெருமை, அளந்ததியுந் தரத்ததன்று. உலகம் நன்னிகைதற்குச் சிறந்த காரணராவாரெனக் கூறப்படுவா பெண்டிரே தலை சிறந்தாரென்றல் மிகையாமே கோடா தறசியற்றும் வேந்தர் சிறப்பும், முற்றத் தவர் சிறப்பும், கற்குப்புந்தடங்கிய புவவர் சிறப்பும், ஏனைய நல்லார் சிறப்பும் அவர் தங்காயராகிய கற்பின் செல்லியர்க்கே பெருமையை யள்ளிக் கந்து சிற்பனவாகும். கற்புடைய செல்லியரே அன்பினுக்குறையுளாவர்; அறிவினுக்கிருக்கையாவர்; அரும் பெரும் பேற்றுக்கெல்லாந் தாயக மாவர்; ஒழுக்கங்குழைத்து வளரும் உயர்நிலமாவர்; தாய்மையும் பெண்மையும் உலகிற் றளராது நிலவுச் செய்யுக் கிருமசனிராவார். கற்பின் செல்வும் உலகத்துத் தலை சிறந்து வளங்குவதாக. மற்று; இக் கட்டுரையால், “தீயுங் கோல்லாத் தீவினை யாட்டிடேப்” என்ற

தன்னை முனிந்து தன் பெயர் நாட்டிய தண்டமிழ் நாட்டுத் தையலா சொருவரின் வரலாறு விரித்துறைக்கப்படுமென்பது.

கானிரிப்பும் பட்டினத்திற் பெருஞ் சிறப்புற்று விளங்கிப் பிரிக்கிழவன் மாசாத்துவானின் அருந்தலத் தோன்றலாகிய கோவலானுக்கு, அவன்றன் காதற் பரத்தையாம் மாதவியாற் ரேஷனியவள், மணிமேகலை யென்னு மாதரசி. அவன் தன் சன்னிமைப் பருவத்தே தன் தாமொடு பெளத்தப் பள்ளியை படைந்து துறவு பூண்டாள். பின்னர்த் தன் தந்தையின் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லபத்தை படைந்தனன். அடைந்த அங்காள் ஆண்டீள் கொழுப்பிலில்லு சிவிலூவிலிருந்து அழகசரானி யென்னும் வற்றுக் கொழுங்கலங்மிதந்து வருதலையுப்,

“ஆங்கதிற் பெயத ஆருயிர் மருந்து
வாக்குர் கையகம் வருத்துத வஸ்வது
தான்ஜூனை வில்லாத் தன்மைய தாகும்”

வஸ்வலையும் தீவ திலைகையென்னுக் கெய்வ மங்கையா எறிந்து, அப்பொய்க்கையை வலம் வந்து அக்ஷதினஞ்சையைப் பெற்றுக்கொள் விருப்புடையாளாய் நின்றுள்ளாக; அஃதவன் கைகைத்தின் உடலேன மணி மேகலை, “தன்க்கென வாழாப் பூகிய புத்தரின் அருளாடிகளை வணங்கி நின்னட தீவிலைகை யென்னுக் கெய்வப்பெண்,

யிறப் பழிக்கும் விழுப்பாங் கொல்லும்
ஏத்த சல்விப் பெருப்புணை விடேம்
நாணனிக்கௌயும் மரணைழில் சிதைக்கும்
பூண்மூலை மரதரொடு புறங்க்கட நிறுத்தும்
பசிப்பினி யென்னும் பானியது தீர்த்தேரர்
இகைச்சொ வளவைக் கெண்ணு சிமிராது”

எனப் பகியின் கொடுக்கையையும், அதனைத் தீர்த்தரர் பெருக்கையையும், மழைவனங் குண்மியமையா ஒவ்வுகு வற்றதாகி யடிப்பிரைவா முனையின்தி மடிந்தநூன்று விசுவரமித்திர முனிவன் காரினைறச்சியை யுண்ணத் தொடங்கிப்பையை கீழடத்துக்

கூறினன். மணிமேகலை “காவலக்தீவிற் பசிப்பினியால் வருந் துவோர்க்குக் குழவிமுகங் கண்டிரங்கிப் பால் சுரங் தளிக்குஞ் தாய்போ அணவளித்தலை விரும்பா நின்றேனென்றாலும், இப்பாத்திரத்தே கல்லறத்தை வழுவாது செய்யு மருஞ்ஞடையார் முதற்கண் உணவிட்டா என்றி யிது சுரந்து காட்டாதெனத் தீவுதிலைக கூறி அவளைப் போய் வருகவென விடையளித் தான். மணிமேகலை, மணிமேகலா தெய்வங் கொடுத்த மந்தி ரத்தின் வலிமையால் வான்வழி யூர்க்கு காவிரிப்பூம் பட்டினத்தை பெய்தி, உளமலியுவ கையளாய் அப்பிச்சைப் பாத்திரத்தைக் கைபினைக்குத் தெருவழியே வருகின்றவள்;

“பத்தினிப் பெண்டிர் பண்புட னீலேம்
இச்சையேற்றல் பெருக்க வடைத்”

தெனக் கூறுகின்றான். காஞ்சனபுரத்தினரும் பொதியமலை யருகின்றூ சிற்றியாற்றங்கரையின் முனிவினாற்றுவனுல் வைதலையேற்று, யானைத் தீயென்னுக் தனியாப் பசிநோயால் வருந் தித் திரிபவஞ்சுமாகிய காய சண்டிகை பென் னும் வித்தியாதர நங்கை யிதனைக் கேட்டுக்

“குளன்னி தாமரைக் கொழுமலர் நாப்பன்
ஓருதனி யோக்கிய திருமலர் போன்று
வான்றாறு கற்பின் மனையறை மகனிரிற்
ரூந்தனி யோங்கிய தகைமைய ளன்றே
ஆதிரை நல்லா, எவன்மனை யிம்மனை
நீ புகல் மேவண்டு நேரிழை.”

“இவளது வரலாற்றினைக் கூறுவவின் னுக் கேட்டு: இவ்வாசிரையென்னு மடக்கொடியின் ஆருபிரக் கொழுநன் சாதுவனெனப் பெயர் கூறப்படுவான். அவன் இவளைவிட்டுப் பிரிந்து போய்த் தன்னலம் விற்று வாழும் பொதுமக்களாருத்தியைக் காதலித் தொழுகினுன். தன் பெரும் பொருளை யவருக்குக் கொடுத்தவினும் வட்டாடுதலிலுள் சூதாடுதலிலுக் தொலைத் தான். இவனை யண்பின் விழையாது பொருளின் விழைக் கூப்பொதுமகள், தன்னியல்புக்கேற்பப் பொருஞ்ஞடையார் டிற ரைக் காதலித்து இவனைக் “காணமிலி” எனக் கைவிட்டான்.

பயன்றாக்கிப் பண்புரைத்த பண்புற்ற மகளின் பாங்கமாகண்ட சாதுவன் தன்னரும் பெறன் மனையா மாதிரையிடஞ் செல்லற்கு நாணினனுய், மரக்கலமேறிப் புறாடு செல்லும் வாணிக மாக்களொடு தனியா வேட்கை மீதுரத் தானுள்ள செல்வானுயினான். இதனையறிந்தாள், தூய உள்ளத் துத் துகளறு கற்புடையாய்தொடி கல்லாளாதிரை; “ஒன்னுமியிரண்யான் இங்நனம் பொருள் தொலைத்தும் புறாடு புக்கான் போலும். அன்ன னீண்டடைதற்கு ஜோற்பே” வென்ன நோற்றன ஸிருந்தாள்.

நள்ளிருள் யாமத்துக் கடிம்புயல் கடிதிற் ரேண்றிச் சாதுவன் சென்ற கலத்தினைக் கவிமுத்தது. அதனு ஸிருந்தாருட்பலர் நீருளமிழ்க்கி மாண்டனர். சாதுவ வென்பான் முரிந்த பாய்மரத்தினேர் துண்டைப் பற்றித் திரை யுடைத்துக்கைத் துத் தன்றுக்கால் பச்சைச் சீரையினிரு மருங்கும் பொருக்கிந்த கைக்கப் படுங்கால் வென்றுசியானது அச் சீரையினுட்புகுந்து புகுந்தெழுதல்போலக் கருந்திடைத் தாழ்க்கும் மிகக்குந்தான் சென்று ஒரு தீவின் கரையிலொதுங்கினான். ஒதுங்கிய சாதுவன், கடற்கரை யடுத்த மணற்பரப்பில், கடலின்கண் நீர்த்தியுமிகு அயர்வானும், யசிமிகுதியின் சோர்வானும், நடத்தலாற்றனுய் ஒரு மர நிழற்கட் கண்முகிழுத்துப் படுத்துறவுக்குன். அத்தீவின்கண் இக்கடற்சௌரையை யடுத்து வானளாவிய பளிமலையொன் றுன்டு. அதன்கண்ணே ஒருசார் மக்கள் வாழுவார்கள். அவர்கள் நாகவிரன் னும் பெபரினர். அதனும் மலையும் காகர் மலையென்று சொல்லப்படும். இவர்களுக்காலத்து மிகவுங் கொச்சை மக்களாய் வாழுத்து வந்தனர். இவர் இருபாலாரும் உடையுடுத்த வில்லை. அதனுவிவர் நக்கசாரன் ரெனவும் படுவர். நக்கசாரன்ரென்பதற்கு உடையில்லாதவர் களாய் வாழுவோரென்பது பொருள். இவர் மக்கட் மினாத்தை மகிழ்ந்துண்டர். கட்பருகுதலிற் றணியா வேட்கையுடையார். இங்கனமாயினும் இவரு ளாகிரிய மானுக்க முறையுழன்டு. இவர்கள் பெரும்பாலும் உலோகாயதக் கொள்கை யுடையார மிருந்தார். இவர்களுக்கென்று தனிச்செய் வழுக்கு ஏராழி யுமிருந்தது.

இனி, அவ்வடைந்த நாவாயின் துண்டு மரங்களைப்பற்றி, அல்லொடு புரண்டு புரண்டு அலமங்கு, குளிரா னடுக்கிப் பசிப்பினியைப் பொருட்படுத்தாராய், அரிதின் உரிர் பிழைக்கப் போயினாருள் ஒரு சிலர் காவிரிப்பூம் பட்டினத்தை யடைந்து ஸங்கமுடைந்ததா விற்கு பட்டாரோடு சாதுவனு மொழிந்தா வெனக் குறினர். அத்தீச் சொற் கேட்ட கற்பின் செல்லி யாகிய ஆதிரை, ‘ஹரிரேயோ ஓள்ளமுலீமங் தாரிரேயோ’ வென அரற்றிப் புலம்பினளாய்ச் சுடலையை யடைந்து, தீரி டத்திற் குழி தோண்டி, அதனுள் விறகினை யடுக்கித் தீருட டிச் சிறந்த வென் கணவன், இறந்துசென்ற விடத்தினை ஏனு பட்டாலேனுக வெனக்குறி அதனுட் புகுந்தாளாகப்,

“படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்
உடுத்த குறையு மொன்னளி யுரு(து)
ஆடிய சாந்தமூ மனைங்க காந்தவிற்
குடிய பாலையுங் தொன்னிறம் வழாது
விரை மலர்த் தாமரை யொரு தனி யிருந்த
திருவின் செய்யோன் போன்றினி திருப்ப”,

அந்தோ “இந்தத் ‘தீயுங்கொல்லாத் தீவினை யாட்டியேன், யாது செய்குவு’ என ஏங்கினவளாய் நின்றுள். அது போம்து “ஆதிரையே கேட்டி! நின் பெறுதற்கரிய கணவன் திரையா ஹந்தப்பட்டு நாகர்வாழ் மலைப்பக்கத்தினைச் சார்ந்த னன். ஆண்டுப் பலவாண் டிருக்க மாட்டான். சந்திர தத்த வென் லுமொரு வணிகமெடு கப்பலேறி யிங்கு வந்து தோன் றவன். கவலை யொழியக்கடவாய்” என விண்மொழி யொன் றெழுந்தது. அதுகேட்ட ஆதிரை, நன்னீர்ப் பொய்கை புகுந்து தினாத்து வருவாள் போன்று மனங் கவலுதவில்லா ளாய்த் தன் விட்டையடைந்து, ‘என் கண்ணுவன் மனியனை யான் விரைவினிங் குறுவானுக்’, என்று நல்லறஞ் செய்தவிற் சிறிதும் வழுவாளாய், மழுமையத் தஞ்சொல்லாற் பெய்விக்க வல்ல பத்தினிப் பெண்டிரும் விருட்பித் தொழுத்தக்க வியப் பின் யுடையாளாய் விளக்கினாள்.

இப்பால், சாதுவன் துயிலா நிற்புழி அச்சம் பயச்சுர் அம்மலைக்கண் வாழும் பின்தின்னிகளாகிய நாகர் சிலர் அவ்வழிப்போவார் அவர்க்கூட கண்ணுற்றான். கண்ணுற்று, இவன மிகவும் வருந்திபவனும்த் தனித்தின் டடைந்தான். இரங்கத் தக்கானுன் இவனது தசைநிரம்பிய உடம்பு நமக்கு விருந்துணவாகுமென்று கருதிச் சிறிதுபொழுதிவண்க் கொடு யாம் விளையாடிக் களித்துப் பின்ன ருண்பேமென அவனை பெழுப் பினர். எழுப்பலுஞ் சாதுவ னெழுந்தான். எழுந்து தன்னைச் சூழ்ந்து கிற்கும் புதியோரது அச்சுறுத்துங் தோற்றத்தினைக் கண்டான். பன்னுடிஞ் சென்ற பொருள்டும் வணிகர் பலப் பல நாட்டு மொழிகளும் முனர்ந்து கொள்ள வியல்பன்றே? அவ்வாறே அங்காகர் மொழியையுஞ் சாதுவ வணிகன் பயின் றிருந்தான். அதனாலவனவரோடும் மொழியாற் கட்டுரைக் குங்கால், ‘இவனே ரநிவடையான், நம்மோடு மிடைபுடையான் போலு’ மெனக் கருதி அவனை யஞ்சி கெருங்குதலின்றி விலகி நின்று, தாஞ் சொல்லவேண்டியவைற்றைச் சொல்லி அவனுக் குதவி புரியக் கருதி, ‘மிக்க திறவினை யுடை.போய்! இவனிடத் தெம்முடைய குருமக னுள்ளான். அவனிடத்து வரின் நீ வேண்டுவனவற்றைச் செய்து உவப்பிய்பன், வருக! எனத் தங்குருமகனிடத்துக் கழைத்தனர். அதற் குடன்பட்ட சாதுவன் அவருடன் சென்று, கன் நிறைக்கப்பட்ட பானைகளும், மிக்க புலால் நாற்றமூம், வெள்ளிய எலும்பின் வற்றலுங் கலக் கிருந்த மர நீழுவிலே ஆண் கரடியானது தன் பெட்டைக் கரடியோ டிருந்தாலவாப்ப, பாண்டும் மழிர்க்கற்றை கிறைந்து, நகங்கள் நீண்டு மிகக் கரிதான உடம்பிடேஞ்சி ஆடையின்றித் தன் பெண்டோ டிருந்த குருமகனைக் கண்ணுற்று, அங்காகர் மொழியினு வெள்ளத் தன்வயமாக்கி மகிழ்வித்தான். அக்குருமகனு மவனை தோக்கி நீ யிங்குப் பேரந்த காரண மென்னென வினாவுக் சாதுவன் தனக்குற்றதை பெல்லாம் விளக்கினான், விளாம்பலும்,

“அருந்துத ஸின்றி யலைச்சட னுழந்தீரான்
வருந்தின னவியன் வம்பின் மரக்கான்
நம்பிக் கிளையனோர் நங்கையைக் கொடுத்து
வெங்களு முனும் வேண்டுல கொடு”

மென அருள் தழைப்ப முகமலர்ந்து அக்குருமகன் கூறினாலுக் குவ்வுரை சீகட்டுத் துனுக்குற்ற சாதுவன், உள மிக மெலிந்து, ‘நின் வாரினின்று சொடிய சொற்களைக் கேட்டேன். நின்னுற் குறிக்கப்பட்டவை பெனக்கு வேண்டப்படா’ வென்றான். அத் தீரைச் செவியுற்ற குருமகன், ‘என்னை இவன் பேதமை யிருந்த வாறு? சொந்து வந்தடைந்தானென விரங்கி யான் அன்போடு கொடுப்பவற்றை யேற்றுக்கொள்ளா திருந்தான். இஃதென் தலைமைக் கிழுக்காயிற் ரென்றலையுங் கருதாது விட்டான்’ எனச் சின வியவனுயிப்,

“பெண்டிரு முண்டியு மின்றெனின் மாக்கட
குண்டோ ஞாலத் துறுயயன் உண்டெனிற்
காண்குவம் யாங்கஞுங் காட்டுவாயாக,

வெனக் கடுகுடுத் துறைத்தலுஞ் சாதுவன்:-உண்டார்க்கு மயக் கத்தினைச் செப்புக் கொடிய கள்ளினையும், உயிர்க்கொலைப்பினையும். தெளிந்த அறிவினை யுடையார் வெறுத் தொதுக்கினர். கடுகுடுத்தான் வெறியினான் மயங்கித் தானின்னது செய்வதென் றநியாமல் விறுகொண்டு செய்யுக் தீங்குகளுக் களவுண்டாங் கொல்? கட்குடுத்தலைக் கொண்டார், உயிரைக் கொடுத்துத் தம் மைக் காக்கவல்ல நன்பராயினென்? தமக்களப்பில் நன்றிகள் செய்து போந்த நல்லாராயினென்? அவர்க்குத் துன்பஞ் செய் யப் பின்னில்லார் கண்டாய்.

“ஏன்றாள் முகத்தே யுமின்னதா லென் மற்றுச்
சான்றேர் முகத் துக்கவி”

யென நங்கள் பெரியாரோருவர் கூறிப் போந்தவாறு கட்குடிய னைப் பெற்ற தாய்க்கட அன்பினெடு நோக்குவதற்கஞ்சவள். கள் ஒருவனது இயற்கைவாழ்வினை முற்றும் மாறச் செய்யும். அமை தியுடையாளைச் சினமுடையானுக்கும். அன்றலர்ந்த நாண்மலர் போலுஞ் செழிய முகத்தினைப் பேயின் முகம்போலாக்கவிடும். கண்ணேட்ட முடையவாய்த் தெளிந்திருக்கவேண்டிய கண்களைச் செங்கிற முடையவாக்கிப் பார்க்கின்றூர் வெறுத் தொதுக்கச் செய்யும். தேனும் பாலுங் கலந்தாலெலாப்ப அன்பினைக்

குழூத்து ஒருவர்க்கொருவ ரூட்டுக் தகுதி படைக்க குளிம்ப வாழ்க்கையில், பெற்றூர் மக்களையும், மச்சள் பெற்றூரையும், உறவின ரூறவினரையும் வெறுத்துப் படைக்குத்துக்கொள்ளக் கூடியும். பெரியாரை மகித்தலை அடியோடு தொலைத்துளிடும், நம்முடைய உயிர் கமக்கெத்துணை யருமையுடையதோ, அது துணையே ஏன்ய படைப்புகளுக்கு மென்றலை யாம் மறக்கிடல் கூடாது. இவ்வுலகில் ஒவ்வொருயிரும் தத்தம் உடம் பினிடத்தே அளவுமீறிய பற்றுடையதாயிருக்கின்றது.

உலகிடைப் பிறந்தார் இந்துபட்டுப் போத இண்ணப்பயாத ஸால் நல்வினை செய்தார் நல்லவுலகினை யெப்துதலும், தீவினைசெய்தார் தீயவுலகினை யெப்துதலு முன்டாமென வணர்தலால் கற்று வல்லராயினார் இவை தீமைக்கு வித்தாவனவென வெறுத்தொதுக்கினர்க்கா வெண்ணான், என்றலுங் தர வெப்பொழுதா யிலுங் கேட்டிராதனவும், தங்கொள்கைக்கு முற்றும் முரானு யினவுங் கூறினாலுதலின் வியப்பெய்திக் குடர் குலங்க எல்லால் நகை புரிந்து உடப்பினை விட்டு கீங்கு முயிரானது, உருப்பெற்றுப் பிற்தோரிடம் புகுமெனக் கூரு நின்றன? அவ்வுயிர் எவ்வாறு சென்று பிறிதிடம் புகும்! அதனை யெமக்குத் திறப்பட வெஉத்து விளக்கக் கடவா பெற்றுங், என்றலுங் சாதுவன், “உயிரானது தன்னேடு கூடி வாழ கின்ற காலத்து இவ்வடம்பானது தனச்குற்றதை பெல்லா மறந்துகொள்கின்றது. ஆயின் தன்னை விட்டு உயிர் கீங்கிய காலத்துத் தன்னை வெட்டினாலும், ஏரித்தாலும் ஒன்றாமுண ராது வாளா கிடக்கின்றது. ஆகவே, யுடம்பி னின்று ஹோன் தொன் றுண்டென்பதை யுணரக் கடவாய். அங்கைம் உடப்பை விட்டுப் பிரிந்த உயிர்கள் போயடையு மிடமுன்டென்பது யாவராலுங் கொள்ளப்பட்ட தொன்று. அன்றியும் உடம்பானது ஈண்டுத் தனித்திருப்ப, உயிரானது பல காலக் குடங்கடன்து மிக்க செய்மைக்கட்ச சென்று மீளுதலை கீ கனவிலுங் காணுவதை. என்றான். அதுகீட்ட அந்தாகண் நல்லுணர்வு பிக்கானுண அச்செட்டியின் சிறந்த அடிசனில் வீழ்ந்து

“கள் ஞ முனுங் கைவிடி விவ்வுடம்
புள்ளுறை வாழுயிர ரோப்புத வாற்றேன்”

யாமிரக்குங் காலு மெமக்குப் பொருந்திய வாற்று னியற்றத்தகு
கல்லற மியப்புதி, யென விரந்து நின்றான். அவன் துணிவு
சொன்னு தன்னிலையை மாற்ற விழுந்ததை யுன்னி யுவகை
பூத்த சாதுவன், நன்று நன்றென மஸர்ந்து, யான் கூறிய
வற்றை யன்போடேற்றுக் கொண்டுமையைப் பெரிதும் பாராட்
டுகிறேன்! நன் என்றிக்கட்ட படர்வாயாக! ஒல்லும் வகை நீயு
ஞ்சுதற்சீற்ற அழகெறி விளங்குவல் விரும்பிக் கேள்—

“கப்ப ஊடைக்கத்தனுலோ வேறு சாரணத்தாலோ இந்
நாட்டின் படைக்காரைக் கோறல் புந்யாயால், அன்போ
டேற்று நன்மொழி யுரைத்து, அவர்க்கு வேண்டுவன தந்து
பாதுகாத்துச் செல்வழிச் செல்ல விடுத்தி! மூத்திமக்கும்
விலங்கினங்களை யுண்டன்றி எப்பொருட்டானு மேஜையவற்றை
யழித் துண்ணலைச் செய்யாதிரு! தீயனவற்றை மறந்துஞ் செய்
யாச் செம்மை தலைக்கொள்! இவையிற்றைக் கடைப்பிடித்
தொழுகுகல் நின்க்குச் சாலுவதாகும்” எனச் கூற்றானாக.
நாசர் தலைவன் எமக்குப் பொருந்துமாறு கூறிய இவ்வறங்களை
யாம் மேற்கொள்வோம்.

“பண்டும் பண்டுங் கலங் கவிழ் மாக்களை
யுண்டே மவர்த முறு பொரு ஸீங்கிவை
விரை மர மென்றுகில் விழுநிதிக் குப்பையோ

இவை யிலை கொள்கை”ன வெடுத்தனன் கொணர்ந்து
மகிழ்வொடு கொடுத்து அவ்வழி வந்த மரக்கல மொன்றினேற்
றிச் சந்திரத்தெனன் னும் வாணிகளை டுவ்வுர்க்கு வரவிடுத்
தான். அன்னே னிந்கார் புகுந்து இப் பெண்ணாகியோடு
பலவாறு கொடை வழங்கிச் செவ்வனம் வாழாங்றான். இத்
திறத்தினள் காணிவ் வேந்திழையாகிய ஆதிரை, “இவள்
கைபாற் பிச்சை பெறக் காவாய்” என்றனள். அதுகேட்டு
மகிழ்ந்த மணிமேக்லை ஆதிரையி னில்லம் புதுந்து புண்யாத
லுவியம்போல் நிற்றலும், அவ்வாதிரை அவளைத் தொழுது
வலங் கொண்டு “பாரக மடங்கலும் பசிப்பினி யொழிலுதாக”
வென வாழ்த்தி, நன்மொழி யுரைத்து அழுத சரபி நிறையு

மாறு ஆருமிர் பருந்தினைய தன் கட் பெய்து மகிழ்ந்தான். அன்று தொட்டக்கலம் எத்தனை பெயர்க் கண்ணி யள்ளி யிடி னுங் குறைவற்றதாகச் சுரந்து நின்றது.

५. பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம்.

ஓரு நாட்டில் வாழும் மக்களது நாகரிகம் அந்நாட்டில் வழங்கும் மொழிகளில் எழுதப்படும் நூல்களால் நன்கு வெளிபாகு மென்பது சரித்திர உண்மையாகும். நூல் எழுதும் புலவர்கள் வாழுந்த காலத்தில் வழங்கும் பழக்க வழக்கங்களும், பரவி பிருக்குங் கொள்கைகளும் அவர் நூல்களில் இல்லமறை காப் போல் அமைந்து விளங்குவது இயல்போகிறது. பண்டைக் காலத்திற் தமிழ் மக்கள் வாழுந்துவந்த வாழ்க்கையின் தன் மையையும், அவரது உடை, நடை முதலிய நாகரிக முறைகளையும் நாம் இக்காலத்தில் விவித்து கொள்வதற்குச் சங்க நூல்களைப் பெயர் புனைந்துள்ள சீரிய நூல்களே சிறந்த ஆதாரமாக இலங்குகின்றன. பழங் தமிழ் நாலாகிய சிலப்பதிகாரத்தில், அக்காலத்திய தமிழ் மக்களது பழக்க வழக்கங்களும், அக்காலத்திய அரசியல் முறைகளும், தமிழ் மக்கள் பல துறைகளிலும் எய்திபிருந்த மேன்மையும், சிறப்பும் செவ்வகை விளங்குகின்றன. இந்துல் முடியுடை வேந்தராய்த் தமிழ் நாட்டிற் செங்கோலோச்சிய மூவர்க்கும் உரித்தா பிருத்தலீன் அகணிடத்துக் காணப்படுகிற நாகரிக முறைகள் தமிழகம் முழு வதும் பரவியிருந்தவைகளே பென்று கொள்வதற்கு அத்தாட்சியாகின்றது.

பண்டைத் தமிழ் மக்களது நாகரிகத்தை ஆராயப் படு முன்னர், அக்காலத்திற் தமிழ்மொழி பரவியிருந்த நாட்டின் விஸ்தைவத்தை அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். ஒரு காலத்தில் இமயமலை முதல் தென் குடிரி வரையுங் தமிழ் மௌழியே பரவியிருந்த தென்றும் மின் ஆரிய வகுப்பார் இங்கு குடியேறிய காலத்தில் வடபாகத்தில் ஆரியமும், தென்பாகத்

தில் தமிழும் வழக்கலாயின வெனவுஞ் சிலர் கருதுகின்றனர். எனினும் அக்காலத்திய தமிழ்காட்டியின் பரப்பை ஜீபங் திரிபற அறதியிட்டுக் கூறுதற்குப் போதிப் சான்றுகள் தமிழ் நூல்களிற் கிடைப்பதறிதா யிருக்கின்றது. மிகப் பழைய காலத்திற் தமிழ் மொழியிலேழுதப்பட்ட பனுவல்கள் இக்காலத்திற் பெரும்பாலும் இல்லா தொழில்தன. தமிழ் மொழியில் மிகப் பழைய நூலாகத் தற்பொழுது நாம் காணக் கிடைத்திருப்பது “தொல்காப்பியர்” என்னும் இலக்கண நூலேயாம். “இலக்கிய மின்றே இலக்கண மின்றே” என்னும் அத்தியத்தாலும், “இலக்கியங் கண்டதற் கிளக்கணம் இயம்பவின்” என்னும் நன் அல் வழியாலும், தொல்காப்பியர் என்னும் இலக்கணத்திற்கு முன்னரே தமிழ் மொழியிற் தலைசிறந்த இலக்கிய நூல்கள் இருந்திருக்கவேண்டுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆயினுக் தமிழ் மொழியிற் தற்போதுள்ள நூல்களைத் துணியாக்கவேண்டு ஆராயுமிடத்து, தமிழ்காடு வடக்கே திருவேங்கட மலையையுங், தெற்கே குமரியையும் மற்றிரு பக்கங்களிலும் கெட்கி கடலையும் எல்லோக்கவொண்டு விளங்கிற வெறன்று தெரிகிறது. “வடவேங்கடன் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” என்று விதொல்காப்பியப் பாயிசுக் கூறுகின்ற மையாலும்,

“கெட்டோன் குன்றமும், தொட்டோன் பெளவழும்
தமிழ் வரம் பறுத்த தண்புனல் நாடு”

என்று சிலப்பதிகாரங் கூறுகின்ற மையாலும் அக்காலத்திய தமிழகத்தின் பரப்பு நன்றியப்படுகின்றது.

இனி அக்காலத்திய தமிழ் மக்கள் நாகரிக முறைகள் என்று ஏருதப்படுகிற பல துறைகளிலும் தலைசிறந்து விளங்கினார். இக்காலத்திற் போலவே அக்காலத்திலுள் செல்வம் மலீந்தகாடே சிறப்புடைய தெனக் கருதப்பட்டது.

“போன்னினாகும் பொருபடை அப்படை
தண்ணினாகுக் தரணி தரணியில்

பின்னையாகும் பெரும் பொருள் அப்பொருள்
துன் னாக் காலை துன்னதன இல்லையே”

என்று சிந்தாமணி ஆசிரியர் கூற்றுக் கிணங்க பொருள் மிகுந்த நாடே புதூலும், ஆந்தலாலும், சிறந்து விளங்குமென்பது எக்காலத்தும் ஏற்ற ஓர் உண்மையாகும். இவ்வண்மையைப் பண்டைக் காலத்திய தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனரென்பதற்கு அவர்கள் கைத்தொழில், வாணிபம் என்னும் இரண்டையும் கண்ணும் கருத்துமாய்ப் போற்றி வளர்த்த முறையே போதிய சான்றுக்கும்.

தமிழ் நாட்டில் விளங்க விளை பொருள்களை கேற்றுமதி செய்ய விடாது, அவற்றைக் கைத்தொழில் நுண்மையால் பல்வகைப் பொருள்களாக அமைத்துக் கொள்வதில் பண்டைய தமிழ் மக்கள் மேம்பட்டிருந்தனர். சோழநாட்டின் இராசதானியாகிய புகார் நகரத்தில்,

“ாட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
சட்டும் நண்வினைக் காருசர் இருக்கையும்

விளங்கின்; என்று ஆசிரியர் கூறுகின்ற ராகவின் பட்டாலும், கம்பளத்தாலும், பருத்தி நூலாலும் மெல்லிய ஆடைகள் செய்ய வல்ல சாலியர் தமிழ் நாட்டில் விளங்கினரென்பது இனிதுணரப்படும். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைமா நகரி அம்,

“நூலினும் மயிரினும், நுழைநூற் பட்டினும்
பால்வகைதெரியாப் பன்னாறுக்கைத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்”

விளங்கிற்றெனச் சிலப்பதிகாரங் கூறுவதால்; நுண்ணிய பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், கம்பளத்தாலும் நெய்யப்பட்ட பலவகையான ஆடைகளை வெவ்வேறுகப் பிரிந்து அடுக்கடுக் காய் வைத்திருந்த நறுமடிகள் நிறைந்த பண்டசாலைகள் வீதி களில் விளங்கிற்றென்பதும் வெள்ளிடை வெற்பு. எனவே சோழநாட்டிலும். பாண்டிய நாட்டிலும் அக்காலத்திய கைத்தொழில் செழித்திருந்ததென்பது மேற் கூறிப் போந்தவற்றால் நன்கு விளங்குகின்றது.

ஆடை செய்யுங் தொழிலன்றிக் கைத்தொழில்களும் மேம்பாட்டைத்திருந்தன வென்பதைச் சிலப்பதிகாரமென்னுஞ் சிரிப்

நால்வழியாய் அறிகின்றோம். இன்னும் பல்வகைப்பட்ட நவமணிகளின் பிறப்பு முதல் சிறப்பிரூபிய வகைபெல்லாங் தெரிய வல்ல வணிகரும், சாதனபம், கிளிச்சினை, ஆடகம், சாப்பு நதம் என்னும் நால்வகைப்பட்ட பொன்னின் வகைகளை, நன்குணரத்தக்க பொற் தொல்லருங் தத்தங் தொழில் முறையில் மேம்பட்டு விளக்கினர். சிலப்பதிகாரக் கதை சிசும்வதற்கே காரணமாயிருந்த அருமையான வேலைப்பாடுடைய சிலம்புலேலையும் இங்கு நடைபெற்ற கென்பது ஈண்டு கவனித்தற்குரிய தொன்றோம் இக்காலத்தினர் நாகரீக நகைகள் என்று போற் றிப் புகழ்கின்ற அணிகளிற் பல அக்காலத்திய மாதால் அணி யப் பெற்றிருந்தன வென்று சிலப்பதிகார வரயிலாய் அறியக் கிடக்கின்றது. இங்கல்லணிகளிற் பல இன்னுங்கென்னாடுகளில் வழங்கி வருதல் கண்கூடு.

அக்காலத்திய வாசனைத் திரவியங்களைப்பற்றி ஆராய்வோ மானால், அவையுட் தமிழ் நாட்டாரது நாகரீகத்தன்மையை நன்கு விளக்குவனவாம். இந்துப் “ழும்புகார் நஷத்தில் வண்ணமும் சண்ணமும், தண்ணருஞ் சாந்தமும், சூவும், புகையும், விரையும் வீதிகளில் விலை கூறி விற்கப்பட்டன” என்பது நற்சான்று பகரா கிற்கும்.

இன்னும் அக்காலத்திய தமிழ் நாடானது சிலம் வழியாயும், நீர்வழியாயும், பல அபல்காடுகளோடு வாணிபங்குசெய்து வந்ததென்பது சரித்திர வாயிலாய் அறியக் கிடக்கின்றது. புலவர் பாடும் புகழமைந்த புகார் கராத்தில்,

“கலத்தினும் காலினும் தருவனர் சட்டக்
குலத்திற் குன்றுக் கொழுங் குடிச் செல்வர்”

வாழ்ந்து வந்தார்களென்று சிலப்பதிகாரங் கூறுவதாற் கடல் கடந்து வாணிபங்குசெய்தும் வழக்கம் அக்காலத்திலேலீய தமிழ் நாட்டில் சிலைபெற்றிருந்த தென்பது நன்குணரப்படும். அன்றியும்,

“கிரின் வந்த நிமிர் பரிப் புச்சியும்
காலில் வந்த கருங்கரி மூடையும்
வட மலைப் பிறந்த மணியும் பொன் னாம்

குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்துங் குணகடற் றகிரும்
சங்கை வாரியுள் காவிரிப் பயனும்
சமூக் துணைங் காழகத் தாக்கமும்”

என்று பட்டினப் பாலை கூறுவதாற் பண்ணைக் காலத்திய தமிழ் நாட்டின் வாணிபப் பொருள்கள் ஒருவாறு அறியப்படுகின்றன கிரேக்கரும் வாணிபத்தின் பொருட்டுத் தம் நாட்டை விட்டுத் தமிழ்நாட்டைந்தன சென்பது கண்டு குறித்தற்பால தொன்று. இதற்குத் தற்காலத்தி ளங்காங்கு வெட்டியெடுக்கப்பட்டுள்ள ஆயல்நாட்டு நாணயங்களே நற்சான்றும்.

இவ்வாறு சைத்தொழிலாலும், வாணிபத்தாலும் தலை சிறந்த தமிழ் நாட்டில் சீர்வளம் நிலவளம், மலைவளம் முதலிய வளமிக்களைல்லாம் பொருந்தி யமைந்திருந்தமையால் பயிர்த் தொழிலாகிய பழுதற்ற தொழில் மகோண்நத சிலை யெட்டு திருந்தது. சோழனாட்டில் பொன்னி யாறெலும் மறுநாமமுடைய காவிரி தன் நலம் பொருந்திய நலத்தால் “சோழன நாடு சோறுடைத்து” எனப் புலவர் இழுமென் மொழியால் விழுமியது கூறுமாறு வளம் பெருக்கியது. பாண்டிநாட்டில் வையை ஆறு சீர்வளத்தாற் சிறந்து செல்வத்தைப் பெருக்கியது. சேரநாட்டிற் பொருளையென்னும் பொய்யாநதி விளக்கித் தோன்றிற்று.

“முதிர்பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒத்துளி
மதுகரம் ஞிமிடெனுடை வண்டினம் பராட
நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்றை கரை”

என்று ஆசிரியர் கூறுவதால் இவ்வாற்றின் வளமும் சிறப்பும் ஒருவாறு அறியப்படும்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் விவித சமயங்கள் பரவிப்பிருந்தன வென்பதும் (குமிழ் மக்களது அறிவின் அளவிற்கும் மன்பாண்மைக்கு மேற்ற பலதிறப்பட்ட தெய்வங்கள் வழி பாடு செய்யப் பெற்றன என்பதும்) ஆங்காங்கு அறவோர்

பள்ளிகளும், இறையோன் கோவில்களும் அமைப்புற்றிருந்தன
வென்பதும் சிலப்பதிகாரத்தினால் அறியக் கிடக்கின்றது.

அன்றியும் தமிழ்நாட்டில் அக்காலத்தில் துறவறம், இல்ல
றம் என்னும் இருவகை அரங்கங்களும் கிளைத்திருந்தகர்கள்
தெரிகின்றது. இவ்வுலக வாழ்வு “மலையாடு பஞ்ச” எனவும்,
“சீர்பீற்றுகுமிழி” யெனவு மென்னிய ஆண்மக்களும் பெண்
மக்களும் துறவறத்தை மேற்கொண்டு வந்தார்களென்பதற்கு
சுவந்தி யென்னும் பெண்மனியின் துறவும், மனிதமலையின்
துறவுமே சான்றுகும். இவ்வாறு துறவறத்தை மேற்கொண்டு
தவஞ்சிச்யத பெருமக்களது பெருமையும், வலிபையும் சுவந்தி
யடிச்சனது சரிதையால் நன்குணர்பாற்று.

“செயற்கிப செய்வர் பெரியர் சிறியர்
செயற்கிய செய்க லாதார்”

எனப் பொய்மில் புலவர் நீத்தார் பெருமை என்னும் அதி
காரத்திற் கூறியவாறு ஆக்கறும் அழித்தலும் துறவறத்தை
மேற்கொண்டிருந்த அடிகளிடம் விளங்கித் தோன்றுகின்றது.
இல்லறத்தை மேற்கொண்டவர்கள் அறவோர்க் கழித்தல், அந்தனை
ரோம்பல், துறவோர்க் கெதிர்தலாகிய அறங்களை ஒல்லும்
வகையால் இயற்றி வந்தனர்.

இன்னும் கண்ணுக்கு இனிமை பயக்கும் இயற்கை நலத்
தில் எழிலுறு காட்சியினும், காலுக்கோறும் உள்ளத்தைக்
கவர்ந்து உவகை ஊட்டும் ஓவிபத்திலும், சிக்கைக்கு இன்பம்
பயக்குஞ் செய்யுள் நயத்தினும், இசையின் நயமே சிறந்த
தென் யாவரும் இசைந்து கூறுவார். இத்தகைய இசையினைப்
போற்றி வளர்த்து அத்துறையில் மேம்பாட்டைந்த நாடுகள்
நாகரிகத்தில் நனி சிறந்தவைகளெனக் கருதப்படுகின்றன. அக்காலத்திற் தமிழ் நாட்டின்கண் வழங்கிவந்த இசைக் கருவிகளை
யும், இன்னிசையிற் தமிழ் மக்க வளய்துபிருந்த புலண்மையையும்
அறிந்துகொள்வதற்குச் சிறந்த குறிப்புள்ள சிலப்பதிகாரத்தாற்
கிடைத்திருக்கின்றன.

“குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின் நிசைத்து வழித்திறங் காட்டும்
அரும் பெறல் மரபில் பெரும்பானிருக் கையும்
அமைந்து விளங்கின”

என்பதும் இவண் குறித்தற் குரித்துடைத் தென்க. தமிழ் நாட்டில் பாடல் மேம்பட்டிருந்தது போன்றே ஆடலுங் கூது தும் அழகாய் நடத்தப்பெற்றன வென்பதும் சிலப்பதிகாரத் தால் நன்கு விளங்குகின்றது.

எனவே இதுகாறுங் கூறிப் போந்தவற்றுற் பண்டைய தமிழ் மக்கள் நாகரிகத்தின் மதிகான்னத திலையை யடைந்தி ருந்தனரென்பது வென்றிடை வெற்பெனத் தெள்ளி திற் போதரும்.

இளவையார்

இளவையாரின் பெயரைக் கேள்விப்படாத தமிழ் மக்களிரார். முந்காலத்தில் பெண்களும் நமது நாட்டில் கல்விபிற் தீர்க்கிருந்தனர் என்பதற்கு ஒளவையாரே போதுமான சாட்சியாவர். அவரது அருமையான வாக்கியங்களை ஆண்மக்களே யன்றிப் பெண்மக்களும் அடிக்கடி நமது நாட்டில் வழங்குகின்றனர். அவ்வமையாறைப் பற்றிய கதைகள் கணக்கில்லாதன்கா. அவற்றை சிலவற்றை எண்டுக் கூறுவாம்.

முன்னொரு காலத்தில் சோழநாட்டில் பகவன் என்னும் அந்தனை ஒருவன் இருந்தான். அவன் ஆகியென்னும் புலைச் சியை பண்ணுசெய்து கொண்டான். பிறகு அவன் தண்ணேடு தேசக்ஞாரன் செய்ய வேண்டுமென்றும் பிறக்கும் பின்னாக ஓப் பெற்ற இடக்குதேலையே கிட்டுச் செல்ல வேண்டுமென்றும் சொன்னான். தன்னைப் பரிசோதிக்கப் பகவன் இந்தனாம் கூறினான் என்று கிணந்து, ஆகி அதற்கிணங்தனான்.

ஆதி, தான் முன் எண்ணியது தவறென அறியுக்காலஞ் சமீபித்து வந்தது. அவளுக்கு முதற்குழந்தை பிறத்தலும்,

தாங்குறியவாறு அங்கேயே அதனைப் போட்டு வருமாறு பகவன் கட்டளையிட்டான். ஆதிக்கு இது பெரும் பாகமா சத் தோன்றியது. ஆயினும் கணவன் கட்டளையை மறுத்தற்கு அஞ்சியும், தன் வாக்குறுதியை நினைத்தும் அங்கனம் செய்ய இனங்கினன். எனினும் அவன் மனம் வருந்தி நின்றபொது அங்குமுந்தை,

இட்டமுடன் என்றலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனும் செத்துவிட்டானே—முட்டமுட்டப்
பஞ்ச மேயானுலும் பாரமவனுக் கண்ணுய!
தெஞ்சமே யஞ்சாதே நீ.

என்று சொல்லிற்று. அதைக் கேட்ட ஆதி ஒருவாறு தேற் அந்தக் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே வைத்துச் சென்றனள். அந்தக் குழந்தையே அருந்தமிழ் புலமை வாய்த் தூவையார் என்க.

பிறகு ஆதியும் பகவானும் தாஞ்ச சென்ற வழி களில் செவ்வேறு இடங்களில் உப்பை, அதிகமான், உறுவை, சுபிலர், வள்ளி, திருவள்ளுவர் என்போன்றைப் பெற்றார்கள். ஆதியின் மக்களில் ஒளவையார், உப்பை, உறுவை, வள்ளி என்ற நால் வரும் பெண் மக்கள், மற்ற மூவரும் ஆண்மக்கள். இந்த எல்லாக் குழந்தைகளும், பிறந்தவுடனேயே ஒளவை மாதிரியே பல வேறு விதங்களில் தாயின் கவலையை மாற்றி அவளை யனுப்பினர். அநாதையராக விடப்பட்ட இவர்களைச் சிலர் எடுத்து வளர்த்தனர். எக்குலத்தார் இக் குழந்தைகளை எடுத்து வளர்த்தனரோ, அக்குலத்தவராக இவர்கள் நினைக்கப்பட்டார்கள்.

இவர்களில் ஒளவையார் பாணர் சாதியாரால் வளர்க்கப் பட்டதால் அவர் அக்குலத்தவராகக் கருதப்பட்டனர். அவர் அதிகாலம் வாழ்ந்திருந்ததால் ‘கிழவி’ என்ற பொருள் தரும் ஒளவையாரென அழைக்கப்பட்டனர்.

ஒளவையார் சிறு வயதிலேயே கவிபாடுஞ் சக்தி பெற்றி ருந்தனர். பல பெரியோர் அவரைப் பொன்னேபோற் போற்றி வந்தனர். அவர்காலத்தில் பாண்டிய நாட்டில் பாரி என்னும்

ஒரு கிற்றரசன் இருந்தான் ஒளவையார் தன் ஊருக்குவரும் பொழுதெல்லாம், அவன் அவரை உபசரித்துப் பல பரிசுகளைக் கொடுப்பது வழக்கம். ஒருநாள் அவரிடத்திருந்த அன்பு மிகுதியால் அவரைத் தன் ஊரிலேயே இருக்கச் சொன்னான். தேசசன்சாரங்கு செய்யும் இப்பையுடைய ஒளவையார் இதற்கிணையாது அங்கிருந்து சென்றனர். சென்றவர்க்குப் பாரி பரிசுகள் கொடுத்து அனுப்பி அங்காட்டு எல்லையைக் கடக்குமுன் அவர் எடுத்துச் சென்ற பரிசுகளை எல்லாம் பறித்து வரத் தன் ஆட்களுக்குக் கட்டனையிட்டான்.

பொருள்களைப் பறிகொடுத்த ஒளவையார், பாரியிடம்வந்து உடந்ததைக் கூறினார். அதைக் கேட்ட பாரி, விசனப்பட்ட வன் போல் நடித்துக் குற்றவாளியைக் கண்டுமிடிப்பதாகக் கூறிப் பலநாள் விசாரணை நடத்தினான். விசாரணை முடியும் வரை ஒளவையார் அவன் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. முடிவில், பாரிதானே முதற் குற்றவாளியென்றும், ஒளவையார் தனது ஊரில் இருக்க மறுத்தாள், அவரைத் தான் அங்கு இருத்த இந்த யுக்கி செய்ததாகவும் கூறி அவரிடம் மன்னிப்புக் கேட்டனன். மிறகு அவருக்கு முன்னிலும் அதிகமானப் பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.

அக்காலத்தில் பழையனார் என்னும் பதியில் புன்செய்ப்பயிர் செய்யும் காரியென் னும் உபாரச் சிந்தையுள்ள எளிய வேளாளன் ஒருவன் இருந்தான். அவன் ஒளவையாரிடம் பெருநட்புக் கொண்டவன். ஒளவையாரைப் பிரிய விரும்பாத அவன், ஒருங்கள் ஒரு களைக்கொட்டை மாலைப்பொழுதில் அவர் கையிற் கொடுத்துத் தன் கொல்லையிலுள்ள களைகளை எடுத்துக் கொண்டிருக்குமாறு சொன்னான். அன்றியும் தான் விரைவில் திரும்பிவரும்வரை காத்திருந்து களைக்கொட்டைத் தன்னிடங்கொடுக்க வேண்டும் என்றும் கூறிச் சென்றான். சென்றவன் இரவில் அசாலத்தில் வந்து சேர்ந்தான். அவன் வருஷக்கை அதிக நீரம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒளவையார், அவன் காலை தாழ்த்து வந்ததை விசனத்துடன் தெரிவித்தான். ஒளவையார் இருட்டில் எங்கும் செல்ல மாட்டார் என, அவன் அறிந்தவன் ஆதலால், அவரைத் தன் வீட்டில் அன்று தாம்

கித்துச் செல்லத் தான் செய்த உாயம் இதுவென்று கூறி னன். ஒள்வையார் கேட்டு மனமகிழ்ந்து அவனீந்த கல்கி யைக் குடித்து செஞ்சுக்கங்கு மறுநாள் பிரயாணம் ஆரைனர்.

சேரன் ஒருநாள் தன் அண்மைனில் ஒரு பெரு விருந்திட்டான். அப்பன்னனது அன்பாகிய ஒள்வையாரும் அன்று வந்திருந்த விருந்தினருடன் பந்தியில் உண்ண உட்கார்ந்திருந்தனர். அப்பொழுது வேசேற்று விருந்தினன் திடீரென வந்தனர். பந்தியில் வேறே இடமில்லை யாதலால், உட்கார்ந்திருந்த யாரேனும் ஒருவரைச் சேரன் அவனுக்காக எழுப்ப வேண்டியதாயிற்று. பிறர் அந்தியராதவின், தன் அன்பிற்குசிய பெரும் உறவினராகிய ஒள்வையாரை நோக்கி, “ஒள்வையே வாராய்” என்றுமூத்தனன். அவரும் அவனது உட்கருத்தை அறிந்து எழுந்திருந்தனர். பிறகு அவ்வம்மையார் சேரனேடு சாப்பிட்டனர்.

ஒருநாள் தமது வழக்கப்படி ஒள்வையார் பாத்திரைபோ கையில் பெருமழு பெய்தது. அவர் உடலும் உடையும் நன்யலே, குளிரால் வருந்தினர். வழியில் தாய் தந்தையர் இல்லாக இடைப்பெண் ஒருந்தி பரணமீதிருந்து புனங்காலன் செய்துகொண்டிருந்தாள். இராத்திரியின் கொடுமையால் அவள் மிகவும் துண்பப்பட்டவள். ஒள்வையாரைக் கண்டதும் அவள் அவரை உபசரித்து, அவருடைய ஆடை உலருமட்டும் தனது உலர்ந்த சிற்றுடையைக் கொடுத்து உதவினன். அவள் அன்பை வியந்து,

பாரிபறித்த பறியும் பழையனார்க்
காரியன் நீந்த களைக்கொட்டும்—சேரமான்
வாராய் என வழைத்த வாப்பையும் இம்முன் நுக்
நீலன் சிற்றுடைச்சு கேள்.

என்று புக்குந்தனர்.

இவ்வம்மையார் ஒருகாலத்தில் தென் அடிடில் பிரயாணின் செய்துகொண்டிருந்தையில், ஓர் ஊரிலே ஒரு குடியானவனது தின்னையில் உட்கார்ந்தனர். அக்குடியானவன் மிக நல்லவன்.

அவன் மனைவியோ மிகப் பொல்லாதவள்; பெண் ஜுரூவடன் வந்த பேய். அவ்விட்டில் இருந்து வேளாளன் வெளி வருவதைக்கண்ட ஒளவையார் அவளைப் பார்த்து, ‘அப்பா! எனது பசிதீரச் சிறிது உணவு அளிப்பாயோ?’ என்று கேட்டாள். ஒளவையாருக்கு உணவு இட அவனுக்கு மனமுண்டாயிற்று. ஆயினும் அது தன் மனைவிக்குப் பிரியமாக இராது என்று எண்ணி, ஒளவையாரை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே சென்றுன். சென்றவன் அங்கே உட்கார்ந்து, இச்சகம் பேசி மனைவியின் முகங் துடைத்து, ஈரும் பேனும் பார்த்தான். பிறகு அவன் கோபமில்லாது இருக்குஞ்சமயம் பார்த்து, ‘பெண்ணே! நமது தின்ஜினியில் ஒரு தொண்டு கிழவி உட்கார்ந்திருக்கிறான் அவனுக்குக் கொஞ்சம் உணவு கொடுக்கவேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டியது இல்லறத்தார்க் கேற்ற தருமா?’ என்று பயபக்தியோடு சொன்னுன்.

அவன் கூறிப் சொற்களைக் கேட்ட, அவன் இல்லாள் சுட்டெனக் கோபங்கொண்டு குதித்துக் கூத்தாடி உன் ஈகு னாத்துக்கு விருந்து வேறு ஒரு கேடா? உன் இழவுக்குக் கொட்டுகிறதல்லாமல் ஊரா ரெல்லாருக்கும் கொட்ட வேண்டுமா? என்று வெடு வெடுத்துத் திட்டிப் பழைய முறத்தால் ஆசைத்திருமட்டும் ஒடு ஒடு அடித்தாள். நடந்த யாவையும் உன்கு அறிந்த ஒளவையார்,

இருந்து முகங்கிருத்தி ஸரோடு பேஸ்வாங்கி
விருந்து வந்த தென்று விளம்ப—வருந்திமிக
ஆடினான் பாடினான் ஆடிப் பழமுறத்தாற்
சாடினான் ஒடோடத் தான்.

என்ற இரு செய்யுளைக் கூறினார். குடியானவனுக்கு ஒளவையார் ஓரளுங் கவிவாணர் என்று தெரிந்தது. மறுபடியும் அவன் தன் மனைவியைக் செஞ்சி, வந்தவர் வரகவி என்றும் அவர் வாக்கால் பாடல் பெற்றால், பொருள் அதிகமாகப் பெருகு மென்றுங் கூற அவன் மனமில்லாமல் உணவிட்டாள். அதனை அருந்திய ஒளவையார்,

சீணக்கண் கூசுதே கையெடுக்க நா னுதே
மாலேஞக் வாய்திறக்க பாட்டாதே—வினுக்கென்
என்பொம் பற்றி எரிக்கிற தையையோ
அன்பிலாள் இட்ட அபுது
என்று கூறி வாயி தெரிந்தாள்.

அப்போது அங்குடியானவன் ஒள்வையை வணங்கித்
தனது நிலைமைக்கு மிகவும் கலங்கினான். ஒள்வையார்,
பத்தாவக் சீகந்த பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடுமிருக்கலாம்—சற்றே னும்
எறுமாறுக நடப்பானே யாழாகில்
கூசாமுத் சங்யாசங் கொள்

என்று அவனுக்கு உபதேசிக்க, அவனும் அப்படியே சங்யா
சம் கூண்டான்.

ஒருக்காள், ஒள்வையார் காட்டின்வழியே போசூரில்
வெயிலின் மிகுதியால் வழியினுள் ஒரு நாவல் மரத்தடியில்
போய்த் தங்கினர். அந்த மரத்தின்மீது ஒர் இடைப் பையன்
ஏறி நாவற் பழங்களைப் பறித்துத் தின்றுகொண்டிருத்தான்.
அவளைப் பார்த்த அம்மையார் ‘அப்பா! எனக்கும் சில கனி
களைப் போடுவாயா?’ என்று கேட்டாள். அதற்கவன் ‘பாட்டி!
கட்ட பழங்கள் வேண்டுமா? சடாத பழங்கள் வேண்டுமா?’
என்று வினாவினான். அதற்கவர் ‘கட்ட பழமே போடு’ என்றார்.

பையன், நன்கு பழுத்த கனிகள் கீழிருக்கும் மனவில்
விழும்படி மரக்களையைப் பிடித்து அசைத்தனன். பழங்கள்
தரையில் விழுங்கவுடன், ஒள்வையார் அப்பழங்களைப் பொறுக்கி
மனல் சிங்குமாறு அவற்றை ஊதியூதித் தின்றனர். அதனைக்
கண்ட சிறுவன் ‘பாட்டி! பழம் மிகவும் சூடுள்ளது. நாவைச்
சடாதபடி நன்றாக ஊதியூதித் தின்னு என்றான். அதனைக்
கேட்ட ஒள்வையார் மிக்க வருத்தமும், வெட்கமும் அடைந்து
ஒன்றுமாறியாத, இச்சிறுவனுக்கு யான் தோற்றேனே’ யென்
ார். பிறகு அவர்,

கருங்காலிக் கட்டைக்கு வகைநாணக் கோடாவி
இருங்கதலித் தண்டிக்கு நானும்—பெருங் கானில்
காரெருமை மேய்க்கிண்ற காளைக்கு நான் தொற்று
கரிராங் துஞ்சாதென் கண்
என்ற ஒரு செய்யினைப் பாடினார்.

ஒருசமயம் ஒளவையார் பாண்டிய நாட்டில் காட்டின்
வழியே செல்லுகையில் பசிதோய் அவரை வருத்தியது. ஆதரிப்
பார் எவரும் அருகில் இல்லை. அப்போது அங்கு ஆடு
பேய்த்துக்கொண்டிருந்த யாதவன் ஒருவன் தென்பட்டான்.
ஒளவையார் அவன் தனக்கு வைத்திருந்த கஞ்சியிற் கொஞ்ச
சங் தருமாறு வேண்டினர். அவன் மகிழ்ச்சியை அவருக்கு
உணவழித்தான். பசிதீர்ந்த ஒளவையார் அவன் செய்த பேரு
தவியைப் பாராட்டுதற்கு எண்ணி ‘உன் பெயர் என்ன? என்
ரூர். அவன் தன் பெயர் மறந்த பேதை யாதலால், அவர்
வினாவுக்கு கிடையாக அசதி என்றான். அதனால் தன் பெயர்
‘மறந்திருக்கிறது’ என்று அவன் கூறினான். பிறகு ஒளவை
யார் அவன் ஊசைச் சொல்லுமாறு கேட்க அவன் ஊரின்
பெயர் சொல்லமுடியாது. என்னாரில் ஐவேல் உண்டு என்றான்.
ஐவேலையும் அசத்தையும் ஒன்று கூட்ட ஒளவையார்
அசத்திக்கோவை என்றெரு பிரபந்தம் கூறினர். அசத்தையை
அரசன் என்பாரும் உள்ளர்.

இந்த ஒளவையார் காலத்தில் கம்பர், ஒட்டக்கூத்தர்,
புக்கேந்தியார் என்ற புலவர்களும் வாழ்ந்தார்கள். ஒளவை
யார் கழுக்குப் பாடியென்று முன்னரே அறிந்திருக்கிறோம்.
கம்பரோ ஆயிரம் பொன் பெற்றுல் அன்றி எவ்வரையும் பாடு
வதில்லை. கம்பர் வாக்கால் பாடல் பெற்றால் தனக்கு மிகுந்த
செல்வ முண்டாகுமென்று சோழனாட்டில் அம்பர் அம்பதியில்
வாழ்ந்த சிலம்பி என்னும் தாசி பொருத்தி கிணைத்தாள்.
அவள் கம்பரை ஒருநாள் பார்த்து என்மேல் ஒரு கவிபாட
வேண்டுமென்று கேட்டாள். அதற்குக் கம்பர் ஒரு பாட
துக்கு ஓராயிரம் பொன் தங்கா ஸொழிய, கவிபாட முடியா
தென்று கூறினர். சிலம்பி தேடியதெல்லாம் 500 பொன்னே
கிடைத்தன. அத்தொகையைக் கம்பரிடங் கொடுத்துக் கவி

பாடச் சொன்னாள். கம்பர் அவளை நோக்கி, நான் விரும்பி யது ஆயிரம் பொன், நீ கொடுத்தது ஐஞ்சாறு பொன்னே. நான் கேட்டதிற் பாதியே கொடுத்தாய் ஆகவின் நான் பாதிப் பாட்டே பாடுவேன் என்று சொல்லி,

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ண வதுஞ் சோழ மண்டலமே

என்பதை அவள் வீட்டுச் சுவரில் எழுதிவிட்டுச் சென்றனர்.

சிலம்பி பொருளை இழுத்தமையாலும், கஸ்பருடைய பாட்டைப் பெருமலும் கைப்பொருள் இழுந்து வறியவளாகி உடுக்க உடையும், உண்ண உணவுமின்றிப் பரிதபித்துக்கொண்டிருக்கையில் அவள் வீட்டுத் தின்ஜெயில் ஒள்வையார் வந்து உட்கார்க்கார். சிலம்பி அவரை உபசரிக்க, ஒள்வையார் ‘எனக்குச் கொஞ்சம் கூழ் வார்ப்பாயோ?’ என்று அவளைக் கேட்டார். சிலம்பி மனக்களிப்புடன் வயிறு நிரம்ப அவருக்குக் கூழ் வார்த்தனை. ஒள்வையார் களைப்புத் தீர்ந்திருக்கையில் சுவரில் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் பரர்த்து, அதன் வரலாற்றை உணர்ந்தார். உடனே அப்பாட்டின் குறையை

—பெண்ணாலாள்,

அம்பர்ச் சிலம்பி அரவிந்தந் தாழுணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்று எழுதி முடித்தனர். அன்று முதல் சிலம்பி பெரும் சிலம்பனியும் செல்லியாயினாள். அதனால் கம்பருக்கும் ஒள்வையாருக்கும் மனவருத்தம் உண்டாயிற்று.

ஒள்வையாரை ‘ஆல’ என்று சொல்லக் கம்பர் விரும்பி னார். ஒருநாள் அவ்விருவரும் வயல்வழியே போய்க் கொண்டிருக்கையில் கம்பர் ஆசைக் கிரைவைக் கூட்டி,

‘இரு காவிள் நால்லீல்ப் பந்தலை’

என்று கூறித் தாம் குறித்ததைக் குறுஷாறு ஒள்வையாரை நோக்கினார். அவர்,

எட்டுக்கால் ஸ்தனமே எமனேறும் பசியே
மட்டில் பெரியம்மை வாகனமே—முட்டேஸ்
கூரையில்லா வீடே குலஶாமன் தூதுவளை
ஆரையடா சொன்னு யது

என்றனர். அதனால் அவர் சுட்டியது ஆரைக்கீரையென்ற
தோடு, ‘அடா’ என்று அவரை அழைத்து அவமானப்படுத்
தினர். இவர்காலத்தில் வசித்தவர்களில் புக்கீழ்த்திப் புலவரன்றி
மற்ற யாவரும் இவரால் தாழ்வாக நினைக்கப்பட்டனர்.

ஒளவையார் பேரால் பலநூல்களும் தனிச் செய்யுள்க
ஞும் வழங்குகின்றன. அவற்றுள், ஆத்திருடி, கொன்றை
வேங்கன், மூதுரை, நல்வழி என்னும் நூல்களை நீங்கள் முன்
வகுப்புகளிற் படித்திருப்பீர்கள். அவையன்றி, அகவல், அச
திக்கோவை, நூனக்குறள் முதலிய நூல்களும் சங்க நூல்க
ளிற் பல செய்யுள்களும், பிறவும் ஒளவையார் பெயராலேயே
உள்ளன.

அதிகமான் ஒளவையாருக்குச் சுகோதரனுயினும் அவ
னுக்கு ஒளவையார் இன்னைரன்று தெரியாது. என்றாலும்,
ஒளவையாரை அபிமானித்துத் தனது சமஸ்தான கவிஞராக
ஏற்படுத்தி இருந்தான்.

11. புதுவந்த சோபனம் †

அல்லது

மனப்பாக்கிய மர்மம்

[மட்டுக்கரி; அர்சு. அதூல்தீரூர் ஆசிரிய கழக விரிவுரையாளர்
சங். விறு. P. இக்னேஷன் S. S. J அவர்கள்.]

வருடாரம்பத்திலே வித்தியாவினோதன். யான் எவ்வெத் திசை சென்றோனே அவ்வத்தினைசெயல்லாம், என் பித்திரர் யாவரும் தம் சுற்றுமித்திரர்க்குப் பாக்கியமான முதல்வருடத்தை விரும்பிச் சுப்சொபனங்க்குறுவதைச் செவியாரக் கேட்டேன். கேட்டபோதெல்லாம் புதுவருடமானது தானே தன்னில் அவரவர்க்கு வேண்டும் பாக்கியம் அமைந்துள்ள தல்லைவே; அவ்வருடத்தைப் போக்கும் வகையிலேயே அவரவர் பாக்கியம் அடங்கியுள்ளதன்றே என்ற அபிப்பிராயம் என் அத்தே கிளர்ந்து எழுந்தது. ஓர் புதுவருடத்தைச் செவ்விதம் போக்க அதனைப் பாக்கியமானதாகக் முக்கியமாய்ச் செய்யத் தகுவது யாது? என்ற வினாவும் உடன் எழுந்தது. இவ்வினாவுக்கு விடை அறிய முயன்று ஓர் மகானுபாவரை அடைந்தேன். அவர் என்மீது கிருபாநோக்கம் பாலித்து “பிள்ளாப், இப்பிரபஞ்சத்திலே பற்பல திறப்பட்டார் தம் மனப்பாக்கியத் தைப் பற்பல வழியாய்த் தேடுகின்றனர். அவரவர் வாய்ப் பிறப்பினாலேயே அவரவர் அபிப்பிராயத்தை கீ அறிதல் கூடுமென்று சொல்லி ஞானிகளைப் பெயர் வழங்கிய ஒரு சிலர் முன்னிலையில் என்னை அழைத்துப்போய் நிறுத்திப் பணித்த பிரகாரம், யான் பொறித்த வினாவுக்கு, அந்த ஞானிகள் தனித்தனி இறுத்த விடை வருமாறு:—

கிருபண்ஞானி என்பார் என் வினாவைக் கேட்டதும், “புதுவருடத்திலே, கொடிது! கொடிது! வறுமை கொடிது! அஃது ஸிங்க வேண்டுமாய்ன், நமது குறவாழ்வு ஸிரோசையான பெருவாழ்வாக வேண்டுமாயின் சுருங்கச்சொல்லின் நமக்கு மனப்பாக்கியம் வேண்டுமாய்ன்; பணப்பாக்கியமே முக்கியமாய்த் தேடல்

† மட்டுக்கரி தர்சு. மரியாயகி காதனு கழக வெளியீடாகிய “வித்தியாவிகோதன்” பதிரினக்யினின்றும் அதுவதிக்கப்பட்டது.

வேண்டும். அஃது கைகூட, அனைத்துங் கைகூடும், பொன்னம் பலம் உண்டாயின் என்னம்பலம் வாராது?" என்றார்.

கிண்டித் ராணி என்பார், "நானையத் தினம் கிடைக்கும் பலாப்பழுத்தினும், இன்றையத் தினம் கிடைக்கும் களாப்பழுமே இனிது! கண் காணுப் பரவோக இன்பத்திலும், கைகண்ட இக்லோக இன்பமே விசேஷம். ஆகையின் இதபானங்களைக் குடித்து, அருச்வை உண்டிகளைப் புசித்து, பஞ்சீந்திரீய சகங்களைச் சுகித்து அடையும் அரும் பாக்கிமே பெரும்பாக்கியம். ஆதலால் அதனையே முக்கியமாய்த் தேடல்வேண்டும்" என்றார்.

சிலாக்கியஞானி என்பார் "தோன்றிற் புகவூடு தோன்ற வேண்டு மன்றே" புகழூப்போலும் மகிழூத் தருவது யாதும் உண்டோ? பூத உடப்பு உள்ளபோது தேடவேண்டியது புக முடம் பொன்றே அன்றே? ஆதலான் மேதகு உத்தியோக மும், கெளவு பட்டமும், அதிகார வல்லபுமும், சன்மான வெகுமானமும், நாற்றிசை பரவும் கீர்த்திப் பிரதாபமும் தேடி அடைந்த அதிவூட்டசாலி எவ்விடை அவ்வை பாக்கியசாலி" என்றார்.

சூருதஞானி என்பார் "பூரண நிலங்வானம் உண்டேல் அந்தகாரம் உண்டா? சலாஞானம் உண்டேல் அறியாமை உண்டா? அறிவு பஸ்தத்தவன் போலும் ஆற்றல் மிகுத்தவன் உண்டா? அகில லோகம் எங்கும் அமைந்துள்ள நாகரிக சீர்சிறப்புகள் சுகானுபவ செளக்கியக்கள், தேகாத்தும சென்பாக்கிய ஏதுக்கள் எல்லாவற்றையும் ஆக்கியமைத்து மனுமக்களைப் பாக்கிய வந்தாரய்க் காட்சேபம் செய்ய வைத்து வரும் அறிவே வசிரேஷ்டம்; அதனைக் கற்று ஆட்சிப்படுத்துவதே பாக்கிய" மென்றார்.

இந்த ஞானிகளெல்லாம், தலைக்கொரு கூற்றைக் கூறி என் வினாயுக்கு விடை பகர, யான் தள்ளத்தக்கது யாது? சொல்ளத்தக்கது யாது? எனப் பகுத்தறியாது தலைமயங்கி நிற்க, எனது நிலையை அவதானித்த பரம ஞானியாகிய மகானுபாவப் பெரியார் என்னைக் காத்தால் அனைத்து ஒர் ஏகாந்த

ஸ்தலத்துக்கு அழைத்துக்கொண்டு போய், தமது யோகாசனத் தமர்ந்து என்னை உளுக்காரும்படி கையமர்த்த யானும் அவர் பாத சமுகத்தில் உட்சார்ந்து அவர், திருவாயைப் பார்த்த வண்ணமாயிருக்க அவர் அருளிச்செய்த இதோபதேசமாவது:—

குழந்தாய்! மின் ஆவதெல்லாம் பொன்னல்ல; வெளுத்த தெல்லாம் சாலல்ல; ஞானிகளெனத் தோன்றுபவரெல்லாம் ஞானிகள் அல்லர். அவர்கள் வசீகரண வாக்கெல்லாம் சுவீ கிருத வாக்கன்று. கடவுள் கற்பனைக்கு, அவர் திருவளத்திற்கு, கம் மனோசாட்சிக்கு மாருகாத வகையாயும், வழியாயும், அனவாயும், பொருட்செல்லாம், இன்ப சுக்க்செல்லார், புகழ்ச்செல்லாம், மெய்யறிவாகிய தெருட்செல்லாம் ஆகியவற்றைத் தேடி பண்டது அதுபனிப்பது விலக்கப்பட்டதன்றே. ஆயின் இவை யும் இவைபோல்வன பிறவும் தனித்தனியேனும் ஒருங்கு சேர்ந்தேனும் மனிதனை மெய்யான பாக்கியவாளனும் ஆக்கலே மாட்டா. ஆகவே இவை நிறைந்ததோர் வருடமும் உண்ணையான பாக்கியம் நிறைந்த வருடமாயாகவே மாட்டாது.

புதிப் வருடத்தே பாக்கியாய் வாழ ஆகிச்சிற மனிதன் எவ்வும் முதன்முதல், தன் மனோசாட்சி தீவிமியனக் காட்டு வகைத் தீவிக்கியும், நன்மையினக் காட்டுவகைதப் புரிந்தும் வரல் வெண்டும். “நமக்குக் காலமுண்ணபோதே சர்வ வானுயக்கட்குரு நன்மை புரிவோமாக” என்பது தேவதிகிருவாய்மொழி. ‘ஒரு மனிதனது சிவியத்தின் கிச்சமார்த்த பாக்கியான செயல் நன்மை செப்பவதொன்றே’ என்று சேர்சிட்டி (Sir P. Sydney) எனப் பெயரிய மேலைத்தேச மேதாவிமரும் சௌல்லியுள்ளார். அறிவான்ற அம்மையாராகிய ஒளவையாரும் “நன்மை கண்டப் பிடி” என்று நன்மதி ஏவியிருக்கின்றார். ஆதலினால், மகனை எல்லா இடத்தும், எல்லாக் சமயத்தும், எல்லா வழியானுப், எல்லா மனிதர்க்கும் இப்பன்ற எல்லா நன்மையும் புரிந்துவரு வோமாக. துறவறந்தானையினுஞ் சரி, இல்லறத்தானையினுஞ் சரி, அரசனுயினுஞ் சரி, பிரசையாயினுஞ் சரி, ஆசிரியனுயினுஞ் சரி, மாணவகளுயினுஞ் சரி, ஐசுவரியனுயினுஞ் சரி, வறிஞருயினுஞ் சரி, ஆண்டையாயினுஞ் சரி, அடிமையாயினுஞ் சரி அவனவன் தன் தன் அந்தஸ்துக் கடமையைச் சார்வ சாக்கிர

தையோடு சமுத்திரையாய் நிறைவேற்ற முயல்வதே உத்தம நன்மையென்பதை மறக்கவாண்ணுது. எம் சிருஷ்டி சர்த்தா வின் மாட்டும், எம்மாட்டும், எம்மைச் சூழ்ந்த பிறர்மாட்டும் நிறைவேற்ற வேண்டியவற்றை நிரந்தரம் கிலைமை பிரமாணிக்க மாய் நிறைவேற்றி வருவோமாக. இங்ஙனம் வாழ்ந்து புது வருட மொத்தையும் போக்குபவனுக்கே இம்மையிலே மனப் பாக்கியமும், மறுபோயிலே மோட்சக்திப் பாக்கியமுன் சித்திக்கலே சித்திக்கும்.

அக்கிரமிக்கோ, அகோராத்திரம் அமரிக்கை இல்லை. அவ ஆக்கு உண்மையான அகமகிழ்ச்சியுமில்லை; முகமலர்ச்சியுமில்லை. அவன் இராசிகமாய் வரும் பணத்தண்டனை, சிறைத்தண்டனைக் குத் தப்பினுங் தன் சொந்த மனக் கண்டனைக்குத் தப்பிக் கொள்ள மாட்டாதவனுயிருப்ப, அவன் மனப் பாக்கியனாக் காலங் சழிப்ப தெங்கனம்? ஆகவே நாம் பாக்கியமாய் இகபர தேவாசிர்வாதத்திற்குப் பாத்திரமாய்ப் புது வருடத்தைக் கழிவுகளைவண்டுமாயின் யாது செய்யவேண்டும் பின்னாய்?

“நம் அந்தஸ்துக் கடமையை நிறைவேற்றி நம் மனச் சாட்சி கண்டிக்குங் தீமையை ஒழுத்து அது அங்கீகரிக்கும் நன்மையைப் புரிந்துவரல் வேண்டும் சுவாமி”

ஆம் மகனே நன்மையையே செய்யவேண்டும். அஃது

“ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும். நன்றும் இன்றே செய்யவும் வேண்டும் இன்றும் இன்னே செய்யவும் வேண்டும். இன்னும் நாளை நாளை என்பிராயின்

நமதுடை முறைநாள் ஆவதும் அறியீர் நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்”.

குழந்தாய்! இப்பூரண்டலத்திலே நூற்றெண்பது கோடி கில்லான் மனுமக்கள் உயிர் வரமுகின்றார்கள். மறுவருடம் பிறக்குமுன் மரணத்தின் வாய்ப்படுவோர் தொகை ஆறுகோடி கில்லாம். பிரதிதினம் உயிர் துறப்போர் தொகை ஓரி

லெச்தது ஜம்பதினுபிரத்தினுமதிகமாம். வருடந்தோறும், பிரதி தினங்தோறும் அத்துணைப் பெருங் தொகையானாலோர் மரணித்து வர யான் மரணிக்காது மற்றைப் புதுவரூட்த்தையுங் கான் பேணேன நிர்ணயித்து ஈட்டியிருக்கக் கூடியவன் யாவன்? கடந்த சாலமோ பரிச்சேதம் மீண்டு வாராது. வருங்காலமோ முற் அம் அநிச்சயமானது. நிசந்தாலமோ வாட்டிவேசர், மீண்டு வேகமாய்த் தீவிரித்துச் செல்கின்றது. அஃதும் எத்துணை விரைவாய்ச் செல்கின்றதோ அத்துணை விரைவாய் மரண தூத அம் நம்மை கெருங்கி வருகின்றன. காற்றுள்ளபோதே அந் நிக்கொள்ள வேண்டும். கருப்புள்ளபோதே ஆட்டிக்கொள்ள வேண்டும். காலமுள்ளபோதே நம்மால் இயன்ற நன்மையைச் செய்துகொள்ளல் வேண்டும். நன்மையைச் செய்து புணரையப் பேற்றைத் தேடித் தன் பாக்கியத்தை நிச்சயித்துக்கொள்ப வன் எவ்வொ அவனே நிலைபேறில்லாப் பணத்தைக் குவிப் பவனினும், புகைபோல் மறையும் புல்லிய சுகத்தைச் சுகிப்ப வனினும், உடல் சீங்கிய உயிரோடு வாராத வீண் புகழை கிப்பவனினும், கடவுளையும், அவர் அருளிய சமயத்தையும் அது காட்டிய முத்திநெறியையும் நாடாத கற்றறி மோழுமி அம் அதி சுறந்த விவேகசாலி, அதி நிறைந்த பாக்கியசாலி.

ஆதலால் பிரிய சிஷ்ய! என் அரிய தூத! நீ எவர்களிடஞ் செல்வாயோ அவர்கட்டகல்லாம் யான் உயிரீதகித்த இங் நன் மதியைப் புசட்டி அவர்கள் அதனை அனுட்டித்து வரும்படி வலியுறுத்திச் சொல்வாயாக! சொல்லிய வண்ணம் அனுட்டித்து வருபவர்களைச் சர்வ நன்மைச் சுருபியும் சத்திய தயாழுர்த்தி யுமாகிய கடவுள் சம்மூர்த்தியாக ஆசிர்வதித்தருள்வாரென்பது தின்னனப். நிசழும் புதிய வருடத்தே அவர்கள் சமஸ்தர்மீதும் மகனே நின்மீதும் சகிர்த அருள்மாரி சோனுமாரியாக வரு விப்பதாக! யதாஸ்து!

12. தமிழ் அடிச்சோல் இயல்பு.

(நல்லூர், சுவாமி, தூணப்பிரகார், O. M. I.)

உகின்கண் சொற்பொலினில் தலைசிறந்த மொழிகளுள் தமிழும் ஒன்று. ஒரு பொருட்கு ஒரு செயற்கு ஒரே ஒரு சொல் மாத்திரமன்று, பலசொற் கொண்டது என் தமிழ். தனித் தமிழில் ஒரு சொல்லால் எடுத்து விளக்கக் கூடாத உள்ளக் கிடக்கைகள் மிகச் சிலவேயாம். தமிழ்ச் சொற் கணக்கு பல்லாயிர மெண்பது எவர்க்குஞ் தெரிந்த தொன்று. இனி நாடோடி வழக்கில் உள்ள கொடுந்தமிழ்ச் சொற்கள் ஒரு திறம் பழூய இலக்கியங்களுட் பயிலும் செந்தமிழ்ச் சொற்கள் ஒரு திறம். இவை இரண்டு திறத்தனவான தொகுதிகளும், ஒன்றிற்கொன்று எவ்வளவு மாற்றம் உடையவையெனின், இரண்டையும் இரு வேறு பாஷாயெனச் சொல்லினாம் சொல்லாம். கொடுந்தமிழ் மட்டும் பேச்சி ஒம் எழுத்திலும் தனித்து வழங்குமாயின், அல்லது செந்தமிழ்தான் தனித்து வழங்குமாயின் இரண்டின் ஒரு தமிழினைக் கற்றுக் கொள்ளுதல் எனிதில் அமைவதாகும். தமிழ் நாட்டிலோ அவ்வாறன்று. பேச்சில் எல்லாம் கொடுந் தமிழ் இயன்றுவர, எழுத்தில் இதற்கும் இலக்கியத் தமிழிற்கும் இடை நின்ற ஒரு தமிழ் வழங்குகின்றது. இதனால் முன்னை செந்தமிழ், கொடுந்தமிழ் எனும் பாகுபாட்டோடு, “புத்தகத் தமிழ்” எனவும் ஒரு பகுப்பு ஏற்படுவதாயிற்று. கொடுந்தமிழை விளக்கிப் புத்தகத் தமிழ் வழங்கும் நூலாசிரியர்களும் தத்தம் அறிவாற்றலுக்கு ஒப்பச் செந்தமிழிலிருந்து சொற்களைத் தொடர்களை ஆங்காங்கு எடுத்து வழங்க எவ்படுவோராகின்றனர். செந்தமிழ்ச் செய்யுட்களையும் ஒரோவிடத்து மேற் கோளாக எடுத்தானுகின்றனர். இதனால் தமிழ் மொழியில் வல்லுகராக விருப்புவோரெல்லாம் முத்திறப்பட்ட தமிழ்ச் சொற் களையும் அறிந்திருத்தல் வேண்டப்படுகின்றது.

நிகண்டுகளும் அகராதிகளும்:—முற்காலம் தமிழ்ச்சொல் கற்போர்க்கு உதவியாக வாய்த்தன பிங்கலந்தை, திவாகரம், சூட்டாமணி சிகண்டு முதலிய சொற்றெலூகுதிகளாம். இவை செப்புள் உருவமாப் அமைத்தன. இவற்றைப் பன்னாள்

முபன்று வெட்டுருப்பண்ணிக்கொள்வோர் தமிழ்ச்சொற் பெரும் பரப்பில் ஓர் பாகத்தை அறிவோராவர். அவ்வொரு பாகத் தினுக்குச் சொற்குச் சொல்லகாப் பொருள் அறிதற்கு இங்நூல்கள் உதவினும் அவ்வச் சொல் வெவ்வேறு நிலையிலும் தொடர்பிலும் கொள்ளுகின்ற புதுப்புதுப் பயன்களை முற்றத் தெரிந்துகொள்ளுப் பெருப்பாலும் உதவமாட்டா. இக்குறைபாட்டினை இற்றைக்கு இரண்டு நூற்றுண்டுகளின்மூன் தென்னிந்தியாவில் எழுந்தருளியிருந்த கத்தோலிக்குச் சமயாசாரியராகும் வீரமாழனிவர் எனும் கொன்ஸ்தன்சியு பெஸ்கி (Rev. C. Beschi) அகற்ற உன்னி ஐரோப்பையர் தம் மொழி களின் நெடும்கணக்கு வரிசையில் அகராதி வகுக்கும் முறையைத் தழுவி தமிழுக்குச் சொற்றெல்லாகுதிகள் நான்கு செய்து சதுரகராதி என்னும் பெயரோடு வெளிப்படுத்தினர். வீரமாழனிவர் வழிகாட்ட அவ்வழியைப் பின்பற்றி மானிப்பாய்த் தமிழ்ச்சொல்லக்காதி, கதிரவேந்தினை தமிழ்ச்சொல் அகராதி ஆதியன ஒன்றைவிட ஒன்று அதிக திருத்தமாய் வெளிப்பட்டுள்ளன. இன்றைக்குச் சென்னைச் சர்வகாலாசாலையின் ஆகராதி மேலாடு பிரசரிக்கப்பட்டுவருகின்ற பெருஞ் தமிழ்ச்சொல் அகராதி யாவற்றினும் காட்டில் அதிக விசேஷம் பெற்றது. நிகண்டுகள் மட்டும் நிலவிய காலத்திற் போன்றி அகராதிகள் மலிந்து விளங்கு மிக்காலம் தமிழ்ச்சொல்லுணர்ச்சி மிக்க இலோய்ப் பெறப்படலாமென்பது ஒருதலை. ஆயின் அகராதிகளின் துணையோடேயும் சொற்குச் சொல்லாம் ஒவ்வொரு பயணையும் வாய்ப்பாடமாக்கும் தொல்லை நீங்கிற்றனர். தமிழ்ச்சொற்களைப் பாடம்பண்ணிக்கொள்ளும் முயற்சி ஒருவரது வாழ்நாள் முழுவதும் ஒழுங்குபெற நிகழுமிடத்தும் முற்றுப்பெருத்தாகிக் கிடப்பது நாமெல்லாம் பட்டறிந்ததொன்று.

தமிழில் இக்காலம் வழங்கும் அகராதிகளைக்கொண்டு சொற் பயன்களை அளித்திற் பாடமாக்கும் முறையில்யாதேனும் திருத்தத்திற்கு இடமுண்டா? தனித்தனித் தமிழ்ச்சொற்களை மனதில் தரித்துக்கொள்ளுதலாகிய பெரு முயற்சியை எனிதாக்கி வைத்தற்கு பாதாவது சூழ்சியான வழியுண்டா? ஆரியம் முதலிய கில் பிற மொழிகளை சோக்குத்தோமாயின் அபற்றிற் சொல்

லர்த்தங்களைச் சுலபமாய் மனதில் தரித்து கெட்டுருப்பண்ணிக் கொள்ளற்கு வாய்ப்பான் ஒரு உபாயம் இருத்தலைக் காண்போம். அவ்வுபாயம் யாதெனில்:- சொற்கள் கூட்டங்கூட்டமாய்த் தம்முட் பிறப்பொற்றுமைகொண்டு நிற்றலை ஆராய்த் தறிந்து ஒவ்வொரு கூட்டச் சொற்கட்கும் பொதுப் பிறப்பிடமாயுள்ள அடியை அன்றேல் தாதுவைக் கண்டுபிடித்து வைத்தமையாம். இவ்வாறே ஆரியமென்னும் வடமொழியின் சொற்களை இயன்றவரை கூட்டங்கூட்டமாய் வகுத்து ஒவ்வொரு கூட்டத்தினும் அடிகளைத் தங்காலத்து அறிவுகொண்ட எனில் நிச்சயித்துப் போயினார் திருக்தம் என்னும் நூலை இயற்றியயாஸ்கர் என்பவர். தற்காலம் மேனூட்டினும் பிறுண்டும் விளங்குகின்ற சொற் பிறப்பு ஆராச்சியாளர்க்கெல்லாம் தங்கையாகும் இச்சமஸ்கிருத மொழி வல்லுநர் வாழ்ந்த காலம் கி. மு. அறுநாறு ஆண்டு வரையில் என்ப. அங்காட் தொட்டு இங்காள் வரையில் வடமொழி ஆராச்சி முக்கியமாய் ஜோப் பையர்களது தளரா முயற்சியைத் துணைக்கொண்டு மென்மே னும் வளர்ச்சிபெற்ற வந்தமையினால் தற்காலச் சமஸ்கிருத அகராதிகளில் ஏறக்குறைய ஒவ்வொரு சொல்லினுக்கும் பெரும்பான்மை சரியான தாது குறிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இத்தாதுக்களை ஒருதரம் மனத்திற் பதித்துக் கொள்வதுண்டாயின் அவ்வவற்றினின்றும் சிறந்து கிளாத்துவநும் பற்பல சொற்களையும் ஒருங்கே மனனம்பண்ணிக் கொண்டதாகும். அடிச்சொல் உணர்ச்சியால் கிளைச் சொற்களைப் பாடின்றிப் பயின்றுகொள்ளும் சௌகரியம் நக்தமிழுக்கே. இதுகாறும் இல்லாததாயிற்று.

தமிழ்த் தாதுக்கள்

வடமொழியினும் தமிழ் திருத்தங்குறைக்ததா? பொலிவு குன்றியதா? நியதமான கட்டளைக்கேற்ப ஒழுங்குபடக் கிளாத்த சொற்கூட்டங்கள் இன்றியதா? அல்லவனில், சட்டுக் கிருதத்திற்குப் போலத் தமிழினுக்கும் அடிச்சொற்கள் தெரிக்கப்பட்டிராமைக்குக் காரணம் யாது? தமிழூப் போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலுஞ் சொற் பறப்பைக் கொண்ட ஒரு பாஜை நாம் அந்தவற்றுள் வேற்றின்று. புதியன் புகவிடாது பெரும்பான்மை பண்டை ஒருவங்களேயே

காத்துக்கொள்ளும் சார்பொன்று தமிழகத்துக் காணப்படுவது. இச்சார்பினால் ஆரியத்தின்கண்ணும் இல்லாத நிறைப் பட்ட சொல்லொற்றுமை தமிழுக்குரியதாகும். ஆயின் தமிழ்ச் சொற்கள் ஒந்றுமைப்பட்டு ஒரு சில அடிகளினின்றும் கிளைத் தெழுங்கு நிற்கும் பெற்றி அரிதின் உணரக் கிடத்தல் எங்களுமெனில், தமிழ்ச்சொற் பிறப்புக் கட்டளைகளை வரையறுத்து நாட்டிலைவக்க யரவரேனும் இதுவரையில் வெளிப் படாமையினுலாம்.

தொல்காப்பியர் தமது உரிச்சொல்லியல் ஆகைய சிலவிடங்களிலும், நச்சினூர்க்கிணியர் ஆகையாம் உரையாசிரியர்கள் ஆங்காங்கும் ஒரு சில சொற்கட்டுப் பிறப்புக் காட்டிப் போயினார் அன்றே எனின், அது உண்மையே. ஒரு சில சொற்கள் பிறங்கமை பல நூலாசிரியர்களால் ஆங்காங்கு தனித் தனியே காட்டப்பட்டிருப்பினும், சொற்கள் பாவும் பிறங்கு வேற்றுருப்பட்டு நிற்றங்கு விதிகளாய் அமைந்த கட்டளைகளை ஆராய்ந்து காட்டுவோர் இல்லாதொழிந்தனர்.

தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திற்போல அடிச்சொற்களினின்று கிளைத்தெழுங்கமையை இரு எடுத்துக் காட்டுக்களால் விளக்குதும். முன்வருவது தலையடிச் சொற்கு எடுத்துக்காட்டு; மின்னது வழியடிச் சொற்காம். இங்கு காட்டுவன அவ்வச் சொற்களின் ஆகி அர்த்தங்களேயெனக் குறித் துக்கொள்க.

1. எழு எனும் தலையடிச் சொல்

எழு-தல்—மேற்களைப்புதல்

எல்-எழுவது-குரியன்: எழுவானும் அது.

எல்-லு, என்-று, என்-றாழ்-குரிய ஒளி, பகல் என் அட்பொருளுள்ள சொல் விகற்பங்கள்.

எஷ்-லீ, எல்-மை—பகல், கால வரம்பு.

எல, ஏற்-க, ஏற்-கேன—வெளிச்சத்தோடு, சேரத்தோடு,

எல்-லே—வெளியே

எஸ்-லார்—விளக்குவோர், தேவர்

எழில்—விளக்கம், நிறம்
 எழிலி—நிறம்பொருந்தியது, மேகம்
 எழிளி—நிறந்திட்டியது, திரைச்சிலை
 எழுத்து—நிறந்திட்டல்
 இலக்கித்தல், இலக்கம்—எழுதல், எழுதியது
 இலகுதல், இலங்குதல்—இலக்கம்
 இலகு, இலேசு—ஒளி பொருந்தல், இறுக்கமற்றிருத்தல்

2. தழு எனும் வழியடிச் சோல்

தழுத்தல்—உழுன்றுவரச் செய்தல்
 தழுதி—உலைவு
 தழுவுதல், தழாதல், தழாவுதல், தருவுதல்—உழுன்று
 வருமாறு செலுத்துதல்
 தழுவை—தழாவியிட்டது, கூழு
 தூப்பு—தழாவுவது, அகப்பை (தோண்டி காண்க)
 துளைத்தல்—உழுன்றுவருங் கருவியால் குழிபண்ணல்
 துளை, தோலை, தோள்-கு, தோண்டை—ஒட்டை, குழி
 தோழுவை—மடு
 தோள்ளல், தோடுதல், தோண்டுதல்—துளைத்தல், குழி
 பண்ணல்

தோட்டி—துளைப்பது, துளை (வாயில்)
 தோண்டி—தழாவுவது, (துடுப்புக்காண்க)
 தோணி—நடவிடம் அந்துதெடுத்தது, மரக்கலம்
 தோள்ளல், தோருதல்—துளைத்தல்
 தோல்—துளையுள்ளது, மூங்கில்

கண்ட இரு தொகுதிகளிலுமுள்ள காற்பத்துக்காலு சொற்
 களும் முறையே எழு, தழு எனும் அடிசனினின்றும் பிறக்
 தன என உணர்தற்கு இதனை வாசிப்போர் மாட்டு பொழு
 தால் வன்னம் வேண்டப்படாது. இச்சொற்களை ஒன்றன்னின்
 ஒன்றும் ஆராய்வோடு படித்து அவற்றின் உருவம் சிறிது
 கிறிதாய் மாறி வருதலையும் அவ்வளற்றின் பொருளும் அம்

காற்றத்திற்கேற்பப் படிமுறையாய்த் திரிந்து வருதலையும் கவ னிப்போர் இளம்பால்ரேயாயினும், முற்பெருகுதி எழுவின் கூட்டமெனவும் பிற்பெருகுதி துழுவின் கூட்டமெனவும் தென் விதின் அறிந்துகொள்வார். ஆயின் எழு என்பது இலங்கு தல் என வந்தமை எவ்வாறு? துழு எனுங்சொல் துடுப்பு எனும் உருவங் தாங்குதல் கூடுமா? எனுங் கேள்வியும் பிறகும். இதற்கு அடிச் சொற்களினின்றுப் கிளாச்சொற்கள் ஆரும் ஆற்றினை ஆளும் கட்டளைகளை எடுத்துக் கூறும் “தமிழ்ச் சொற் பிறப்பு ஆராய்ச்சி” என்னும் நூலினைக் கருத்துடன் ஆராய்ந்து கண்டுகொள்க.

அடிச்சோற்களே ஆதிப் பாஷை

எழு எனுங் சொல்லை தலையடி எனவும் “தழு”வை வழியடி எனவும் குறித்தோம் அன்றே? அது யாதுபற்றியோ? எனில், முந்தியது அப்பால் தனக்கு ஒரு பிறப்பு இவ்வாலம் தானே ஒர் அடியாய் நிற்பது, முந்தியது தனக்கப்பாலும் அப்பாலும் ஒவ்வொர் அடியைத் தாய்க்காமல் உடையது. ஆதி யில் நிற்பதுதான் தலையடியாம். “தழு”வுக்கு நேரே முந் பட்டது உழு-ல் எனுங் சொல். இது உலை, உழை, உளை என வும் சின்ற ஒரு சிறிது வேறுபட்ட பொருள் தரும். மீண்டும் உழு-றிய, உழு-ன்றி ஆதியன் வழிச்சொற்களாகியும் இப் பூம். இத்துணை வியுற்பன்னங்களை யுடைய “உழு-ல்” தானும் உள் எனும் தலையடியினின்று தோன்றியதாம். உள் விழுஞ்சு விழுஞ்சு வருதலே, அதாவது சுற்றுதலே, உழுஞ்சுதல் எனக் கண்டு மகிழ்க.

இவ்வாறு ஆதி அடிச் சொற்களைத் தருவி ஆராய்ந்து காலூங்கால், அவையே தமிழ்ச் சொற்கட்டகல்லாம் தாதுக்களாமென்ற புலப்படும். தாதுக்கள் தனித்துப் பயின்ற காலமும் ஒன்று உள்ளதா? உளதாயின் தமிழ் மக்களின் ஆதிப்பாஷை எத்தகைத்தது? எங்காலத்தும் இடைக்காலத்தும் வழங்கும் சொற்கள் யாவும் தாங்கு முற்பட்ட ஆதிகாலத்துத் தாதுக்களின் திரிபென்பது ஒரு தலையாதலால், பண்ணட்டாளில் தமிழர் பேசியது ஒரசை சரசைகள் கொண்டு ஆதிச்

சொற்களாகும் தாதுக்களை மட்டும் கொண்டதோர் பாலையேயே என்பது தின்னம். உலகினி லுள்ள சர்வ பாலைகளும் முதற் கண் ஒரு கைம்மண்ணவு ஓரசை ஈரசைச் சொற்கள் மாத் திரம் கொண்டியன்றன என்பதும், காலச் செலவில் அச் சிறு தொகைச் சொற்கள் தாம் உலகளவாய் எண்ணிறந்து பெருகி வந்திருக்கின்றன என்பதும் மொழியால் விற்பன் னர்க்கட்கெல்லாம் ஒத்த துணிபு. இன்றைக்கும் சினம் முதலிய சில மொழிகளில் ஓரசை ஆதிச்சொற் பருவம் தீங்காதிருத்த இலம் கோக்கந்பாற்று. தமிழில் ஆதிச் சொற்கள் உருத் திரிக்கு அச்சொற்களோடு ஒற்றுமைப்பட்ட புதுப்புதுப் பெருஞ்சரும். சினத்தில் ஆதிச் சொற்கள் உருத் திரியா மலை சொல் கிலையாலும் சொற்கூட்டரவாலும் மட்டும் புதுப்புதுப் பொருள் தரும். இங்ஙனமே “வி” எனுஞ் சினச் சொல் தன் கிலைக்கேற்ப உழுதல், கல்ப்பை, உழுவுமாடு எனும் பொருள் கொள்ளும். “த” என்பது பெரிய, மீண்மை, மிக என்றாத்தங்களைள்ளும். “வு” எனுஞ் சொற்கு மனிதன் என்பது பொருள். தவு எனின் பெரிய மனிதன், சான் ரேஞ் எனவும், ஏத எனின் மனிதன் பெரியன் எனவும் அர்த்தமாகும். (Max Muller, Science of Language II 380) தமிழிலும் ஆதிச்சொற்கள் மட்டும் கிலையில் இவ்வாறே சொல் கிலையும் சொற்கூட்டரவுங் கொண்டு பொருள் விளங்கப்பெற்றதாகலாம் என உய்த்துணர்க.

பரவை வழக்கிலும் பழங் தமிழ் நால்களுள்ளும் இன்று யாம் சுழியோடிக் காண்கின்ற தலையடிகள் எல்லாம் ஒரு நூற்றுக்கு மேற்பட்டனவல்ல. இவையிற்றையன்றிப் பஸ் வழக் கொழிக்கு இந்து பட்டனவுமாகலாம். நூற்றுக்குப்பட்டன வழம் பெயர், வினை, இடை, உரி எனும் பாகுபாடற்றனவு மான சொற்களைக் கொண்டும் உள்ளக் குறிப்புகளை வெளிப் படுத்தல் கூடுமா? நூற்றுக்குக் குறைந்த சொற்களின் தொகு தினையும் ஒரு பானஷ் எண்ணலாமா? எனும் கடா எழுவ துண்டாயின், சினத்தில் இன்றைக்கும் சொற்பாகுபாடு அவ்வச் சொல்லோடு பொருந்திப் பூற்றீட்டாலன்று சொல் கிலையாலேதான் பெறப்படுத்தையும், பாலர்களும் அங்கிபர்களும்

ஒரு சில சொற்களைக்கொண்டு தம்மனக் குறிப்புக்களை ஒரு வாறு வெளியிட்டுத் தீருதலையும் நோக்கி விடைசொல்லிக் கொள்க. மக்கள் சிறுவதாகவினராய், கிருஷிகம், வர்த்தகம், தத்துவ ஆராய்ச்சி முதலிய துறைகளில் பயிலாடுதாராய், காற்றைப்போலும் கயாதீனமுள்ளோராய், ஆமோடு மேய்த்துத் தாண்ரூண்றி திலப் பயன்களை உண்டு தோலையோ மரவுரிமையோ உடுத்துக் கட்டுமட்டாய் வாழ்ந்துவந்தகாலையில், அன் நோர்க்குச் சொல்வளங்கொண்ட பாதையொன்று வேண்டப் படாது என்பதேன்யும் நுனித்துக் காணக்

தாதுக்களின் அகத்தியல்பு

யாஸ்கரைப்போலும் சொல்லுணர்ச்சி வல்லுங்கர்கள் அவ்வட்பாதைச் சொற்கட்டுத் தாதுக்களை ஆய்வு கண்டிருப்பிலும், அத் தாதுக்கள் தாம் எவ்வாறு உண்டாயின? அவை எக்காலத்தாதல் அவ்வும் சொழியின் சொற்களாய் வழங்கினாவா? எனும் இவ்வினாக்கட்கு விடைகாணுது போயினர். அன்னேர் கொள்கைப்படி தாதுக்கள் சாநாதனமாய் எங்கோ மறைந்து கிடங்கு மக்கள் வாய்ப்பட்டு சொற்கட்கு அடியாயின. அன் நேரல் அவை இயற்கை ஒலிகள் என்ப. இவை பொருந்தா, உண்ணயில் அடிச்சொற்கள் எல்லாம் மக்களாக்கமாய். இது எமது தமிழ்ச்சொல்லாராய்ச்சியால் இனிது முடிந்த முடிபு, தமிழ்த் தாதுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது மேல் வருவனவற்றுல் விகிதமாகும்.

தமிழ் அடிச் சொற்களெல்லாம் உள்ளபடி ஒரசைகளே, இவ் ஒரசைச் சொற்கள் உச்சாரணம் நோக்கி பெரும்பான்மை சரசைகளாய் நிற்கும். எங்கனம்? எல் என்பது ஒரசை. இது எழுகின்ற அக்கினிக் கோளத்தை, சூரியனைக் குறிக்கும். எழு என்பது சரசை. இது பேற்கினப்புதலாகிய விளையைச் சுட்டும். எழு என்பதே ஈற்றுயிர் கூட்டி எழு எண்வாயிற்றெனக் கொள்க. தமிழ் அடிச் சொற்கள் பெரும்பான்மை சரசையேயாய் நிற்றல், தமிழ் மக்கள் வாய்க்கட்டிச் சொல்லுதற்கு இத்மாய் மெய்களை ஒல்லோருமினைச் சேர்த்து வழங்கும் பான் மையுடையோராயினைய பற்றியே என்க. இனி அடிச்சொற்

கள் யாவையும் நிறைப்படுத்தி மோக்குமிடத்து, அவை, தம் முன் உருவமும் பொருளும் ஒத்த கான்கு தொகுதிகளாக வருக்கப்படும். இங்கான்கும் முறையே அ, உ, இ, எ எனும் சுட்டுயிர்களை முதல்நிலையாகவும், பெரும்பான்மை, ஒவ்வொர் மெய்யை (ஸற்றுயிர் ஒண்ணாக சேர்த்தியோ சேராமலோ) வியஞ்சனமாகவும் கொண்டனவாம். வியஞ்சனம் எனும் பெயர் வடமொழியில் “விளக்குவது” எனும் பொருளுள்ளது. யாம் கண்டு அதனைச் சொல்லுருப்படுத்தும் உறுப்பு எனும் பொருளில் வழங்குகின்றனம். உதாகரணம்: (1) “அடு”. இதில் “அ” என்னும் சுட்டோடு உ என்னும் ஸற்றுயிர் சேர்ந்த டகர வியஞ்சனம் பொருந்தி, கிட்டவைத்தல் எனும் பொருளுள்ள சொல்லாயிற்று. இரு வியஞ்சனங்கள் ஒட்டி ஆக்கப் பெற்ற அடிச்சொற்களும் உள். உதாகரணம் “அண்-ஆனு”, இதில் ணகர வியஞ்சனத்தோடு உகரமுர்ந்த வெள்ளுரு வியஞ்சனமும் பொருந்திற்று. பிற்றைஞான்றெழுந்த இலக்கண தூலி களுள் அ, உ, இ எனும் இம் மூன்றுமே சுட்டெனப்படினும், ஏகரமும் முதற்கண் சுட்டுப்பொருள் கொண்டிதான் பின் விடுவர்த்தம் பொருந்திற்றென அறிக.

ஓர் சுட்டுயிரும், பெரும்பான்மை அச்சுட்டுயிரோடு உயிருந்த, அன்றேல் ஊராத மெய்யும், கிறபான்மை இரட்டத்த மெய்யும் கொண்டனவே அடிச்சொற்களாம். இனி இவை எவ்வாறு ஆக்கப்பட்டன என ஆராய்வாம்.

சுட்டேலே போயீடு

சொற்கள் எல்லாம் பெயரே என்பது ஒருதலை. இங்கு நாம் வியாகரணத்தில் ஒத்தப்படும் பெயர்ச்சொல்லியன்று; கெபாருள், வினை, குணம் ஆகிய எதற்கும் காமமாய் நிற்பதையே பெயர் என்கின்றோம். குரங்கு, ஆஸ், கல் என்பன பொருளின் பெயர். எடு, பற, கிட என்பன வினையின் பெயர். தண், நன், பெரும் என்பன குணத்தின் பெயர். இவ்வாறு எவ்வெச் சொல்லை எடுத்து நோக்கினும் அவ்வது ஒவ்வொன்றின் பெயரே ஆமாறு காணக். ஒரோர் பொருள்; வினை, குணங்க்குப் பெயர் இமீடும் முதற்காலேயே சொற்கள்

எழுந்தன. இனி ஒரு பொருட்குப் பெயரிடுவது எனின் அது யாது? அப்பொருளைப் பிறவற்றினின்றும் பிரித் து உணரவைத்தலேயாப். குரங்கு, ஆல், கல் இம் மூன்றும் பொருள்; மூன்றையும் வேறுபடுத்த இது குரங்கு, இது ஆல், இது கல் என உணரவைப்படே அவ்வப் பெயர் எழுந்த நோக்கமாம். வேறு படுத்து உணருதல்தான் அநிவமாம். வேறு படுத்தல் எனினும் பிரித்துச் சுட்டுதல் எனினும் இரண்டும் ஒன்றேயென உய்த்துணர்க. பெயர் எனுஞ் சொல்லேயும் பிரித்தலினின்று எழுந்தது எங்கனம்? பிரி > பேர் > பெயர் என்பது அதன் வரலாரும். பிரித்ததீதே பெயர். இவ்வரலாறு மேல் விளக்கப்பெறுவது. அன்னனமே அறிவு எனுஞ் சொல் வின் பிறப்பும் இப் பிரித்துச் சுட்டுதலை நயம்பெறக் காட்டும். வெட்டுதல் எனும் பொருளுள்ள அறு எனுஞ் சொல்தான் அறவு எனவும் அறிவு எனவுஞ் திரிந்து நிற்கும். இரண்டும் அறத்தது, பிரித்தது எனும் பொருளையே தருவன. பிரித்துக் கண்டது அறிவு. பிரித்துக் காணுதலிடத்து அறிவின் மையாகிய மயக்கமே விரலும் என்றபடி.

ஆயின் குரங்கு, ஆல், கல் என்பன, தாம் வழிச்சொற்கள் ஆதலால், ஒவ்வொர் பொருளை மிகத் துளக்கமாய்ச் சுட்டும் பெயரிடுகளாகின்றன. அடிச் சொற்கள் எல்லாம் அவ்வாறல்ல, அவை ஆதியில் பெரும்பான்மை மங்குளமாகவே பொருளாதிகளைச் சுட்டிப் பின் படிக்கிரமமாய் உருத்திரிந்து அதிக துளக்கமடைந்தன என்பது மேல்வருவனவற்றால் வெளிப் படும். உண்மையில் முதற்கண் சொற்களாய் வாய்த்தன முறையே “அண்மையில்”, “சேய்மையில்”, “கீழே”, “மேலே” எனும் நால்வகை இடவேறுபாட்டை மட்டும் சுட்டிக் காட்டிய அ, உ, இ, எ எனும் பேச்சொலிகளாம். இவ்வுண்மை சுட்டொலி களையே முன்னிலையாக்கொண்ட நால்வகைக் கூட்டத் தமிழ்ச் சொற் பறப்பினால் ஊகிக்கக் கிடக்கின்றது. தமிழ் அகாதி யின்கண்ணுள்ள உயிர் வருக்க முதனிலைச் சொற்களெல்லாம் அ, உ, இ, எ எனும் நாலுயிர்களையும் தலையெனக்கொண்ட அடிசளினின்று தான் பிறந்தனவெனவும், அவ்வகராதியின் ஏனை மெய்வருக்க முதனிலைச் சொற்களும் அவற்றினின்றே பிறந்

தனவெனவும் “தமிழ்ச் சொற் பிறப்பு ஆராய்ச்சி” எனும் நூலிற் கண்டறியலாம். ஆதி மானுடர் கைப்பயிலாற் பொருளாதிகளைக் காட்டித் தம் உள்ளக் கிடக்கைகளை ஒருவர்க்கொருவர் தெரிவித்து உளார் என்பதூடும், கைப் பாஷையே வாய்ப் பாஷைக்கு முன் வழங்கிற்று என்பதூடும், மொழி நூலாளர் சில்லோரது அபிமதம். இது முழுதும் பொருத்தமற்றதன்று. வாய்ச் சொல்லாலான பாஷைகள் நன்றாய் வளர்க்கப்பட்டிருக்கும் எங்காலத்திலும் சொல்லுவதுதியின் பொருட்டுப் பிரசங்கிகள் ஆதியோர் கைகைகளையும் நற்பயனேடு ஆங்காங்கு எடுத்தாண்டு வருகின்றமையால், ஆதியில் கைகைகள் மிகப் பயின்றனவாகலாம் என்பது உறுதி. ஆயினும் இயல்பில் ஆற்றிவுள்ளவனுகிய மானுடன், நெறிப்படுத்திய தன் குரலாலேயும் பொருளாதிகளைச் சுட்டும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை ஏல்வே உணர்ந்து, அக் குரலொலியை இயன்றவரை கையாண்டிருப்பான் எனத் துணிதற்குப் போதிய ஏதுக்கள் காணப்படுகின்றன. முதற்கண் எடுத்து வழங்கிய பேச்சொலிகளே நான்கு சுட்டுமாம் என்பது முன்னர் தெரிக்கப்பட்டது.

நான்கு சுட்டுமாகிய ஆதிப் பேச்சொலிகள் அண்மை, சேய்மை, கீழால், மேலுறல் எனும் இட வேறுபாட்டையட்டும் தெரிக்க வாய்த்தன. ஆயின் பொருளாதிகளின் பெயரீட்டுக்கும் இதற்கும் எத்துணைத் துராம்! சுட்டுக்கள் தனிநின்றவிடத்துத் துளக்கமாய் எதனையும் பிரித்துக் காட்டும் வன்மை அவற்றிற்கின்று. ஆகவினன்றே அச்சுட்டுக்களோடு வியஞ்சனங்கள் (விளக்குகின்றவைகள்) எனப்படும் வாய்களைச் சேர்த்து இவ்வுபாயத்தால் வரையறுத்த எண்ணங்களை விளக்கும் ஆதிச் சொற்கள் ஆக்கப்பட்டன என்க.

உண்மையில் நான்காய் நின்ற சுட்டுக்களோடு ஆக்கப்பெற்ற அடிச்சொற்களின் வரலாற்றினையும் அகர உகரங்கள் ஆதித் தமிழ்ச் சொல்லமைப்பில் முறையே அண்மையையும் சேய்மையையும் (உட்பட்டு மறையுங் தன்மை சேய்மையுள் அடங்கும்) குறிக்கின்ற பாண்மையையும் முன் சுட்டிய எமது “தமிழ் அமைப்புற் ற வரலாறு” நூலினுட் கண்டு தெளிக்.

சோல்லெல்லாம் இடச்சார்புபற்றிப் பிறந்தனவே

ஒலிக் குறிப்பு மாத்திரையான கறகற, சரசர ஆதிய ஒரு கில சொற்களை ஒழித்து, ஒழிந்த எனைத் தமிழ்ச்சொற்கள் அனைத்தும் அன்னமை, சேய்மை, கீழுறல், மேலுறல் எனும் இடச்சம்பந்தம்பற்றியே பிறந்தனவாதலை “தமிழ்ச்சொற் பிறப்பு ஆராய்ச்சி” நாலிற் கண்டுணர்க. ஈண்டு முன் எடுத் தோதிய குரங்கு, ஆல், கல் எனும் முன்று பொருட் பெயரிடுகளையும் உதாரணமாகத் தந்து அப்பாற் செல்லுவாம். வானரத்துக்குக் குரங்குப் பெயர் வந்தமை எவ்வாறு? அப் பெயர் இடச்சார்புபற்றி எழுந்ததென்றல் ஒக்குமா? ஒக்கும் ஒக்கும். எங்ஙனமெனில் குரங்கு எனுஞ் சொல் கொடு-கு எனுஞ் சொல்லின் பழங் என்றும், கொடு-குதலே குடங்குதல், குரங்-குதல் என்றும் வழிச்சொல்லாகக் கட்டளைகளை விளக்குமிடத்துக் காட்டுதும். இக்கொடு-கு என்பது குடங்கு எனும் சொல்லின் மருங். குடகுச் சொற்கு உற்பத்தி குழு என்பது. குழுதல் உலைதலினின்றும் தோற்றுவது. உலைதல் உள் விழுந்து விழுந்து வருதலாம். வீளதலும் அது, அங்ஙனமே உள் எனும் சொல்லே >குழு-தல் >குடங்குதல்>குரங்குதல் என நின்று, வீளதலு குடங்கிய மேனி யையடைய மிருகத்தைக் குறிக்கும். உள் என்பதோ உசரச் சுட்டால் பிறந்த சேய்மைப் பொருளின் திரிபாகிய மறைந்த விடத்தின் பெயராம். உள்ளிடம் என்னும் இடச் சம்பந்தம் வீளதற் பொருளையும், அப்பால் குடங்குதற் பொருளையும் அதன்மேல் குடங்கித் திரிதலைப் புறப்பாடான இயல்பாக் கொண்ட வானரத்தையும் கட்டுதல் காண்க.

இவ்வாறே வட விருட்சத்தினுக்கு ஆல் எனும் பெயரிடு அக-ஆ எனும் இடம்பற்றிய பெயரால் உண்டாயிற்று. அன்னமையின் கீங்கிப் புறத்தே பசத்தல் அகலுதலாம். மிகப் பரத்தலைப் புறப்பாடான குணமாகக்கொண்ட மரம் ஆல் எனப் பட்டது.

கல் எனும் உருவம் அன் (அடு) என்பதினின் றம் எழுந்த வழிச்சொல். “அன்” கெருங்கியிருத்தலையும் அக்குணத்தின் கிரிபோகிய இறுக்கத்தையும் சுட்டுவதோர் தலைச்சொல். ‘அன்’ தான் கல் எனும் உருவங் தாங்கி மிக இறுகிக் கடினமா யிருத்தலைத் தன் சிறப்பியல்பாக் கொண்ட அசமத்துக்குப் பெயராயிற்று.





